



பட்டினப்பாவு ஆராய்ச்சி உரை,



3014

சுவாமி வேதாசலம்,

பல்லவரம்.

பேராம-
#66

திருவையை:


பாந்தினப்பாவை ஆராய்ச்சி

வூரை, வூவு கூடு
இது ரெநுகோண்
திருவாசலை மாகாஷி
யலை
பல்லாவரம்

சமரச சன்மார்க்க நிலையத்துக்கு

பிரீல்புரீ சுவாமி வேதாசலம் அவர்களால்

இயற்றப்பட்டுப்,



பல்லாவரம்

சமரச சன்மார்க்க நிலையத்தின்கண் உள்ள

டி. எம். அச்சுக்கூடத்திற்

பதிப்பிக்கப்பட்டது.

இரண்டாம் பதிப்பு.

1919.

All Rights Reserved.

விலை ஒன்றரை ரூபா.

முதற் பகிப்பு, 1906.

இரண்டாம் பகிப்பு, 1919.

கைம்மாறு சிறிதுங்கருதாத

பேரருட்பெருக்கத்தால்


எனக்குத் தமிழ்செவியறிவுறுத்திய

என் இயற்றமிழாசிரியர்

ஸ்ரீமத்வெ. நாராயணசாமிப் பிள்ளையவர்களை

நினைந்துருகுதற் பொருட்டாக

இந்தால் என்னல்வகுக்கப்படுகின்றது.



போருளடக்கம்.

பக்கம்

இரண்டாம் பதிப்பின் முகவுரை

முதற் பதிப்பின் ஆங்கில முகவுரை

உரைப்பாயிரம்

க

பாட்டின் இயல்பு

ங

பட்டினப்பாலை செய்யுள்

ஒ

பொருட் பாகுபாடு

ஙங

பாலை

ஙி

வாகை

ஙுக

பாட்டின் வரலாறு

ஙுங

ஆக்கியோன் வரலாறு

ஙுச

பாட்டுடைத் தலைவன்

ஙுகூ

பாட்டின் நலம்வியத்தல்

ஙுஅ

இப்பாட்டின்கட் டோன்றிய பழையநாள்

எ

வழக்கவொழுக்கவரலாற்றுக்குறிப்புகள்

எ

பாவும் பாட்டின் நடையும்

எகு

விளக்க உரைக்குறிப்புகள்

அஞ

பட்டினப்பாலை அருஞ் சொற்பொருள்

கஙச



இரண்டாம் பதிப்பின் முகவுரை

சென்னைக் கிறித்துவகல் லூரியில் தமிழாசிரியர் யிருந்து, கலைநூற் புலமைக்குப் பயிலும் மாணுக்கர்க்கு யாம் தமிழ்நூல்கற்பித்துவந்தகாலத்தில், கி.பி.க்கோடு-ஆம் ஆண்டு பழைய பத்துப்பாட்டுக்களில் ஒன்றுன் மூல்லைப்பாட்டுப் பாடமாக வந்தது. அப்போது நச்சி ஞர்க்கினியர் உரையோடு சேர்த்து யாம் மாணுக்கர்க்கு அதனை அறிவுறுத்தி வருகையில், செப்புள் இயற்றிய ஆசிரியர் கொண்ட முறைக்குமாறுக நச்சிஞர்க்கினியர் தமதுரையில் செப்புளில் உள்ள சொற்களையுஞ் சொற் கிடூர்களையுஞ் தமக்குத்தோன்றியவாறுல்லாம் முன் பின்னாக மாற்றி உரைக்கறுமிடங்களில் முதலில் நச்சி ஞர்க்கினியர்உரையினை விளக்கி, அதன்பின்னர் ஆசிரியர் கொண்ட முறைப்படியே வைத்து யாம் ஒரு புத்துரை கூறுவேமாயினேம். ஆங்கிலதூல் உணர்ச்சியால் பகுத்தாராயும் அறிவு ஆற்றல் உடைய அம்மாணுக்கர்கள் ‘நச்சிஞர்க்கினியருரை’ செப்புஞக்கு இசைய வில்லை’ என்றும், ‘தாங்கள் கூறும் புத்துரையே செப்புஞக்கு மிக இசைந்து ஆக்கியோன் கருத்தை நன்கு விளக்குவதாய் இருத்தவின், தங்களுரையே யாங்கள் பாயிலுதற்கு எளியதாய் இருக்கின்றது. ஆதலால், தங்களுரையினையே எழுதி அச்சிட்டு எங்கட்டு உதவியருள் வேண்டும்’ என்றும் பகர்ந்து எமதுரையினைப் பதிப்பிடுதற்கு ஆம் செலவினையுஞ் தாமே ஏற்றுக் கொண்டு, தாம் ஒருங்குசேர்ந்து அன்போடு பொரு

ஞாதவியுஞ் செய்தார்கள். அவர்கள் செய்த அவ்வுதவி என்றும் மறக்கற்பாலதன்று. உடனே யாம் மூல்லைப் பாட்டிற்கு விரிவாக ஆராய்ந்த எமதுரையினைப் புத்தக வடிவில் அச்சிட்டு அம்மாணுக்கர்க்கும் பிறர்க்கும் வழங்கினேம். அப்பாட்டிற்கு யாம் எழுதிய அவ்வாராய்ச்சியுரையைப் போன்றது ஏதும் அதற்குமுன் தமிழில் எவரானும்எக்காலத்தும் எழுதப்பட்டதில்லை. தமிழின் அருமையை யுனர்தற்கு வழி அறியாமையால் அதனைப் புறம்பழித்து வந்த மாணுக்கர்கள் எமது ஆராய்ச்சியுரையினைச் சிறிது பயின்ற அளவானே அதன்கண் அவா மிகுதியும் உடையராய் அதனை விரும்பிக் கற்பாராயினர். தமிழ்ப்புலவர்களிற் பலரும் அவ்வாராய்ச்சியுரையினைப் பார்த்து வியந்து மகிழ்ந்து அதனைச்சிறந்தெடுத்துப் பாராட்டி எமக்குத் திருமுகங்கள் எழுதிவிடுத்தனர் ; அதற்காக அவர்கட்கு யாம் நிரம்பக் கடமைப்பட்டிருக்கின்றோம். அதுநிற்க.

திரும்பவுங் கி-பி ககங்கூ-ஆம் ஆண்டு, பத்துப் பாட்டுக்களில் மற்றொருசெய்யுளான பட்டினப்பாலை என்பது கலைநூற்புள்ளை மாணுக்கர்க்குப் பாடமாய் வந்தது. முன்னரே யாம் மூல்லைப்பாட்டிற்கு எழுதிய ஆராய்ச்சியுரையினைப் பற்றிக் கேள்வியுற்ற அவ்வாண் டின் மாணுக்கர்கள் தமக்குப் பாடமாய் உள்ள பட்டி னப்பாலைக்கும் அங்ஙனமே ஓர் ஆராய்ச்சியுரை எழுதிப் பதிப்பிட்டுத் தருமாறு வேண்டித் தாழும் ஒருங்கு சேர்ந்து அதற்காம் செலவுக்குப் பொருஞாதவியுஞ் செய்தார்கள் ; அவர்கள் செய்த அவ்வுதவிக்கும் யாம் பெரிதும் நன்றியறியக் கடமைப்பட்டிருக்கின்றோம். அங்ஙனமே அவர்கள் வேண்டுகோட்கிணங்கிப் பட்டி

னப் பாலைக்கும் ஒரு விரிந்த ஆராய்ச்சியுரை எழுதி, அதன் முதலிருபகுதிகளையும் அவ்வாண்டிற் கூடிய மதுரைப் புதுத் தமிழ்ச்சங்க கூட்டத்தில் அதன்றீலை வர் விருப்பிற் கிசைந்து படித்துக்காட்டினேம்; அப் போது அவ் அவையிலிருந்த தலைவரும் தமிழ்ப்புலவரும் நமதாராய்ச்சியுரையினைப் புகழ்ந்து பாராட்டிப் பேசினர். அதற்காக அவர்கட்டு நன்றிசெலுத்துங் கடப்பாடு உடையேம். பின்னர்ச் சிலதின்களில் எமது பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை முழுதும் பதிப்பாக வெளிப் போந்து உலாவலாயிற்று. யாம் எழுதிய மூலலீப்பாட் டாராய்ச்சி யரையும் பட்டினப்பாலை யாராய்ச்சியுரையும், தமிழ் மாணுக்கர்க்கும் தமிழ்ப் புலவர்க்கும் தமிழறிஞர்க்கும் பழைய அருந்தமிழ்ச் செய்யுட்களிற் பொதிந்து கிடந்த அரும்பெரும் பொருள்களை ஆராய்ந்து உணர்தற்குரிய முறைகளைக் காட்டி அவர்க்குப் பெருமகிழ்ச்சியினை விளைத்து வந்த தென்பதற்கு, அவரிற் சிலர் பலர் எமது ஆராய்ச்சி முறையினைப் பின்பற்றி நூல்களிலும் பத்திரிகைகளிலும் எழுதி வருவதே சான்றும். ஆங்கிலத்தில் நூல் எழுதும் ஆங்கில அறிஞர் தாம் பிறர் முறைகளைப் பின் பற்றி எழுதினாலும், பிறர் நூல்களில் உள்ள சொற்களையுஞ் சொற்றோடர்களையுங் தாமெடுத்து ஆண்டாலும் ஆங்காங்குத் தாம் எனையாசிரியர்க்குக் கடமைப்பட்டிருக்கும் இடங்களைக் குறித்துப்போவர். அத்தகைய நேர்மை நான் தமிழ்ப் புலவரிடத்துப் பெரும்பாலும் இன்மையின், தாம் எடுத்தாண்டவர்க்குத் தமது கடமை யினைப் புலப்படுத்தாது எல்லாந் தாமே கண்டு அறிந் தெழுதினார்போல் வாளாதுபோவர். ‘தமிழ்மொழி

வரலாறு' எழுதினவர் யாம் ஞானசாகர முதற்பதுமத் தும், முதற்குறள்வாத நிராகரணத்தும் எழுதியவற்றையெடுத்துத் தமது புத்தகத்திற் பாதியை சிரப்பிக்கொண்டும் எமக்குத் தாங் கடமைப்பட்ட டிருத்தலீசு சிறிதுமே கூறுது போயினர். கரிகார் சோழனைப்பற்றி எழுதிய மற்றொருவர் எம்முடைய திருக்குறளாராய்ச் சியினின்றும் இப்பட்டினப்பாலை யாராய்ச்சியினின்றும் தாம் எடுத்தெழுதிக் கொண்டு கடமைப் பாட்டினைத் தெரிவியாமலே போயினர். இங்னனமே 'கார் நாற்பதிற்கு' ஒரு புதிய உரை வரைந்து சின்னட்கு முன் வெளியிட்ட வேறொருவர் அதற்குஉரை எம்பால் ஒரு திங்களிருந்து நேரே கேட்டும், எமதாராய்ச்சியுரை களையே முழுதும் பின்பற்றி எழுதியும் தமதுகடமைப் பாட்டினைக் கிளவாது போயினர். இங்னனமே, நூலெழுதுவோரும் அவைகளில் விரிவுரை நிகழ்த்து வோரும் எம்முடைய ஞானசாகரத்தும் பிறநூல்களி அம் ஏராளமாக எடுத்துப் பயன் படுத்திக் கொள்வாராயினும், தாம் எமக்குக் கடமைப்பட்டிருத்தலை மட்டும் தெரிவிப்பாரல்லர். நந் தமிழறிவார்க்கு இந்நேர்மை இல்லாதொழியினும், யாம்எழுதுவன பலர்க்கும் உதவியாய் நின்று மேன்மேல் ஆராய்தற்கு வழி தீரந்து காட்டிப் பயன் படுதல் பற்றியும், அவற்றால் நம் செந்தமிழ் மொழியின் அருமை பெருமைகள் தமிழ் வழங்கும் நாடெங்கும் பரவுதல் பற்றியும் யாம் பெரிதும் உளம் மகிழ்ந்து எல்லாம் வல்ல இறைவற்கு நன்றி செலுத்துகின்றேம். இன்னும் யாம் எழுதிவைத்திருக்குங் குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சி உரையும், மலைபடுகடாம் ஆராய்ச்சியுரையும், இனி யெழுத கிளைந்திருக்

கும் ஆராய்ச்சியுரைகளும் விரைவில் வெளி வருதற் குத் திருவருள் உதவிபுரியுமென்று எதிர்பார்த்திருக்கின்றேம். அது கிடக்க.

இனி, இப்பட்டினப்பாலை ஆராய்ச்சியுரையின் இரண்டாம் பதிப்பின்கட்ட சில சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. முதற் பதிப்பில் பட்டினப்பாலைச் செய்யுள் சேர்க்கப்படவில்லை. இவ்விரண்டாம் பதிப்பில் அது சேர்க்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், இப்போது இவ்வுரையைக் கற்போர் இதன் செய்யுளுக்காக வேறு அச்சப்புத்தகத்தை நாடவேண்டுவதில்லை. எமதிட முள்ள ஓர் ஏட்டுச் சுவடியையும் அச்சப்புத்தகத்தையும் ஒப்பிட்டுப்பார்த்துச் செய்யுளிற் சில பாடவேறுபாடுகள் காட்டியிருக்கின்றேம்.

முதற் பதிப்பில் இல்லாத விளக்க உரைக் குறிப்புகள் இன்னும் பல இதன்கட்ட சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவையே யன்றியும், சொற்களுக்குப் பொருள்கள் இவை யென்று துணிவுதோன்றுதற் பொருட்டு, இப்பாட்டின்கட்ட போந்த அருஞ்சொற்கட்ட கெல்லாம் பொருள்கள் எழுதி அவற்றை அகரவரிசைப் படுத்தியிருக்கின்றேம். இஞ்ஞான்றைப் புலவர் தமக்குத் தோன்றியவாறெல்லாம் தமிழ்ச்சொற்கட்குப் பொருள்கள் சொல்லுவதும் எழுதுவதும் செய்து போதருகின்றன. தமிழ் தொன்றுதொட்டுவழங்கிவரும் மொழியாக வின் அதன் சொற்களைப் பண்டுள்ளோர் எவ்வெப்பொருளில் வழங்கின்றென்பதை இயன்றவரையில் நன்காராய்ந்துபார்த்துப் பழையநூல்கட்கு உரைவகுத்தலே பொருத்தமுடைத்தாம். பண்டையோர் ஒரு சொல்லை ஒருபொருளில் வழங்கப் பின்றையோர்

அதற்கு வேறொரு பொருள் கற்பிப்பராயின், அவர் முன்னேயார் கருத்தை ஒருசிறிதும் உணர்ந்தாராக மாட்டார், ஆனது கொண்டு, இதன்கட்டு புதுவதாகச் சேர்க்கப்பட்ட டிருக்கும் அருஞ்சொற்போருளில் ஒவ்வொரு சொற்பொருட்கும் பண்டை நாலுரைகளிலிருந்தும், திவாகரம்பிங்கலந்தைமுதலியநிகண்டு நூல்களிலிருந்தும் மேற்கோள்கள் காட்டி பிருக்கின்றேம்.

இனி, இப்பதிப்பின்கண் மற்றொரு முதன்மையான மாறுதல் செய்திருக்கின்றேம். பெரும்பாலும் வடமொழி புகுதாமல் தனித்தமிழ் நடையில் நூல்கள் எழுதுவதே எமக்கு இயற்கை என்றாலும், வடசொற்களை அறக்களைய வேண்டு மென்னுங்கடைப்பிடி நமதுளத்தில் முன்னிருந்ததில்லை. ஆனால், இஞ்ஞான்று பலவகைப்பட்ட நூல்கள் எழுதுவோரும் வடசொற்களையும் பிற சொற்களையும் தமிழில் ஒரு வரைதுறையின்றிப்புகுத்தித் தமிழின்தீஞ்சுவையையும் அஃகாவளத்தையும் கலங்காத் தூய்மைபையும் பழுதுபடுத்தி அதனையழிக்க முன்வந்திருத்தல் கண்டும், பொருள்களைத் தெரித்தற்கு வேண்டிய அளவு சொற்கள் இல்லாமற் பலவகைக் குறைபாடுகள் உடைய ஆங்கில மொழியைப் பிறமொழிக் கலப்பில்லாமல் வழங்குவது பெரிதும் வருத்தமே யென்றாலும் அம்மொழிக்குரிய ஆங்கில நன்மக்கள் இயன்றமட்டும் அதனைத் தூய்மையாகவே வழங்கல் வேண்டுமென்று கட்டுரைத்து வருதல் கண்டும் மற்றைமொழியின் உதவியை வேண்டாது தனித்து இயங்கவல்ல சொல்வளமும் பொருட் செழுமையும் உடைய நம் செந்தமிழ் மொழியை அதற்கேயுரிய சொற்களால் வழங்காமல்

அயல் மொழிச் சொற்களை இடையிடையே நுழைத்து
 அதன் அழகையும் வலிமையையுஞ் சிதைத்தல் பெரி
 துங் குற்றமாமென உணரலானேம். இன்றியமையாது
 வேண்டப்பட்டா என்றித் தமிழிற் பிற சொற்களைப்
 புகுத்தல் சிரம்பவும் பிழைபாடு உடைத்தாம். ‘தமிழிற் பிறமொழிக் கல்பு’ என்று யாம் எழுதிய பிற
 தொரு கட்டுரையில் இதனைப்பற்றி விரித்துப் பேசி
 பிருக்கின்றேம். ஆகவே, முதற் பதிப்பில் இவ்வாராய்ச்
 சியுரையில் ஆங்காங் கிருந்த சிற்சில வடசொற்களையும்
 இப்பதிப்பிற் களைந்து விட்டு, அவற்றிற்கு நேரான
 தமிழ்ச் சொற்களையே அவ்விடங்களில் அமைத்திருக்கின்றேம். இங்ஙனமே இனிப்பதிப்பிடும் எம்முடைய
 நால்கள் எல்லாவற்றிலும் வடமொழிச் சொற்கள்
 இல்லாவாறு அவற்றை முற்றுங் களைந்துவிட உறுதி
 செய்திருக்கின்றேம். ஆனாலும், சிறப்புப் பெயர்களா
 யுங் குறி யீடுகளாயும் வழங்கும் ஒரு சில வடசொற்
 களை மட்டும் இன்றியமையாது வேண்டிய இடங்களில்
 ஏற்றுக் கோடல் இழுக்கு ஆகாதென்பதும் உணரல்
 வேண்டும். தமிழிற் பயன்படும் நால்கள் எழுதும்
 அறிஞர் எல்லாரும் அயல்மொழிச் சொற்களைத் தம்
 மால் இயன்றமட்டும் விளக்கித் தூய தமிழிலேயே எழு
 தப் பழகுவராயின் அதனால் நம் செந்தமிழ் வளம்
 மிகப் பண்கித் துலங்குவதோடு, அதனைத் துலக்கும்
 அவர்க்கும் அழியாப்புக்கும் அறமும் உண்டாமென்க.

பல்லாவரம்,

சமரச சன்மார்க்க நிலையம்,
 சாலி, கஅசக வெஸு சித்திரை மீ'

} வேதாசலம்

PREFACE. TO THE FIRST EDITION

“And it was through nature, thus ennobled by a semblance of passion and thought, that he approached the spectacle of human life. Human life, indeed, is for him, at first, only an additional, accidental grace on an expressive landscape”— Walter Pater on Wordsworth.

Pattinappalai is an old Tamil idyll of 301 lines, on which the following is a critical commentary. It was composed by poet *Rudrankannanar* in the middle of the first century before Christian era. The poem is set forth with simple thoughts and choicest expressions that characterise a perfect classic. Further it belongs to the old realistic school of Tamil poetry of the Pandian academy.

It will be seen from the poem that the poet who had a charming wife whose affections for him were unbounded and whose happiness he sought to maintain by a reflection of the same sentiments on his part, once made, on account of pecuniary straits, arrangements to go to *Kavirippum pattinam* a city very far from his village and pay a visit to the then prince *Karikalachola*: but when the news of his departure had come to the knowledge of his beloved wife, she was pierced with dire

affliction at the thought of her dear husband's separation and became inconsolable therewith. On beholding the pensive condition of his loveliest wife, the poet deferred his journey. And in order to console her he composed this poem in her presence, addressing to his mind of his unwillingness to part with such a charming and affectionate maiden whose caresses, it is told, were as sweet as the reign of *Karikala*, even if it were to preclude him from a rare opportunity of receiving as a gift the richest city of the great Chola monarch. While speaking of this gift, in the midst of his broodings over the mellow beauty of his wife, he brings in a vivid picture of the natural and artificial beauty presented in the country sides and the town parts of the Chola kingdom and also of the glory and victory of the prince *Karikala*. How artfully the poet links on to the central idea of this poem the scenic beauty of the vast Chola kingdom and the greatness of its reigning monarch is a matter for deep critical insight.

In his conception of this vast universe, nature and mind are bound up inseparably. All the natural objects constitute, as it were, a permanent habitation for the soul within. The inner thought-force of the mind vibrates in such a way as to mould the elastic outward matter consistently with its own principles. And so, to admire the outward beauty of nature is to appreciate the inward beauty of the intelligent soul within. Except through the perception of senses, it is not possible for the individual mind to appre-

hend the inmost lying spirit and become one with it. When one communes with the still life of nature, all his thoughts that were running before in different directions become collected up and converge to one definite point in the universal Self which pierces and illumines its whole being and makes it brighter and brighter till its limited area of intelligence is lighted up to an unlimited extent and swallowed in the effulgence of the Supreme Spirit. Thus a study of nature forms one wholesome element in the old classical poetry of Tamil to which our poet *Rudrankannanar* belongs; as for the study of human mind, it conceives that it can be made effectual only in close connection with that of the former. Sticking, therefore, to this principle of Tamil classical poetry with an absolute determination of mind, our old poet devotes the main portion of his idyll to portray the rural charms and the sea-coast beauties, and then weaves them all into that part in which his ideal love for his wife stands out in great prominence colouring the whole poem with its soft rose-gleam. From this it will be manifest that the poem fascinates at first the reader's imagination with a sensuous beauty, and then elevates it higher and higher up till it refines it into a purer etherial substance susceptible of reflecting in itself the thoughts and sentiments coming from an unknown source.

The artistic sequence of poetic thoughts that find their expression in chaste and simple Tamil has been thoroughly studied in the body of this work.

And in tracing up link after link the steady development of the poet's central idea throughout the poem, I have criticised the old commentary of *Nachchinarkkiniar* which gives in an unusual and fantastic manner a distorted meaning of the poem and have explained its sum and substance in a very simple and natural way.

The first two parts of this critical commentary were, at the request of the President of the *Madura Tamil Sangam*, read before the last annual meeting of it, and were very much appreciated by the learned Pandit members and others present on the occasion. Having been encouraged at the reception that was accorded to it and to a similar commentary of my own on another classical ode *Mullaippattu* which was published some years ago, I send forth this volume as my humble contribution to the critical literature of my mother tongue which is one of the ancient and highly cultivated languages of the world.

Madras,
25 th Sept. 1906 }

VEDACHALAM

உரைப்பாயிரம்.

கொழுஞ்சவை கெழுமிய செழுந்தமிழ் வழக்கில்
 உரையும் பாட்டுமென இருதிறனுளவே, அவற்றுள்
 உரையெனப் படுவது வரையறை யின்மையின்
 சொப்பல வாகி நற்பொருள் விளக்கி
 அறிவுரனி துலக்குங் குறியது வுடைத்தே;
 வாட்டமில் சிறப்பிற் பாட்டெனப்படுவது
 கரும்புகண் ணுடைத்த விரும்புமிழி யிறுக
 முழையிற் முழைஇத் தாழூ தட்டோன்
 எரியகைந் தன்ன எழிற்பொற் பான்டில்
 விளிம்புற நிறைத்தாங்கு முதுவாய்ப் புலவோன்
 பாவிடைச் சுருங்கிய பயங்கீழு சொல்லிற்
 கருதுதொறு மாழந்த காழ்த்தபொருள் பொதிப்ப
 என்புநெக் குருகும் இசையுடன் றழீஇ
 இயற்கையின் வழாம் வறிவொருங் குறுத்தி
 இன்புணர் வெடுப்பி யன்பே யுருவாம்
 முழுமுதற் பொருளொடுங் கெழுவிடப் பயக்கும்
 ஆனுத் தலைமைப் பான்மைய துடைத்தே;
 இத்தகு சிறப்பின் நற்றமிழ்ப் பாக்கன்
 பின்றைநாட் காண்டல் பெரிதரி தாயினும்
 பண்டைக் காலத்துப் பழுத்தறிவு மாண்ட
 நல்விசைப் புலவோர் நயமுறக் கிளந்த
 முதிர்கடலெக்கர் மணவினும் பலவே; அவற்றுள்,
 ஒம்பா தொழிந்தன போக நாம்பெற
 இற்றைநாட் போந்த முற்றுதழிழ்ப் பாவுள்

முருகுமுத னிறுத்த அரியன பத்தும்
 வரம்பிட லாகாப் பெருஞ்சிறப் பினவே; அவற்றுட்
 பட்டினப்பாலையின் முட்டறு மாட்சி
 உரைவிளங்க விரித்தற் கறிவிலை ணயினு
 முருத்திரங் கண்ணனென னுங் காட்சிசால் புலவன்
 திருத்தகு சீரடி உள்ளக மலர்தலின்
 அதன்வயிற் றுஞ்சிய அறிவுநறை பிலிற்றி
 விளங்கிய வுணர்வான் ஒருப்பட்டி
 வளங்கெழு மற்றதன் மாட்சி தெரிக்குவேணே.



பாட்டினப்பாவை

ஆராப்ச்சியரை.

—
—

பாட்டினியல்பு.

வேந்தர் பெருமானுன் சோழன் கரிகாற் பெருவளத்தான் செங்கோலோச்சிய தலைகரான காவிரிப் பூம் பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறு முகத்தால், குறிஞ்சி மூல்லை பாலை மருதம் நெய்தல் என்னும் அக ஜைங்தினை யொழுக்கத்தில் இடைநின்ற பாலை யொழுக்கத்தை உணர்த்துதற்குப் புகுந்த நல்லிசைப் புலவரான உருத்திரங்கண்ணார் இப்பாட்டிற்குப் பட்டினப்பாலை யெனப் பெயர் குறித்தருளினார்.

இனி, இதனுசிரியர் புறத்தே கட்புலனுக்கு உருவாப்த தோன்றும் பட்டினத்தையும், அகத்தே உயிரினுணர்வுக்குப் புலனுப் அருவாப்த தோன்றும் பாலை யொழுக்கத்தினையும் பாடுதற்குப் புகுந்த நுணுக்கத்தை உணருங்கால் இப்பாட்டின் உயர்ச்சி தெற்றென விளங்காநிற்கும். அருவாய் அறிவாய் இன்பமாய் யாண்டும் பரந்து நிற்கும் முழுமுதற் பெரும்பொருளைக் கறை கெழுமிய அறிவும் முறைதழுவாச் செயலுமுடைய உயிர்கள் அறிந்தட்டதற்கு இருதிறப்பட்டநிலைகளிருக்கின்றன. அவை அறிவுநிலை உணர்வுநிலை என்பனவாம். இவற்றுள் அறிவுநிலை என்பது காணப்

பட்ட வருவான இவ்வுலகியற் பொருள்களின் வியத் தகு அமைத்திகளைக்கண்டு இவை தம்மை இங்ஙனம் அமைத்தவனுள் பேரறிவும் பேராற்றலு முடைய முதற்பொருள் ஒன்றுண்டென்று அதன் இருப்பு மாத்திரம் அறிவிப்பதாம். மற்று அம் முதற்பொருளின் உண்மைத் தன்மையோ அவ்வறிவுக்கு ஒரு சிறி தாயினும் புலப்படமாட்டாதாம். உயிர்களின் அறிவு, உலகியற் பொருள்களை ஒற்றுமைப்பட்டு நின்று அறி தற்குக் கருவிகளான மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் புறக்கருவிகளைத்தானும், மனஞ் சித்தம் புத்தி யகங்காரம் என்னும் அகக் கருவிகள் நான்கானும் நடைபெறுவ தொன்றும். அகம் புறம் என்னும் இக்கருவிகளின் ருண்டொண் டன்றி அவ்வறிவு வேறு தனித்து நடைபெறக் காணுமையானும், அங்கனம் நடைபெறுமிடத்தும் அவ்வறிவாற் பற்றப் படுவன மண் யுனல் அனல் கால் விசும்பு என்றற் றூடக்கத்து ஐம்பூதங்களும் அவ்வைம் பூதங்களின் சேர்க்கையாற் பிறந்த பொருட்டன்மைகளுமே யன்றிப் பிறதின்மையானும், முழுமுதற் பெரும் பொருளான கடவுள் இவ்வாறு அறியப்பட்டபொருள்களுள் ஒன்றன்றுய் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட தாய் விளங்குவ தொன்றுகளானும் அவ்வறிவுக்கு அம் முதற் பொருள் ஒரு சிறிதாயினும் புலப்படற் பாலதன்றுய் நிற்றல் பெரிதும் பொருத்தமாவதேயாம். இது பற்றியே அறிவு நூல்களைல்லாம் இறைவனை இவ்வுலகத்துப் பொருள்களுள் ஒன்றுய் வைத்து உடம்பாட்டால் ஒத ஏலாமை தெளியக்கண்டு, இவற்றுள் இதுவுமன்றுய் அதுவுமன்றுய் மற்றெதுவுமன்

ஏப் அப்பாற்பட்டதென்று எதிர்மறை முகத்தான் வைத்து விளக்குசற்கு மாத்திரம் ஒருப்பட்டி விரிக்கிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேதவிதியல்லர் விண்ணு நிலனுங், திரிதருவாயுவல்லர் செறுதியுமல்லர் தெளிந்ருமல்லர் தொயில் ” என்றும்,

“ பந்தழும் வீடுமாய பதபதார்த் தங்கள்லான் அந்தழும் மாதியில்லான் அளப்பில் ஞூதலாலே எந்தைதா னின்னென்று மின்னதா மின்னதாகி, வந்திடா னென்றுஞ்சொல்ல வடிக்கொடு மாற்றமின்றே ” என்றும்.

“ அல்லையீ தல்லையீதென மறைகளு மன்மைச் சொல்லினாற் றதித்தினாக்கு மிச்சுந்தரன் ” என்றும்

“ பூதங்களல்ல பொறியல்ல வேறுபுலனல்ல வள்ளமதி யின், பேதங்களல்ல இவையன்றினின்ற பிறிதல்லவென்று பெருநூல், வேதங்கிடந்து தடுமாறு வஞ்சவெளியென்ப கூடன்மறுகிற், பாதங்கணேவ வளையிந்தனுதி பகர்வாரை யாயு மவரே ” என்றும் கூறுவாயின.

இனி, இப்பெற்றித்தான் அறிவுக்குப் புலப்படா மையால் இறைவன் உண்டென்று மாத்திரங்கூறுதலாற்போந்தபடயன் என்னையெனின்; அறிவு நிலைக்கு அவன் புலப்படானுயினும் அதற்கு மேற்பட்டு உணர்வுங்கிலையில் அடையப்படு பொருளாய் விளங்கித் தோன்றுமாகவின் அது கடாவன்றென மறுக்க. அற்றேல், உணர்வு நிலை நம்மனேர்பாலுண்டென்பது எற்றாற் பெறுதுமெனின்; காதற்கிழமையிற் சிறந்தாரிருவர் அவ்வுரிமையினைத் தாங் கருதும்போதெல்லாம் அவரகத்தே ஓரின்பந் தோன்றுதல் அனுபவ மாத்திரையாய் விளங்கக் கிடந்ததொன்றும். அவ்வின்பம் அது தோன்றப்பெற்றுர் தமக்கே புலனுயி

னல்லது அஃதிவ்வாறிருந்ததெனப் பிறர்க்கு அறிவிக் கவும் உரைக்கவும்படாத இயல்பிற்றும். காணவுங் கருதவு முறைக்கவும் படாத முதல்வனே டெர் றித்து நின்று அவனையனுபவித்தல், அவன் போற் காணவுங் கருதவும் உரைக்கவும் படாத உணர்வுகிலை யொன்றற்குமாத்திரமே வாய்ப்பதாம். என்னை? அகத்தே தோன்றும் அன்பும் அவ்வன்பே தனக் குண்மையுருவாய்க் கொண்ட முதற்பொருளும் வேற்றல்லாமையால், அவ்வன்பு வரம்பின்றி இளகி விரிந்த உணர்வுகிலையில் அஃதின்பப்பொருளாய் முறுகித்தோன்றல் இன்றியமையாததாகவின்; இவ் வண்மை யுணர்ந்தே திருமூலரும்,

“அன்பஞ் சிவமு மிரண்டென்ப ரதிவிலார்
அன்பே சிவமாவ தியாரு மறிகிலார்
அன்பே சிவமாவ தியாரு மறிந்தபின்
அன்பே சிவமா யுமர்ந்திருந் தாரே” என்று திருவாய்மலர்ந்தருளினார்.

ஆகவே, முடிமுதற்கடவு ஞண்டென்பதனை விளங்க அறிவித்தற்குரிய அறிவுகிலையும், பின் அத னேடு வேற்றக் கலந்துநின் றின்புறுதற்குரிய உணர்வுகிலையும் மென்னும் இருதிற நிலையினையும் உயிர்களுக்கு முறுகுவித்துப் பின் அவ் வறிவுகிலையினையுங் கழுலச் செய்து தூய அன்புருவாய் விளங்கும் உணர்வுகிலையை கிலைபேருக்குவித்து உயிர்களுக்கு அளந்தறியப்படாத பெரும் பயனைத் தருதற்கு இன்றி யமையாக் கருவியாவதுதான் பாட்டென்பது. அற்றேல், உரையுஞ் செய்யுளு மென்னும் இரண்டனுள் உரையும் அவ்விரு திற நிலையும் முறுகுவித்துப் பயன்றருமாகவின் செய்

யுள் மாத்திரமே அதனைப் பயக்குமென்றுரைகூறிய தென்னையெனின்; பால் கறந்த மாத்திரையேயுண் பராக்குஞ் சுவை பயக்குமாயினும், அதனை வற்றக் காய்ச்சிக் கட்டியாகத் திரட்டிப் பின் னுண்பார்க்குக் கழிபெருஞ் சுவை தருதல்போலவும், முற்றின கருப் பங் கழியை நறுக்கிப் பிழிந்த மாத்திரையே அதன் சாற்றைப் பருகுவார்க்கு அஃதினிமை விளைக்குமாயினும் மேலும் அதனைப் பாகுதிரளக் காய்க்கிச் சருக்கரைக் கட்டியாக எடுத்துண்பார்க்கு ஆற்றவும் பேரி னிமை பயத்தல்போலவும், உரையும் நலம் பயப்ப தொன்றேயாயினும் அதனைக் காட்டினுஞ் செய்யுளாற் பெறப்படும் பயன் சாலவும் பெரிதாம். கறந்த பால் நீராளமாய் நெகிழ்ந்திருத்தலின் அதன்கண் னுள்ள சுவை மிகுந்து தோன்றுது குறைந்தே காணப்படுகின்றது. அதுபோல, உரையும் ஒருவரம்பின்கட்படாது சொற்பெருக்க முற்று நடைபெறுதலால் அதன்கட்புதைந்த பொருளும் ஆழமாகவின்றி அச் சொற்களோடு ஒத்து ஒழுகி மெல்லிதாய்விடுகின்றது. மற்றுக் காய்ச்சித்திரட்டிய பாற்கட்டியுஞ் சருக்கரைக் கட்டியும் இறுகித் திண்ணென்ற உருவுடையவாயிருத் தலின் அவற்றின்கட்சுவை மிக முதிர்ந்து தோன்றுகிற்கின்றது. அதுபோலக், செய்யுளும் எழுத்து அசை சீர் தலை அடி தொடைகளா னமைந்த பாவாய் ஒரு வரம்புப்பட்டுச் சொற் சுருக்க முடைத்தாய்நடத் தலின் அதன்கட்புதைந்த பொருளும் அவற்றேடு ஒப்ப ஒழுதித் திட்பமும் ஆழமும் உடையதாகின்றது. பாட்டெல்லாம் அறிவு நிலையைப் பற்றிக்கொண்டு போப் உயிர்களின் உணர்வுங்கிலையை எழுப்பி விடுவ

தாகும். உரையெல்லாம் அறிவுகிலையைப் பற்றியே கிகழுமல்லது. அதன்மேற் சென்று உணர்வுகிலையைத் தொடமாட்டாதாகும். பெரியதோர் மலைமுழைஞ்சி நூட் பொன்னும் மணியுஞ் சிதறிக் கிடத்தல் ஒரு வியப்பன்று; ஒருசிறு கற்பிளவிலே அரிய பெறிய முழுமணிகள் அடுக்கடுக்காய்க் கிடங்கு எடுக்குங் தோறும் குறைபடாதிருத்தலே பெரிதும் வியக்கற் பாலதாகும். சிறிய வான்மீன்கள் அகன்ற அவ்வானத் திற் காணப்படுதல் ஒரு வியப்பன்று; அவ்வகன்ற வானும் வீவறு மாடமாளிகை கூடகோபுரங்களும் ஒரு சிறிய கண்ணுடியினுட் காணப் படுதலே : மிகவும் வியக்கற்பாலதாம். இதுபோலப் பெரிய ஓர் உரையிலே சில்பாருளேனும் பலபொருளேனுங் காணப்படுதல் வியப்பினை விளைவியாது; மற்றுச் சிறியதொரு பாட்டிலே பலதிரப்பட்ட ஆழந்தபொருளெல்லாம் காணப்படுதலே வியக்கற்பாலதாகும். உரையில் ஒருவரையறை பின்மையினுலே பொருட்கு வேண்டுவனவும் வேண்டாதனவுமான, பல்சொற்கள் நிரம்பி தின்று வியப்பினைத்தாராவாய்த் தாமெதுத்தபொருளை மாத்திரம் எம்மறிவுக்குப் புலங்கொள்வினாக்கியொழி கின்றன. மற்றுச் செய்யுளிலோ பொருட்சாரமான சொற்கள்மாத்திரம் ஆய்ந்தமைக்கப் படுகின்றனவாக வின், அச்சொற்கள் கொண்ட பொருட் கருவை அறியப் புகுவானென்றால், தன் அறிவால் அதனைக் கூர்த்தறிய வேண்டுதலின் தன்னறிவு மிக நுனுகப் பெறுவோடு அச்சிறிய சொல்லிற்பெரியபௌருளாடங்கி கிற்றலை அறிந்த மாத்திரையினுலே தன்னையறியா தொரு வியப்புமுடனென்தி, அதன்கண் ஓர் இன்பங்

தோன்ற அதன் வயப்பட்டுச் சிறக்கின்றன. ஆகவே, பாட்டு ஒன்றுமே உயிர்கட்டு அறிவை விளக்கி அதற்கும் மேற்பட்ட உணர்வை எழுச்செய்து இன்பம் பயப்பதொன்றும் திலை பெறுகின்றது. உரைப் பயிற்சியில் அறிவு மாத்திரம் விளக்கி மெய்துமே யல்லது உணர்வின் வழித்தான் இன்பங்கேதான்றுதல் இல்லை யென்க. அல்லதும், உரையெல்லாம் இயற்கையிலேயே இசைதழுவாது நடப்பனவாமாகவின் அவை உணர்வை எழுப்புமாறு எவ்வாற்றுது மில்லையென்க. பாட்டுகளோ இயற்கையாகவே இடங்கட்டு ஏற்ற பெற்றி யெல்லாம் பல திறப்பட்ட இசைதழுவி நடக்கு மாகவின் அவை உயிருணர்வை எழுப்புதற்கட்ட பின் னுஞ் சிறப்புடையவாம். என்னை? இசையைக் கேட்டு உருகாதபொருள் உலகத் தில்லையன்றே? உகியீல் சிறிது மறியாத மகவை அன்னை தொட்டிலிற் கிடத் தித் தாலாட்ட அஃதவிசையா வின்புற்று உறங்கல் கண்டாமன்றே? கொடிய விலங்கினங்களும் நச்சயிர்களும் புல்லாங்குழலோசை கேட்டவளவானே தந் தொழில் மறந்து இன்புற்றுத் தன்வயயழிதல் தெளி யப்பட்ட தொன்றன்றே? இதன்மாட்சி இனிது அறி வுறுத்தற்கன்றே மாணிக்கவாசகப் பேருமான் திருச் சிற்றம்பலக் கோவையாரில்

“சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்ப லத்துமென்சிந்தையுள் ஞம், உறைவா ஞுயர்மதிற் கூடலி ஞெங்தவொண் மந்தமி ழின், றுறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச்சுழல் புக்கோ, இறைவா தடவரைத்தோட் கென்கொ லாம்புகுங் தெய்தியதே ”

என்று திருவாய்மலர்ந் தருளினர்: இப்பெற்றித் தான் இசை, தானேயும் இன்புறுத்துகின்ற பாட்டோ உஞ்சேருமாயின் அவையிரண்டின் கலப்பாற் ரேன் றும் இன்பம் இவ்வியல்பிற்றென்று குறித்துரைக்கல் ஏனு மோ? எனவே இசையோடு பிணைத்தியங்கும் பாட்டிற் கும் அஃதின்றி பியங்கும் உரைக்கும் உள்ள வேறு பாடும், இவ்விரண்டில் முன்னையது பயன் பெரிதுடைத் தாதலும் பின்னையது பயன் சிறிதே யுடைத் தாதலும் தெற்றென விளங்காநிற்கும். அற்றன்று, உரை நூல் களும் ஒரோவழி வியப்புணர்வு தரக்காண்டுமாகவின் அதனைச் செய்யுருக்கே வரைந்துகூறியது பொருந்தா தாம் பிறவெனின்; நன்றுகடாயினுப்; ஒரோவோ ருரை நூல்களின் இடையிடையே பாட்டிற்குரியசொல் நயம் பொருள் நயங்கள் காணப்படுதலால் அங்ஙமை அவ்வியப்புணர்வு தோன்றிற்றுகவின் அதுபற்றி ஈண் டைக்காவதோர் இழுக்கில்லை பென்பது. இப்பெற்றிப் பட்ட உரைபுபகுதிகள் சில ஆசிரியர் நக்கீர்னார் கள் வியலுரையினிடையே காணப்படும்; அவை கொண்டு இவ்வண்மை அறியற்பாற்றும்.

இனிப்பாட்டுச்சொற் சுருக்கமும் பொருட்பெருக் கமுமுற்று இசைதழுவி நடப்பதனுண் இன்புறுத்து மென்ற அவ்வியல்பை ஒருதாரண முகத்தான் விளக்கவே, அஃதினிது விளங்குமாகவின் மாணிக்கவாசகப் பெருமான் திருவாய்மலர்ந்தருளிய திருச்சிற்றம்பலக் கோவைபா, ரெண்ணுங் களஞ்சியத்துள்ள ஒருமுழு மணியை ஈண்டெடுத்துக் காட்டுவாம்:

“ஆவா இருவர் அறியா அடிகில்லை யம்பலத்துள் மூஷா யிரவர் வணங்கநின் ரேனையுன் ஞானின்முன்னித்,

தீவா யுழுவை கிழித்ததங் தோசிறி தேவிமூப்பித்
தாவா மணிவேல் பணிகொண்ட வாறின்றோ ராண்டகையே¹
என்பது, தன் அடைய தலைமகள் எவ்வாற்றுனுஞ்
சிறந்த ஓராண்மகனேடுங் சாதல்கொண்டு நேய
மாணமை சில சூறிப்பாலறிந்த தோழி பின்னும் அவ
ரிருவர் மாட்டும் நிகழ்ந்த அந்நேய வுரிமையினைத்
தெளிந்து கொள்ளும்பொருட்டுத் தன்றலைமகளை
நோக்கி அவள் நடுங்குதற்கேதுவாவன சில சொல்லி
அதனான் அவ்வண்மை துணிகின்ற நடுங்கநாட்டம்
என்னுஞ் துறைபற்றிவந்தது இத்திருப்பாட்டு. இதன்
கண் முன்னிரண்டடிகளும் கண்ணஞ்சினையும் இளக்
கும் அண்பின்சுவைநிரம்பி முழுமுதற் பொருளான்
சிவத்தின் பெருமை தெரிவியா நின்றன ; பின்னிரண்
டிகளும் தோழி தன்தலைமகளை நோக்கி நடுங்கக்
கூறியதைக் காட்டுகின்றன. தலைமகள் ‘எட்டியுஞ்
சுட்டியுங் காட்டப்படாத’ வடுவில்லாச் சிறந்த சூலத்
திற் பிறந்து நல்லொழுக்கமே அணிகலனையக் கொண்டு
போதருகின்ற ஓராவின் அவளை நேசக்கி ‘நீ சிறந்த
அவ் வாண்மகனேடு காதல்கொண்டமை யான் அறி
வேன்’ என்று கூறுதற்கு மிக அஞ்சியும் அவ்வாறு
கூறல் தன் நிலைக்குத் தகாதென நினைந்தும், தலைமக
டன்வாயானே அதனை யுரைப்பக் கேட்டலே ஒரை
யாமென உறுதிசெய்தும் இச்செய்யுளில் மிகவுங்
திறம்பட அதனை ஆராய்ந்தமை பெரிதும் வியக்கற்
பாலதாம். அப் பின்னிரண்டடியின் பொருள் வரு
மாறு : ‘கண்மணி யனையாய் ! இன்று யான் இம்மலைச்
சாரலின் வழியே வருவேனுயினேன், அங்குனம் வரு
வேனுக்குச் சிறிது சேய்மைக் கண்ணே சினத்தாற்

தீயை யுமிழும் ஒரு பருத்தவேங்கைப்புலி அந்தோ
கிழித்தது! ஆ! அதனை ஒரு நொடிப்பொழுதிலே
தப்பிப்போய் எவ்வாற்றானால் சிறந்தவனை ஓர் ஆண்
டகை தன் வேற்படையைச் சுழற்றிய திறத்தை என்
னென்று கூறுவேண்! ’ என்று தோழி தலைமகளை
நோக்கிக் கூறியதாம். இங்கனாங் கூறியதனைக்கேட்ட
அந் தலைமகள் முதலிற் பொறுத்தற்காரிய நடுக்க மெய்
திப் பிள் சிறிதே அது தனிந்து எண்ணுவாள்:
'என்னை! இம்மலைச்சாரலில் எளியேன்பொருட்டு
வந்து இயங்குவான் என் ஆரூபிர்க் காதல் நெருவ
னன்றே! அவனை யன்றி ஆடவர் பிறர் இங்கு வரப்
பெறுவன்றே! அவன் ஒரு பெரிய வேங்கைப் புலி
யால் இழுக்க மெய்தினனே!' என்றிந்நனமெல்லாம்
ஆராய்ந்து வருந்து நிலைமையில் ஈண்டுத் தோழி தன்
சொற்களை அவள் ஜியறுமாறு கூறியவிரகு நனி வியக்
கப்படுந் தன்மைத்து. கன்றலைவி கற்பிற்கு அரசியாக
லானும் மிக நுண்ணிய உணர்வுடையளாகலானும்தன்
காதற் கொழுநன் புலிக்கோட்டப்பட்டான் என்பது கேட்ட
ஞளாயின் அதுகேட்ட அந்நொடியே உயிர் துறப்
பள் என மிக அஞ்சித் தான் கூறுஞ் சொற்களில்
துணிவுபிறவாது ஜியமே நிகழுமாறு கூறினாள்.
'தீவாய் உழுவை கிழித்தது' என்னுஞ் சொற்றூடர்
'தீவாயையுடைய புலி மற்றை யொருவிலங்கை நகத்
தாற் கிழித்தது' எனவும் 'அவ்வாண்மகனை அல்லது
ஒருவிலங்கைக் கொவுதற் பொருட்டு அப்புலி தன்
தீவாயை அகலத்திறந்தது' எனவும், 'வேங்கை தன்
வாயாற்கிழித்ததென்றே சொல்லற்கியைந்த அந்தே
ரத்தே' எனவும் பலபொருடங்கு 'அங்கனம் அவ்

வேங்கை நிற்கும் அப்பொழுதே அவ்விலங்கை அது. கிழிப்பதனினின்றும் தவறச்செய்து, அல்லது அது தன்வாயை அகலத்திறந்ததற்குத்தப்பி, அல்லது தன் ஜீனப்பற்றுதற்கு அது வந்ததாக அதனைத்தப்பி அவ்வாண்மகன் தன்வேற்படையை விடுத்து அதனைக் கொன்றவாறு பெரியதொரு வியப்பாயிருந்தது' என்னும் பின் ரூட்ரோடு இயைக்னிறதாகவின், இச் சொற்றூட்ரைக் கேட்ட தலைமகள், தன் காதலன் இறந்துபட்டான் என்னும் பொருட்டுணிவு அதனுற் பெறப்படாமையின் தானும் இறந்துபடாளாய்க்கலக்க மாத்திரம் மிகக்கொண்டு அச்சொற்றூடர்ப் பொருட்டுணியும் நிலையி விருந்தாள். இங்கும் கலக்கங் கொண்ட அந்நிலையில் தான் அவ்வாண்டகைமேற் கொண்ட காதலை மறைக்கும் நினைவை மறந்து அக் காதலைத் தன்றேழிக்குமுற்றும் புல்ப்படுத்தினாக வின், அச்சொற்பொருட்டுணிந்த பின்னேரத்தே தன் காதல் தோழிக்குப் புலஞ்சினமைகண்டு பின் அதனை அவட்கு மறையாளாய் உரைப்பாளாவது. இவ்வாறு தன்றலைவியின் நிலை அவடானே புலப்படுத்தற்கென்று தோழிசெய்த சூழ்சியாக மாணிக்கவாசகப்பெருமான் வைத்துக்கூறிய வியத்தகும் ஆற்றலை நினையுங் கால் மக்கள் உள்ளத்தின் இயல்புமுற்றும் அவரறிந் தாரென்பது இனிது விளங்கவில்லையா? இற்றை ஞான் ரு ஆங்கில நன்மக்கள் செய்துபோதரும் உள்நூல் ஆராய்ச்சிகளைல்லாம்* இற்றைக்கு ஆயிரத்தெழுநூறு ஆண்டுகட்கு முற்பட்ட நம்பெருமான் திருப்பாட்டிலமைந்து கிடத்தல்லபற்றி நம்முள்ளாம் இறுமாப்பெய்து

கின்றது. “ஆவா விருவரறியா” என்னுமிச் செய்யுள் சிலசொல்லிற் பலபொருடேற்றி அறிவை நுணுக்கச் செய்து அவ்வாற்றில் உணர்வெழுச்சி பெறச்செய்தல் கன்கு தெளியக்கிடந்தது. இதனேடு இச்செய்யுள் இன்னேசை நலந்தமுவி வரப்புறச் சென்று கேட்டாரை யெல்லாம் இன்புறுத்து மாறும் குறிக்கொளற் பாற்று. இவ்வாறே திருச்சிற்றம்பலக் கோவையாரி ஹள்ள ஒவ்வொரு செய்யுட்களும் சொல்வளம் பொருள்வளங் துறுமி மிளிர்கின்றன; இவ்வருமைத் திருக் கோவையாரை யொக்கும் நூல்கள் தொல்காட்பியம் திருக்குறள் என்னுமிரண்டுமே யன்றிப் பிறனங் நூலும் எக்காப்பியமும் இதற்கொப்பாகா. இம்முன்று நூல்களும் ஒப்புயர்வில்லா உவரா அமிழ்தங்களாம். இத் திருக்கோவையாரின் சிறப்புணர்ந்தே ஆன்றேர், “ஆரணங் காணென்ப ரந்தணர் யோகிய ராகமத்தின் காரணங் காணென்பர் காமுகர் காமான் னாலிதென்பர் ஏரணங் காணென்ப ரெண்ண ரெழுத்தென்ப ரின்புலவோச் சீரணங் காயசிற் றம்பலக் தோவையைச் செப்பிடினே” என்று அருளிச்செய்தார்

என்றிங் கெடுத்து விளக்கியவாற்றுற் செய்யுளென்பது சொற்சுருக்க பொருட்பெருக்கமுற்று இசைதழீஇ நடந்து உயிர்களறிவை விளக்கிப் பின் நதன்மேற்பட்ட உணர்வை எழச்செய்யும் பான்மையுடைத்தாதல் இனிது பெறப்பட்டது.

இனி இப்பட்டினப்பாலை என்னும் அரிய பெரிய பாட்டை அருளிச்செய்த உருத்திரங்கண்ணார் ‘வசையில் புகழ் வயங்கு வெண்மீன்’ என்னும் முதலடி தொடங்கி ‘முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும்’

என்னும் இருநூற்றுப் புதினெண்ட்டாம் அடிகாறும் காவிரிப்பூம் பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறுமுகத் தாற் பயில்வோர் அறிவை ஓர் ஒழுங்குறச் செய்து விளக்கிக் கொண்டுபோய்ப், பின் அவ்வறிவின் மேற் பட்ட அகவுணர்வை ‘வாரிருங்கூந்தல் வயங்கிழை பொழிய், வாரேன் வாழியநெஞ்சே’ என்னும் இருநூற்றுப்பத்தொன்பதிருநூற்றிருபதாம் அடிகளில் எழுச்செய்து, அவ்வாறு இடையிற் கருக்கொண்ட அவ்வகப்பொருளை ‘வேலி னும் வெப்பியகானமவன், கோவி னுங் தண்ணிய தடமென்றேளே’ என்னும் இப்பாட்டின் இறுதி யடிகளோ டினைத்து முடித்திட்டார்! பாட்டியற்றும் நல்லிசைப்புலவர் நம்மறிவை ஒருமைப் படுத்து விளக்குமாறுபோற் பிறர் அங்கஙஞ்சு செய்ய மாட்டுவாரல்லர். நம்மறிவெல்லாம் ஐம்பொறி வழிச் சென்று உலகியற் பொருள்களைப் பற்றிக்கொண்டே நிகழ்கின்றன: அப்பொருள்களை அங்கஙம் பற்றிக் கொண்டு நிகழ்வழியும் அப்பொருட்டன்மைகளோ நுணுகி யறியமாட்டாவா யொழிகின்றன; இங்கஙம் ஒரு நேரத் தொருபொருளைப்பற்றியும் பிறிதொரு நேரத்துப் பிறிதொருபொருளைப்பற்றியும் ஒரிடத்தும் நிலைப்பெறவின்றிக் குரங்குபோல்ஒடுதலாலன்றே நம் மறிவு விளக்கமடைதலின்றி மழுங்கியே கிடக்கின்றது. அறிவுவிளங்காது மழுங்கிக் கிடக்குமாயின் அதன் மேற்பட்ட உணர்வு எழுப்பெறுதல் ஒருவாற்று நு மில்லையாம். ஆகவே, கறங்கோலைபோல் ஒருவழி நில்லாது சமூன்று திரிதரும் நம்மறிவை ஓர் ஒழுங்கு படுத்து, ஒருமுகப்படுத்திக்கொண்டுசென்று, உணர்!

வை எழுச்செய்தலே நல்லிசைப்புவோர்க்கு இன்றி பழையாத கடமையாம்.

இனி அறிவு அங்கனம் திலையின்றித் திரிதலை மறித்து அடக்குமாறு யாங்கனமெனின் ; எங்கே உண்மைத் தன்மை விளங்கித் தொன்றுமோ அங்கே நம்மறிவு ஊன்றி நிற்றல் கண்கூடா யறியப்பட்ட தொன்றும். மாணப்போல் வெண்மைச்சலவைக்கள் வில் ஓர்உருச்செதுக்கலுறவான் ஒருகம்மியன் அம்மானின் உறுப்பமைத்திகள் தோன்றுமாறு நுணுக்கியறிந்து அவற்றைச் சிறிதும் பிறழாமல் உண்மையாகச் சமைத்திடுவனுபின் அவ்வுருவைக் காண்பார் அறிவு அதன்கண் ஒருப்பட்டு நின்று வியத்தல் கண்டாமன் ரே? ஒனியமெழுதுதலில் மிகவல்லராய் விளங்கும் இரவிவண்டர் எழுதிய ஒவியங்கள் எத்துணைநுட்பமாய் ஒருவவுண்மையிபல் வழாமல் விளங்குகின்றன! பார்மின்! கானகத்தே சகுந்தலை துவியங்த அரசன் மேற் கொண்ட காதல் வெப்பம் பொருளாய்ப் பிரியம் வதை அனசுகை என்னுங் தன்றேழுழிமா ரிருவருங் தன்னிருமருங்குமிருப்ப மலர்ப்பாயவிற் படுத்தவண்ணமே தன்காதலை அறிவித்துத் தாமரையிலையில் ஒரு செய்யுள் எழுதுதற்குக் கையில் எழுதுகோல் ஏந்திய படியே ஒருப்புருவம் மேல் நெறியக் கவியை நினைத்த அம், அவன் பக்கவிற் பசுத்து அடங்கிருக்கும் புன் மேற் பூக்கள் இறைந்துகிடத்தலும், பின்னே ஒரு மான் இவர்களைத் திரும்பிப் பார்த்தவண்ணமாய் நிற்றலும், பருத்துயர்ந்த மரங்கள் மிகக்கெருங்கித் தன் ணிழல் பயந்து நிற்றலும், வலப்பக்கத்திருக்கும் தோழிபக்கத்தே தன்னீர்க்குடம் ஒன்று நிற்கப் பிறி

தொன்று சாய்ந்து கிடத்தலும். அத்தோழிமார் எடுத் துவந்த பூங்கூடைகளில் உருசெழு மருபலர் நிரம்பி யிருத்தலும் பிறவும் இயற்கை மாறுபடாமல். எவ்வளவு உண்மையாய் எழுதப்பட்டிருக்கின்றன! இவ்வாறுண்மைவழுவா தெழுதப்பட்ட அவ்வோவியத்தை நோக்குந் தோறும் நம்மறிவு அதன் வயப்பட்டு நின்று இன்பம்பயத்தல் காண்டுமன்றே? இதுபோல நல்லி சைப்புலவரும், ஒருங்கிலையின்றி யோடும் நமதறிவை ஓர் ஒழுங்கு படுத்தற்பொருட்டு அவ்வறிவு பற்றிச் செல்கின்ற உலகியற் பொருள்களில் அழகு மலிந்து விளங்குவனவற்றை அவை விளங்குமாறே விரித்துக் கூறி அவ்விரிந்த அறிவைச் சிறிதுசிறிதே சுருக்கிக் கொண்டுபோய் அகழுகப்படுத்தி உணர்வெழுச்சைய்து இன்பத்தின் கண் இருத்துவர். இங்கே ஆசிரியர் உருத் திரங்கண்ணார் புறப்பொருளில் வரையறையின்றிச் செல்லும் நம்மறிவை மடக்கி நிறுத்துதற்பொருட்டு அப்புறப்பொருள்களுள் மிக்க அழகும் வளனும் நிரம் பித் தோன்றும் காவிரிப்பூம் பட்டினத்தை முதலிரு நாற்றுப் பதினெட்டு அடிகள் காறும் உண்மை வழா துவிரித்து அழகுபெறக் கூறுதல் பெரிதும் பாராட்டற் பாலதொன்றும். பாகன்வயப்படாது கலினத்தை அறுத்துக்கொண்டு மிகவிரைந்துபோம் புரவியை அப் பொழுதே பிடித்து நிறுத்தமுயல்வான் அது கூடா மையின் தானிடர்ப்படுமேயல்லது வேறின்றும்; பின் அதுசெல்லுமாறெல்லாம் விடுத்து அது வலிகுன்றி அயர்ந்த துணையானே அஃது எளிதிலே பாகன்வயப்படுமாகவின், அப் பிறபொழுதே அதனை யானுதற்குரிய காலமாம். அதுபோல் உலகியற்பொருள்களில்

வரம்பின்றியே சென்று சென்று பழக்கம் முதிர்ந்த நம்மறிவானது, அவற்றுட் சிறந்தன சிலவற்றைப் பற்றுமாறு செய்ப்பட்டமாத்திரையானே அஃது அப்பழக்கங் தவிர்ந்து அகமுகப்பட்டு ஒருங்குங்கால் அதற்கு ஆற்றல் சிறிதேயாகவின் அதனு லப்போது பற்றப்படும் அகப்பொரு ளாழுக்கத்தை “வாரிருங்கூந்தல் வயங்கிழை யொழிய, வாரேன் வாழிய நெஞ்சே” என இரண்டடியான் மாத்திரம் மிகச் சுருக்கிக்கூறிய இவ்வாசிரியர் நுட்ப வறிவின் வன்மையை என்னென்பேம்! இப்பட்டினப்பாலை முழுவதும் முந்நாற்றேரடிகளா னமைக்கப்பட்டிருக்கின்றது. இவற்றுள் இருநாற்றுத் தொண்ணுாற்றேழுடி களிற் புறப்பொருள்விரிவும் ஏனைநான்கடிகளில்மாத்திரம் அகப்பொருட் சுருக்கமும் சொல்லப்பட்டிருக்கின்றன. இவ்வாறே திருமுருகாற்றுப்படை முதலிய செய்யுட்களினும் புறப்பொருட் சிறப்பே பெரும்பான் மையாற் கூறிவைத்து ஏனை அகவுணர்வின் றிறனெல்லாம் மிகச் சுருங்கவே சொல்லப்பட்டன. புறத்தே விரிந்த அறிவெல்லாம்முறைமுறையே சுருக்கப்பட்டு அகத்தே செல்வழி அஃதொன்றின் மாத்திரமே உறைத்து கிற்றலிற் புறப்பொருள்வழி வைத்து விளக்கப்படும் அகப்பொருளெல்லாம் மிகச் சுருக்கிக் கூறுதலே மனவிபற்கைக்கு இயைந்ததாம். இந்துட்பஞ்செவ்விதி னறிந்த உருத்திரங்கண்ணாறது அறிவின் மாட்சி அளவிடற்பாற்றன்று.

இனிக், ‘கரிகாற் பெருவளத்தான் பகைவர் மேலோச்சிய வேலைக்காட்டி னும் யான் செல்ல விரும்பிய கானம் மிகவுங்கொடுமையாய் இராநிற்ப, ஜவள்

அகன்ற மென்றேளோ அவன் செங்கோலினுங் குளிர்ந்திருக்கின்றன வாகவின், ஏ நெஞ்சமே! என் காதலி இங்கே தனியளாயிருப்பயான் காவிரிப்பூம்பட்டினத்தையே பரிசிலாகப்பெறுவேனுயினும் இவளைப் பிரிந்துவருதற்கு ஒருப்படேன்.” என்று தன் காதலி யைப் பிரிந்து போதற் கெழுந்த தலைமகன் பின் அவளைப் பிரியமாட்டானுய்த் தன் நெஞ்சைநோக்கிக் கூறி யதாக இச்செய்யுள் உருத்திரங் கண்ணாராவியற்றப் பட்டது. இதில் ‘திருமாவளவன் றெவ்வர்க் கோக்கிய, வேலினும் வெய்ய கானமவன், கோவினுங் தன் ணியதடமென்றேளே’ என்பதே இப்பாட்டின்முதற் கண் வரற்பாலதா லெனின்; புறப்பொருளை முற்கூறி அவ்வாற்றால் அறிவை இழுத்துச் சென்றே அகப் பொருட்கட் பதியவைத்தல் வேண்டுமாகலானும், ‘பட்டினப்பாலீ’ என்னுமிதன் பெயர்க்கேற்ப முதலிற் பட்டினத்தின் சிறப்பைக் கூறிவைத்து அதன்பின்னே பாலை யொழுக்கங் கூறல்வேண்டுமாகலானும் முதலிற் நூற்றுப் பதினெட்டு அடிகள்காறும் காவிரிப்பூம்பட்டினச் சிறப்பையே கூறுவாராயினர். அற்றேல், இடையிற்கூறிய “வாரிருங்கூந்தல் வயங்கிழை யொழிய, வாரேன் வாழிய நெஞ்சே” என்னு மிவ்வகப்பொருள்திக் கிரண்டனையும் இறுதியில் நின்ற ‘வேலினும் வெய்யகானம்’ என்பதனேடு சேர்த்துக் கூறுதலே அமையும், என்னை? முதல் இருநூற்றுத்தொண்ணுாற் றேழ் அடிகளும் புறப்பொருளை இடையறாது கூறி மற்றை அகப்பொருளெல்லாம் ஏனை நான்கடியாற் கூறி முடிப்பது பொருந்து மாகவின் எனின்; அற்றன்று, முழுவதுாலும் புறப்பொருளே கூறிச்செல்விற் பயில்

வோருணர்வு சலிப்படையுமாகலானும், இவ்வுடம்பு உளதாங்காறும் புறப்பொருள் வழிச்சென்று மடங்கி அகத்தே குவிந்த அறிவு அவ்வகமுகமாயே யொழியாது திரும்பவும் புறம்படக் காண்டு மாகலானும், புறப்பொருளெல்லாஞ்சொல்லிக்கொண்டுபோய் இறுதியில் மாத்திரம் அகப்பொருட்டுறையுரைப்பின்புறத் தேசென்றுமடங்கி அகத்தேபோய்க்குவிந்த அறிவு மறித்தும் புறம்படாதுபோலு மெனப்பட்டுஇயற்கை யொடு முரணுமாதலானும், காவிரிப்பூம்பட்டினச் சிறம்புக்கூறியபின் அவ்வகப்பொருளைப் பிளவுசெய்து முன்னிரண்டடியை இடையே வைத்தும் பின்னிரண்டடியை இறுதியில் வைத்தும் இவற்றின் நடுவே கரி காற் பெருவளத்தான் வெற்றித்திறம் விளம்பியும் சென்றால் முதற்கட்ட புறத்துரு வழிச்சென்று அகத்தடங்கிய அறிவு பின்னும் புறம்பட்டுப்போய்ப் போயர்த்தும் அகத்தடங்கி இங்குனம் இயங்கப்பெறு மியல்பின தென்னும் மக்கள் மனவுண்மை நன்கறியக் கிடக்கு மாகலானும், அகப்பொருளடி நான்களையும் ஒரு சேர இறுதியில்கிறுத்திக் கூற ஒருப்பட்டிலராய் இடையிலிரண்டும் இறுதியிலிரண்டுமாக வைத்தருளினுரென்க. அஉறேல், ‘வேவினும் வெய்ய’ என்னும் இறுதியிரண்டடியினையும் இடையில் வையாது ‘வாரிருங்கூந்தல்’ என்பவற்றை மாத்திரம் இடையில் வைக்கவேண்டிற்றென்னையெனின்; தன் மருங்கிருந்து ‘காதற்கொழுநன் ஏரிவீனே’ என ஜியற்று ஆற்றாம் தன் மனையாள் ஜியந்தீர்த்து அவளைக் தேற்றுத லுறுவான் ‘வேவினும் வெய்யகானம்’ என்பதனை முதலிற்சொல்வனுயின் ‘என் காதலன் என்னை

இங்கே விடுத்து இப்பெற்றித்தாங் கானத்திலே
போயின் எவ்விடர் நேருமோ’ என மேலுமேலும்
ஆற்றுமை மிக்கு வருந்துவளாகவின் அதனை முதற்கட்
சூறப்பெறுன்; மற்று ‘இவளைப் பிரிந்து வாரேன்’
என்பதனை முதற்கணுரைப்பின் அது கேட்ட துணை
யானே இவள் ஆற்றுமை நீங்கி இன்புறுவளாகவின்
“வாரிருங் கூந்தல் வயங்கிழை பொழிய, வாரேன்
வாழிய நெஞ்சே” என்பதனையே ஆண்டிடைக்கட்
படுத்துக் கூறினார் ஆசிரியர் என்க. அல்லது உம் காவி
ரிப்பும்பட்டினம் என்னும் புறஇடத்தைக் கூறிய
வடனே அகவிடத்தைக் கூறுதலே பொருத்தமுடைத்
தாகலானும் அவ்வாறதனை முன்வைத்தா ரென்க.

இனிக் காவிரிப்பும்பட்டினத்தைச் சிறப்பித்துக்
கூறிய ஆசிரியர் அதன்கட் செங்கோலோச்சும் அர
சன் கரிகாற்பெருவளத்தானையுங் கூறல்வேண்டுவது
மரபாகவின் இடையில் நிறுத்திய அகப்பொருட்
உறைக்கும் அத்துறை முடிவாப் இறுதியில்நின்ற அடி
கட்கும் இடையே யுள்ள சந்துவாயறிந்து அதன்கண்
அவ்வரசன் வலத்தைச் சிறந்தெடுத்துக்கூறி இறுதி
யில்நின்ற அகப்பொருளோடு இயைபுபடுத்துவாரா
யினர். இங்நனமெல்லாம் செய்யுளியற்றும் நுட்பம்
முற்றுமுணர்ந் திதனை அமைத்த இவ்வாசிரியர் உருத்
திரங்கண்ணார் நுட்பவினைத்திறன் ‘மூல்லைப்பாட்டு’
இயற்றிய ஆசிரியர்நப்புதனார் நுட்பவினைத்திறத்
தோடு ஒப்புமைபெற்று விளங்கித் தோன்றுதல்
காண்க.

பட்டினப் பால

- வசையில்புகழ் வயங்கு வெண்மீன்
 றிசைதிரிந்து தெற்கேக்கனுங்
 தறபாடிய தளியுணவிற்
 புட்டேம்பப் புயன்மாறி
- கு வான்பொய்ப்பினுங் தான்பொய்யா
 மலைத்தலைய கடற்காவிரி
 புனல்பரந்து பொன் கொழிக்கும்
 விளைவரூ வியன்கழனிக்
 கார்க்கரும்பின் கமழாலைத்
- கு 0 * தீத்தெறுவிற் கவின்வாடி
 நீர்ச்செறுவி னீணய்தற்
 பூச்சாம்பும் புலத்தாங்கட்
 காய்ச்செந்நெற் கதிர்குந்தி
 மோட்டெருமை முழுக்குழவி
- கஞு கூட்டுநிழற் றுயில்வதியுங்
 கோட்ட டெங்கிற் குலைவாழைக்
 காய்க்கழுகிற் கமழ்மஞ்ச
 வினமாவி னினர்ப்பெண்ணை
 முதற்சேம்பின் முளையிஞ்சி
- கு 0 யகனகர் வியன்முற்றத்துச்
 சுடர்நுதன் மடநோக்கி
 னேரிழை மகளி ருணங்குணுக் கவருங்
 கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை
 பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டு

* 'தீத்தெறுதலின்' என்பதும் பாடம்

பட்டினப்பாலை.

உந்

- உரு முக்காற் சிறுதேர் முன்வழி விலங்கும் *
 விலங்குபகை யல்லது கலங்குபகை யறியாக்
 கொழும்பல்குடிச் செழும்பாக்கத்துக்
 குறும்பல்லூர் நெடுஞ்சோணுட்டு
 வெள்ளோயுப்பின் கொள்ளோசாற்றி
- நூ 0 நெல்லோடு வந்த வல்வாய்ப் புஃறி
 பனைநிலைப் புரவியினைனமுதற் பினிக்குங்
 கழிகுழுப்படப்பைக் கவியானர்ப்
 பெருமிற்புறவிற் பூந்தண்டலை
 மழுநீங்கிய மாவிசும்பின்
- நாறு மதிசேர்ந்த மகவெண்மீ
 னுருகெழுதிற் னுயர்கோட்டத்து
 முருகமர்பூ முரண்கிடக்கை
 வரியணிசுடர் வான்பொய்கை
 யிருகாமத் திணையேரிப்
- ஶ 0 புவிப்பொறிப் போர்க்கதவிற்
 றிருத்தஞ்சுங் திண்காப்பிற்
 புகழ்நிலைஇய மொழிவளர
 வறதிலைஇய வகன்ட்டிற்
 சோறுவாக்கிய கொழுங்கஞ்சி
- நூச யாறுபோல்ப் பரந்தொழுகி
 யேறுபொரச் சேறுகித்
 தேரோடத் துகள்கெழுமி
 நீறுடிய களிறுபோல
 வேறுபட்ட வினையோ வத்து
- நூ 0 வெண்கோயின் மாசுட்டுந்
 தண்கேணித் தகை முற்றத்துப்

* 'விலக்கும்' எ-ம் பாடம்.

பகட்டெருத்தின் பல்சாலைத்

தவப்பள்ளித் தாழ்காவி

னவிர்சடை முனிவரங்கி வேட்கு

குரு மாவுதி நறம்புகை முனைஇக் குபிறம்
மாயிரும் பெடையோ டிரியல் போகிப்
பூதங் காக்கும் புகலருங் கடிநகர்த்
தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கு
முதுமரத்த முரண்களரி

கூ 0 வரிமண எகன்றிட்டை

யிருங்கிளை யினஞெக்கற்

* கருந்தொழிற் கலிமாக்கள்

கடவிறவின் சூடுதின்றும்

வயலாமைப் புழுக்குண்டும்

கூ.ஞ 1 வறளாடம்பின் மலர்மலைந்தும்
புணலாம்பற் பூச்சுடியு

நீனிற விசம்பின் வலனேர்பு திரிதரு

நாண்மீன் விராய கோண்மீன் போல

மலர்தலை மன்றத்துப் பலருடன் சூழிஇக்

எ 0 கையினுங் கலத்தினு மெய்யுறத் தீண்டிப்

பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ†

திருஞ்செருவி னிகன்மொய்ம்பினேர்

கல்லெறியுங் கவண்வெரி இப்

புள்ளிரியும் புகர்ப்போந்தைப்

எ.ஞ 1 பறழ்ப்பன்றிப் பல்கோழி

யுறைக்கிணற் றுப் புறச்சேரி

மேழுகத் தகரொடு சிவல்விளை யாடக்

* 'கருந்தொழுதி' எ-ம் பாடம்.

† 'வறளும்பின்' எ-ம் பாடம்.

‡ 'பிறக்கொடாஅது' எ-ம் பாடம்.

கிடுகுகிரைத் தெஃகூன்றி
நடுகல்லி னரண்போல

- அ) நெடுந் தூண்டிலிற் காழ்சேர்த்திய
குறுங்கூரைக் குடிநாப்ப
ணிலவடைந்த விருள்போல
வலையுணங்கு மணன்முன்றில்
வீழ்த்தாழைழத் தாட்டாழுந்த
- அ) வெண்கூ தாளத்துத் தண்பூங் கோதையர்
சினைச்சுறவின் கோடுநட்டு
மனைச்சேர்த்திய வல்லணங்கினுன்
மடற்றுழைழ மலர்மலைந்தும்
பினர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும் *

- க) புன்றலை யிரும்பரதவர்
பைந்தழையா மகளிரொடு
பாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லா
துவவுமடிந் துண்டாடியும்
புலவுமணற் பூங்கானன்
- க) மாமலை யணைந்த கொண்முப் போலவுங்
தாய்முலை தழுவிய சூழவி போலவுங்
தேறுநீர்ப் புணரியொடு யாறுதலை மணக்கு
மலியோதத் தொலிகூடற்
றீதுநீங்கக் கடலாடியு

- க) மாசபோகப் புனல் படிந்து
மலவ ஞட்டியு முரவுத்திரை யுழக்கியும்
பாவை சூழ்ந்தும் பல்பொறி மருண்டு
மகலாக் காதலொடு பகல்விளை யாடிப்
பெறற்கருந் தொல்சீர்த் துறக்க மேய்க்கும்

* 'மகிழ்ந்தும்' எம் பாடம்.

- க0ஞ் பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைத்
 துணைப்புணர்ந்த மடமங்கையார்
பட்டுநீக்கித் துகிலுடுத்து
மட்டுநீக்கி மதுமகிழ்ந்து
மைந்தர் கண்ணி மகனிர் சூடவு
- கக0 மகனிர் கோதை மைந்தர் மலையவு
 நெடுங்கான் மாடத் தொள்ளௌரி நொக்கிக்
 கொடுந்திமிற் பரதவர் குரூஉச்சுட ரெண்ணைவும்
 பாட லோர்த்து நாடக நயந்தும்
 வெண்ணிலவின் பயன்றுப்த்துங்
- ககஞ் கண்ணடை இய கடைக்கங்குலான்
 மாஅகாவிரி மணங்கூட்டுந
 தூஉவெக்கர்த் துயின்மடிந்து
 வாலின்றர் மடற்றுழை
 வேலாழி வியன்றெருவி
- கல0 னல்லிறைவன் பொருள்காக்குந
 தொல்லிசைத் தொழின்மரக்கள்
 * காய்சினத்த கதிர்ச்செல்வன்
நேர்பூண்ட மாஅபோல *நேர்பூண்ட*
 வைகைரூறு மசைவின்றி
- கலஞ் யுலகுசெயக் குறைபடாது
 வான்முகந்தநீர் மலைப்பொழியவு
 மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவு
 மாரிபெய்யும் பருவம்போல
 நீரினின்று நிலத்தேறவு
- கங0 நிலத்தினின்று நீர்ப்பரப்பவு
 மளந்தறியாப் பலபண்டம்
- * 'காய்சினக் கதிர்ச்செல்வன்' எ-ம் பாடம்.

வரம்பறியாமை வந்தீண்டி

யருங்கடிப் பெருங்காப்பின்

வலியுடை வல்லணங்கினேன்

கந்துபுலிபொறித்துப் புறம்போக்கி

மதினிறைறந்த மலிபண்டம்

பொதிமுடைப் போரேறி

மழையகடு சிமை மால்வரைக் கவா அன்

~~உங்களூடைசூடு தூஷ்யுத தூஷு~~ வரையாடு வருடைத் தொற்றம் போலக்

கசு கூருகிர் ஞமலிக் கொடுந்தா ளேற்றை

யேழகத் தகரோ கூகு முன்றிற்

குறுந்தொடை நெடும்படிக்காற்

கொடுந்திண்ணனப் பஃறகைப்பிற்

புழைவாயிற் போகிடைகழி *

கசு மழைதோடு முயர்மாடுத்துச்

~~சேவடிச் செறிகுறங்கிற~~

~~பாசிழைப் பகட்டல்குற்~~

~~றாசடைத் துகிர்மேனி~~

~~மயிலியன் மானேக்கிற்~~

கநு கிளிமழலை மென்சாயலோர்

வளிநுழையும் வாய்பொருந்தி

யோங்குவரை மருங்கி னுண்டா துறைக்குங்

காந்தளாந் துடுப்பிற் கவிகுலை யன்ன

செறிதொடி முன்கை கூப்பிச் செல்வேள்

கந்துவெறியாடு மதளிரோடு செறியத் தாஅய்க்

குழலகவ யாழ்முரல்

முழவதிர முரசியம்ப

விழவரு வியலாவணத்து

* 'பேரிடைகழி' எ-ம் பாடம்.

உதா

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை.

மையறுசிறப்பிற் ரெய்வஞ்சேர்த்திய
ககு० மலரணிவாயிற் பலர்தொழு கொடியும்
 வருபுன நந்த வெண்மனைற் கான்யாற்
 ருருகெழு கரும்பி நெண்பூப் போலக்
 கூழடைக் கொழுமஞ்சிகைத் *

தாழுடைத் தண்பணியத்து †

கசுஞ் வாலரிசிப் பலிசிதறிப்

பாகுகுத்த பசுமைழுக்கிற்

{காழுஞ்சிய கவிக்குகின்

மேலூன்றிய துகிற்கொடியும்

பல்கேள்வித் துறைபோகிய

கன० தொல்லாணை நல்லாசிரிய

ருறழ்குறித் தெடுத்த வருகெழு கொடியும்

வெளிவிளக்குங் களிறுபேருத்

அத்தீம்புகார்த் திரைமுன்றுறைத்

தூங்குநாவாய் துவன்றிருக்கை

கனஞ் மிசைக்கூழு னசைக்கொடியு

மீன்றடிந்து விடக்கறுத் தூந்து

தூங்பொரிக்கு மொலிமுன்றின்

மனைற்குவைஇ மலர்சிதறிப்

பலர்புகுமனைப் பலிப்புதவி

கறு० னறவுநொடைக் கொடியோடு

பிறபிறவு நனிவிரைஇப்

பல்வே றுருவிற் பதாகை நீழற்

செல்கதீர் நழையாச் செழுநகர் வரைப்பிற்

செல்லா நல்லிசை யமரர் காப்பி

* 'மிஞ்சிகை' எ-ம் பாடம்.

† 'தண்பண்ணியத்து' எ-ம் பாடம்.

பட்டினப் பாலீ.

உகை

காலின் வந்த நிமிர்பரிப் புரவியுங்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னுங்
குடமலைப் பிறந்த வாரமு மகிலுங்
தென்கடன் முத்துங் குணகடற் றுகிருங்

ககோ கங்கை வாரியுங் காவிரிப் பயனு
மீழத்துணவுங் காழுகத் தாக்கமு
மரியவும் பெரியவு நெளிய வீண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகி
நீர்நாப் பண் னு நிலத்தின் மேலு

கக்கருமேமாப்ப வினிதுதுஞ்சிக்
கிளைகலித்துப் பகைபேணுது
வலைஞர்முன்றின் மீன்பிறழவும்
விலைஞர்குரம்பை மாவீண்டவுங்
கொலைகடிந்துங் களவுஞ்சிகிய

உ00 மமரர்ப் பேணியு மாவுதி யருத்தியு
நல்லானைடு பகடோம்பியு
நான்மறையோர் புகழ்பரப்பியும்
பண்ணிய மட்டியும் பசும்பதங் கொடுத்து
புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழுக்கைக்

உ0ஞ்சுகொடுமேழி நசையுழவர்
நெடுதுகத்துப் பகல்போல
நடுவுகின்ற நன்னெனஞ்சினேர்
வடுவஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவு மொப்ப நாடிக்

உக0 கொள்வதால் மிகைகொளாது கொடுப்பதால்
[குறைப்படாது]
பல்பண்டம் பகர்ந்துவீசுங்

தொல்கொண்டித் துவன்றிருக்கைப்
பல்லாயமொடு பதிபழகி

வேறுவே றுயர்ந்த முதுவா யொக்கற்
உகடுசாறயர் மூதூர் சென்றுதொக்காங்கு
மொழிபல பெருகிய பழிதீர் தேளத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையு
முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும்
வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய

உ 20 வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர்க்
கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப்
பிறர்பினி யகத்திருந்து பீடுகாழ் முற்றி
யருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று
பெருங்கை யானை பிடிப்புக் காங்கு

உ 21 நுண்ணிதி னுணர நாடி நண்ணூர்
செறிவுடைத் திண்காப் பேறி வாள்கழித்
துருகெழு தாய மூழி னெய்திப்
பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றேர்

கடியரண் டொலைத்த கதவுகொன் மருப்பின்
உ 22 முடியுடைக் கருந்தலை புரட்டு முன்று
ஞகிருடை யடிய வோங்கெழில் யானை
வடிமணிப் புரவியொடு வயவர் வீழுப்
பெருநல் வானத்துப் பருந்துலாய் நடப்பத்
தூறிவர் துறுகற் போலப் போர்வேட்டு

உ 23 வேறுபல் பூளையோ டுழினை சூடிப்
பேய்க்க ணன்ன பினிறுகடி முரச
மாக்க ணகல்றை யதிர்வன முழங்க
முனைகெடச் சென்று முன்சம முருக்கித்
தலைதவச் சென்று தண்பளையெடுப்பி

உசி० வெண்புக் கரும்பொடு செந்நென ணீடி
மாயிதழ்க் குவளையொடு நெய்தலு மயங்கிக்
கரா அங் கவித்த கண்ணகன் பொய்கைக்
கொழுங்காற் புதவமொடு செருந்தி ணீடிச்
செறுவும் வாவியு மயங்கி நீரற்

உசுநி றறுகோட் டிரலையொடு மான்பினை யுகளாவுங்

கொண்டி மகளி ருண்டுறை மூழ்கி
யந்தி மாட்டிய நந்தா விளக்கின்

மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழு

வம்பலர் சேக்குங் கந்துடைப் பொதுயிற்

உநு० பருஞிலை நெடுந்தூ ணைல்கத் தீண்டிப்

பெருநல் யானையொடு பிடிபுணர்ந் துறையவு

மருவிலை நறும்புத் தூஉய்த் தெருவின்

முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த

திரிபுரி நரம்பின் நீங்தொடை யோர்க்கும்

உநு० பெருவிழாக் கழிந்த பேனமுதிர் மன்றத்துச்
சிறுபு நெருஞ்சியோடறுகை பம்பி

யழல்வா யோசி யஞ்சவரக் கதிர்ப்பவு

மழுகுரற் கூகையோடாண்டலை விளிப்பவுங்

கணங்கொள் கூளியொடு கதுப்பிரிகுத் தசைஇப்

உகு० பினாந்தின் யாக்கைப் பேய்மக டுவன்றவுங்

கொடுங்கான் மாடத்து நெடுங்கடைத் துவன்றி

விருந்துண் டானுப் பெருஞ்சோற் றட்டி

லொண்சவர் நல்வி லுயர்தினை யிருந்து

பைங்கிளி மிழற்றும் பாலார் செழுநகர்த்

உங்குதொடுதோ லடியர் துடிபடக் குழீஇக்

கொடுவி லெயினர் கொள்ளை யுண்ட

வுணவில் வறுங்கூட் டுள்ளகத் திருந்து

வளைவாய்க் கூகை நண்பகற் குழறவு

மருங்கடி வரைப்பி னார்கவி னழியப்

உனி⁰ பெரும்பாழ் செய்து மழையான் யருங்கற

மலையகழ்க் குவனே கடறூர்க் குவனே

வான்வீழ்க் குவனே வளிமாற் றுவனெனத்

தான்மூன்னிய துறைபோகலிற்

பல்லெரளியர் பணிபொடுங்கத்

உனிருதொல்லருவாளர் தொழில்கேட்ப

வடவர் வாடக் குடவர் கூம்பத்

தென்னவன் றிறல்கெடச் சிறி மன்னர்

மன்னெனயில் கதுவு மதனுடை நோன்றுண்

மாத்தாளை மறமொய்ம்பிற்

உ அி⁰ செங்கண்ணைற் செயிர்த்து நோக்கிப்

புன்பொதுவர் வழிபொன்ற

விருங்கோவேண் மருங்குசாயக்

காடுகொன்று நாடாக்கிக்

குளங்தொட்டு வளம்பெருக்கிப்

உ அனுபிறங்குநிலை மாடத் துறந்தை போக்கிக்

கோயிலொடு குடிநிறீஇ

வாயிலொடு புழையமைத்து

ஞாயிரூறும் புதைநிறீஇப்

பொருவேமெனப் பெயர்கொடுத்

உ கு⁰ தொருவேமெனப் புறக்கொடாது

திருநிலைஇய பெருமன்னெயின்

மின்னெனி யெறிப்பத் தம்மொளி மழுங்கு

விசிரினி முழுவின் வேந்தர் சூடிய

பசுமணி பொருத் பரேரெறுழக் கழற்காற்

போருட்பாக்டுபாடு.

நாடு

உக்குபொற்றிலூடிப் புதல்வு ரோடி யாடவு
 முற்றிமை மகளிர் முகிழ்மூலை தினைப்பயவுஞ்
 செஞ்சாந்து சிதைந்த மார்பி ஞெண்டு
 ணரிமா வன்ன வணங்குடைத் துப்பிற்
 றிருமா வளவன் தீறவ்வர்க் கோக்கிய
 ரூ. 10. வேலி நும் வெப்ப கானமவன்
 கோவினுங் தண்ணிய தட்மென் ரேஞே.

போருட்பாக்டுபாடு.

காவிரியாற்றின் சிறப்பு.

முதல் அ வரி:

குடமலையினிடத்தே தோன்றி என்றும் நீர் அறைது ஒழுகும் இயல்பினதாய்ச் சேர்மாட்டை வளம்படுத்து வருகின்ற காவிரியாற்றின் சிறப்பு முதற்கட்சொல்லப்படுகின்றது. மழைவறக்குங்காலத் தில் சுக்கிரன் எனப்படும் வான்மீன் கீழ்த்திசையினின்று மேற்றிசையிற் செல்லாமல் தென்றிசைப் பக்கமாய்ச் செல்லுமென்பதும், மழைத்துளியைப் பருகுமிர்வாழ்கின்ற வானம்புரட்சிப்புள் அது பெருமையின் அப்போது மிகவுமென்பதும், இத்தன்மையாக மழைபெய்யாது மாறிப்போன் அவ்வற்கடகாலத்தினும் காவிரியாறு நீர்வற்றை ஒழுகிப்போய் வயல் நிலங்களை நிறைத்து அங்கே பொற்றுகளையும் திரட்டித் தொகுக்குமென்பதும் சொல்லப்படுகின்றன.

கூ-முதல் ககூ-வது வரி வரையில்,
சோழநாட்டு மருதநிலவளம்.

வயல்கள் என்றும் மாருமல் விளைந்துகொண்
திருக்கின்றன. அங்கே கருப்பஞ்சாற்றைக் காய்ச்சு
கின்ற கொட்டில்கள் பலதிருக்கின்றன. அவற்றில்
அதனைக் காய்ச்சும்போது உண்டாகும் தீப்புகைபட்
டெப் பக்கத்தே வயல்களில் மலர்ந்த நெய்தற்புக்கள்
அழகுகெட்டு வாடுகின்றன. காய்த்த செங்நெற்கத்திரை
நிரம்பான்டு வயிறுபருத்த முற்றின எருமைக்கன்று
கள் ஆங்காங்குள்ள நெற்கூடுகளின் நீழலிலே உறங்
கிக்கொண்டிருக்கின்றன. குலை நெருங்கின தென்னை
குலைவாழை பாக்குக்காயையுடையகமுகு மா பனை முத
விய மரங்களும் மஞ்சள் சேம்பு இஞ்சி முதவிய செடி
களும் அடர்ந்து வளர்ந்திருக்கின்றன; என்பது சொல்
லப்பட்டது. இதுகாறுங் காவிரிபாயுஞ் சோழநாட்டின்
வளம் பொதுவகையாற்கூறி இனிப் பாக்கம் கழி முத
வியவற்றின் சிறப்பை விரித்துக் கூறப்படுகின்றார்.

20-முதல் உள்-வரி வரையில்,

பாக்கம்

பாக்கங்களிடீல அகன்றவீடுகள் கட்டப்பட்டிருக்
கின்றன. அவ்வீட்டு முற்றங்களிலே உலரவைத்திருக்
கும்நெல்லுக்குக் காவலாய் இருக்குஞ் சிறுபெண்கள்
ஒளிவிளங்கு நெற்றியும் கண்ணம் அறியாத பார்வையும்
திருந்திய அணிகலங்களும் உடையர்; இவர்கள் அந்
நெல்லைத் தின்னவருங் கோழிகளை வெருட்டும்
பொருட்டு எறிந்த மகரக் குழைகள் * அம்முற்றத்
திற் சிதறிக்கிடந்து, அங்கே சிறுபையன்கள் மூன்று

* இக்காலத்தில் இதனைச் சிமிக்கி என வழங்குவார்.

போருட்பாகுபாடு

நஞ்

உருள் உடையசிறியதேரைக் குதிரையின்றி இழுத் துக்கொண்டுவருகையில், அதன் உருள்களை இடறி அச்சிறுதேர் போகாமல் வழிமுன்பை விளக்குகின்றன. † தாம் மனங்கலங்குதற்குக்காரணமானபகை தமக்குச் சிறிதுமில்லாமையால் மனக்கொழுமையினை யுடைய பலகுடிகள் நிறையப்பெற்றிருக்கின்றன அப்பாக்கங் வள்ளாம்.

உ-அ-ங்கு-படப்பை முதலியன. (ஆய்வு)

இனி ஒன்றற்கொண்டு அருகிலுள்ள பல ஊர்களையுடைய நீண்ட சோழனுட்டில் எங்குஞ்சென்று வெள்ளிய உப்பை விலைசெய்து நெல்லை ஏற்றிக் கொண்டுவந்த வலியபடகுகள் பந்தியிலே நிற்குங் குதிரைகளைப்போலத் தறிகடோறுங் கட்டப்பெற்றிருக்கும் உப்பங்கழிகள்குழந்த நெய்தல் நிலத்துத் தோட்டங்களும், மனவெழுச்சி தருதற்கேதுவான புதுவருவாயினையுடைய தோப்புகளும், அத்தோப்புகளுக்குப் புறம்பேயுள்ள பூஞ்சோலைகளும், மேகக்கறை சிறிதுமில்லாது தெளிந்த வானத்தில் திங்களைச் சூழ்ந்து மகம் என்னும் வான்மீன் விளங்கினாற் போன்றதாய் மனங்கமழும் பலவண்ணப்பூக்கள் நிரம்பியிருத்தலாற் பலங்கிறமுடைத்தாய்த் தோன்றும் பொய்கைகளும், இம்மையிலும் மறுமையிலும் காமவின்பநுகர்ச்சியினைப்பயக்கும் இனைந்த ஏரிகளும், அக்காவிரிப்பூம் பட்டினம் எங்கும் இருக்கின்றன.

† “பொற்சிறு தேர்மிசைப் பைம்பொற் போதகம்

நந்திரூ ரூர்தலி னங்கைமார் வீரீஇ

உற்றவர் கோழிமே வெறிந்த வொன்குழை

மற்றத்தே ரூருள்கோடா வளமை சான்றவே” என்றார் சிங்தாமணியினும்.

சா-நு. சோறிமே..அட்டிற்.காலைகள்..

கதவுகளெல்லாம் புலியுருக்கள் செதுக்கப்பட்டனவாய்த் தம்வாய் பொருந்தப்பெற் றிருப்பத், திருமகளோ எழுதிய திண்ணிய மதில்கள் அமைந்து இம்மையிற் புகழ் பறம்புதற்குக் காரணமான நற்செரல் வளரவும் மறுமையினைத் திருதற்குரிய : அறவொழுக்கம் நிலையெறவுஞ் சிறந்த அடுக்களைகளில் மிகுதியாகச் சமைத்த சோற்றைவடித்தலால் ஒழுகுங்கொழுங்களுக்கியானது யாற்றில் வெள்ளாம் வந்தாற்போல். எங்கும் பூவி ஒடுவதாயிற்று ; அக்கஞ்சியைக்கண்டு பருகுதற்குச் சென்ற ஏருத்துமாடுகள் ஒன்றேருடோன்று சண்டையிடுதலால் அது மண்ணென்டுகலந்து சேருப்ப. பின் தேர்கள் ஒடுதலாற் புழுதியாய் மேலெழுங்கு. பல வேறுவகையான சித்திரங்கள் ..தீட்டப்பட்டிருந்த வெள்ளிய. அரண்மனையின் மேற் படிந்து வெண்ணீற் றிற்புரண்ட களிற்றியானபோல அழுக்கேறப் பண்ணுவதாயிற்று.

நுக-நுந.

இன்னும், சூரிர்ந்த கிணறுகள் பொருந்தப்பெற் றதாய்ப் பெரிய ஏருத்துமாடுகள். நிற்கும் பலசாலைகளும், தவ ஒழுக்கம் நடைபெறும் அமணர்.. பெளாத்தருடைய பள்ளிகளும் ஆங்காங்குள்ளன.

நுந-நுஆகாளிகோட்டம்.

தாம்தங்கும். இலாமரக்காவிலே விளாங்கிய சடைமுடி யடையரான முனிவர். நெருப்பிலிட்டு வேட்கும் நெப்புக்கையைக்கண்டு புயலென அஞ்சியகுயிற்சேவல்கள் அச்சோலையிலிருத்தலை வெறுத்துத் தம்பெட்டகளோடும் அவ்விடத்தைவிட்டுப்போய்ப் பூதங்கள்

போருட்பாகுபாடு

நன்

காலாயிருக்தலாற் புகுதற்கு அரிய காளிகேட்டத்
திறசென்று தூதுணம் புருக்களோடும் ஓர் ஒதுக்கி
டத்தே தங்கியிருக்கும்.

நுகெ-எசு செம்படவர் துப்பம்.

நெடுநாட்பட்ட மரங்களையுடையதாய்ச் சண்டை
யிடுதற்குச் சமைந்த இடங்களும் நீர் அரித்த கரிய
மண்ணும் உள்ள அகன்ற மேட்டுக் குப்பங்களில் குடியிருக்கும் பெரிய சுற்றத்தினையும் இனமான உறவினை
யுமூடைய வலியதொழிலாளரான செம்படவர் கடல்
இருமீனின் கூட்டதகையைத் தன்றும், வயல் ஆயமை
யைப் புழுக்கின் இறைச்சியை உண்டும், வயலிற்
படர்ந்த அடப்பம்பூவைத் தலையிற் கட்டியும், நீரில்
நின்ற ஆம்பல்மலைப் பறித்துச் சூடியும், நீலங்கிழத்
தினையுடைய வானத்தில் வலம்புறமாய் எழுந்துசூழன்
ஆதிரியும், நடசத்திரங்களோடு கூடிய, கிரகங்களைப்
போலச் சண்டையிடும் அவ்வகன்ற மன்றத்திற் பல
ரும் ஒருங்கு திரண்டு கையோடு கையினைந்தும்
படைக்கலங்களோடு படைக்கலங்தாக்கியும் உடம்
போடு உடம்புட உரைசியும் மிக்க சினத்
தோடும் ஒருவர் ஒருவர்க்குப் பின்னிடையாது
பெருஞ்சண்டை செய்து அதனும் தம்வளியடங்கா
ராய் ஒருவரோடாருவர் மாறுபட்டுக் கல்லையீசுகின்
றனர். அங்ஙனம் அவர் எறியுங் கவண்கல்லிற்கு மிக
அஞ்சிப் பச்சென்ற பணையரத்தின்மேலிருந்த பறவை
கள் பறந்துபோகின்றன.

எநு-எல். புஷ்சேநியின் தன்மை

குட்டிகளையுடைய பன்றியும் பலகோழிகளும்
உறவைத்த சிறியகின்றுகளும் இருக்கின்ற அச்சிசம்.

நஅ

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை.

பதவர் புறச்சேரியிலே செம்மறி ஆட்டுக் கிடாய்க
ளோடு கொதாரிப் பறவைகள் விளையாடா நிற்கும்.

எஅ-க0ஞ். காவிரித்துறைச் சிறப்பு.

நட்டகல்லிற் ரெய்வமாய் நின்றவனுக்குக் கேட
கத்தை வரிசையாவைத்து வேலை நிறுத்தியவாறு
போல நிண்ட தூண்டிற்கோலைச் சார்த்திவைத்திருக்
கும் குறுகின் கூரையையுடைய சூடியிருப்புகளின் நடு
வில், நிலவின் இடையிலே சேர்ந்த இருளைப்போல மீன்
வலை யுலரும் வெள்ளிய மண்பரந்த முற்றத்தின்கண்,
விழுதையுடைய தாழுஞ்செடியின்கீழ் வளர்ந்த வெண்
கூதாள மலராற் செய்த மாலையையனிந்தவராய்ச் சினை
கொண்ட சுறையின் கொம்பைநட்டு அதனேயேஇருக்
குமிடமாக ஏற்றிய வலிய கடற்றெய்வத்தின் பொருட்
டாக மடலையுடைய தாழைமலரைச் சூடியும், பொரிந்த
மரத்தினையுடைய பனையின் கள்ளோக்குடித்தும், இங்ந
னமெல்லாம் புல்லியதலையினை யுடையரான செம்படவர்
பசிய தழையினை யுடுத்த தம்பெண்டிரோடும் பரந்த
பனிக்கடவில் மீன்பிடிக்கவுஞ்செல்லாது அத்தொழிலை
விட்டு முழும்தி விளங்கும் உவாநாளிலே தாம்வேண்
நிவன உண்டு விளையாடியும், பின் புலால்நாற்றம் வீசு
கின்ற மணலையுடைய பூங்கானற்சோலையில் கரிய
மலையைப் பொருந்திக்கிடந்த செக்கர்மேகம் போல
வும் தாயின் கொங்கையைத் தழுவிக்கிடந்த மகவைப்
போலவும் தெளிந்த நீரையுடைய கடலோடு காவிரி
யாறு சென்று கலக்கும் மிகக்குளிர்ந்து முழங்கும்
புகார்முகத்தில் தீவினைபோகக் கடல்முழுக்காடியும்,
பின் அவ்வுப்புநீங்க வேறுநீரிலே குளித்தும், நண்டு
களைப்பிடித்து ஆட்டியும், உலவுகின்ற அலையிற்போய்

போருட்பாகுபாடு.

நகூ

அதனை உழக்கியும், பாவைசெய்தும், ஐம்பொறிகளானும் நுகரப்படுவனவெல்லாம் நுகர்ந்துமயங்கியும், அவர்கள் ஒருவரை யொருவர் நீங்காத காதற்கிழமையுடையராய், இவ்வாறு பகற்பொழுதெல்லாம் போக்குதற்குக் காரணமாவதாய்ப் பெறுதற்கரிய பழஞ்சிறப்புக்களையுடைய சுவர்க்காட்டை ஒப்பதாய் என்றும் பொய்யாமல் நீர் வருதலையுடையதாய்ப் பூக்கள் நிறைந்த காவிரி த்துறை விளங்குமென்க.

காகூ-ககரு கடையாமச்சிறப்பு

தங்கொழுநரைப்புணர்ந்த அழகியமங்கையர் பட்டாடைகளைக் களைந்தெறிந்து வெண்டுகில் உடுத்தவராய்த்தேதனுண்டலை விடுத்துக்காமவின்பச் சுவைத்தே ஜீனானிறையாண்ணுகின்று தங்காதலர் சூடிய மாலையைத் தமதென்றெடுத்துச் சூடிக்கொள்ளவும், தங்காதலி மார் மலைந்த கோதையைத் தமதென்று அவர் காதலர் அணிந்து கொள்ளவுமாக அவர் காமவின்பச் சுவை நுகர்கின்ற உயர்ந்தமாடங்களில்ளரியும்விளக்கங்களைப் பார்த்து முன்வளைந்த கட்டுமரத்தைக் கடவிடத்தே கொண்டு சென்ற பரதவர் அவற்றை எண்ணுகிறபவும், அந்நகரத்து ஹள்ளார் இரவில் முன் யாமத்துப் பாட்டுக் கேட்டும் நாடகம் பார்த்தும் வெண்ணிலவிற் பெறும் பயன்களைத் துய்த்தும் கண்ணுறக்கம் பெற்ற கடையாம மென்க.

ககசூ—கலரு சுங்கங்கோள்வோர் நிலை

அவ்வியாமத்திலே, பெரிய காவிரியாறு பலவயினிருந்த பூக்களின் மணமெல்லாம் திரட்டிக்கொண்டு வந்து சேர்க்கும் தூய எக்கர் மணவில் அயர்ந்து உறங்கிய வண்ணமாய், வெள்ளிய பூங்கொத்தும் மட்டும்

தீவன் தாழையினையும் கரையினையுமடைய அக்ஞ்ற
சண்டசாலைத்தெருவில் நல்ல அரசனது பொருளைப்
சிறு சூழாமற் காக்கும் அடிப்பட்ட ஒத்தினையுடைய
காவற் ரோத்தினாஸர் காடும் சின் துத்தியுடைய வெங்
க்திர்ச் செல்வனுன யகலவன்து தேரிறகட்டிய புரவி
ஒரு சொடிப்பொழுதாயினும் மடிந்திராது இயங்கு
தல்போல நாடோறும் இனைப்புற்றுதுசங்கங்கொள்ளும்
படியாக இருப்ப ரென்கு.

கு—காக்க என்டசாலைழற்றும்

குறைவின்ற மூகந்த நீண்ட மேகம் மலையிலே
பெர்மியனும், மலையிற் பொழிந்த சீர் கடலிற் சென்று
பரவவும் மாரிக்காலத்தே பெய்தல் பேரல்ப் பிறநாடு
களி. விருந்து கடன்மேல் வந்தன கரையி வேறவும்,
தமிழ் நாடுகளி விருந்து வந்து கரையிற் கிடப்பன பிற
நாடுகளுக்குப், போக்கல்வேண்டி நீர்மேல் மரக்கலங்
களிற் சேரவும், அறிவான் அளந்தறிதற் கரியவாக
வூன்ன—பல பண்டங்களும் வரம்புறிப்பட்டாவாறு வந்து
தெர்க அறிய காவலமைந்த பெரியசுங்கச்சாவடியிலே
சோழ மன்னர் அடையாள முத்திரையான டுவியை
இலச்சினையாக இட்டுப் பின் அவற்றை வெளியேபோக்
கினமையால், மதித்தறியப்பட்ட அப்பல பண்டங்
களும் பொதிந்து வைக்கப்பட்ட முட்டைப்போர்
மேல் ஏறி மேகங்கள் உலாவப்பெறுங் சூவட்டினையுடைய
பெரிய மலைப்புக்கங்களிலே விளையாடும் வருடை
மாண்களின் ஞேற்றம் போலக் கூரிய நகங்களையுடைய
ஆண் நாய்கள் ஆட்டுக்கிடாய்களோடு குதிக்கும் பண்ட
சாலை முற்றமென்க.

கசு—கருது. அங்காடித் தேவு.

அனுசுஅனுகப் பாடுகள் தொடுக்கப்பட்டு அமைந்த எணிகள் சார்த்தி யிருக்கும் சுற்றுத் தின் ஜீனகளும், பல கட்டுகளும், சிறுவாயில் பெருவாயில் களும், பெரிய இடைகழிகளும் * பொருந்தச் சமூகக் கப் பெற்றனவாய், மேகங்கள் உராயும் உயர்ந்த மாடத் தில் சிவந்த அடியினையும் நெருங்கிய தொடைகளையும் பசிய அணிகலங்களையும் பெரிய அரையினையும் நுண்ணிய ஆடையினையும் பவளம் போல் நிறத்தினையும் மயில்போற் ரேற்றத்தினையும் மான்போல் நோக்கினையும் கிளிபோலும் மழலைமொழியினையும் மெல்லென்ற சாயலினையும் உடைய பெண்கள் தென்ற காற்று நழையும் சாளரத்தைப் பொருந்து நின்று, உயர்ந்த மலைப்பக்கத்தில் நுண்ணிய மகரந்தப்பொடியைச் சொரியும் காந்தட்செடியின் கணுக்களிலிருந்து கிளைக்கும் கவிந்த முகைக் குலையைப் போலும் தமது தொடி நெருங்கிய கையை மேலெடுத்துத் தொழு நிறப், முருகப்பிரானுக்கு வெறியாட்டு எடுக்கும் மகளிர்க்குப் பொருந்தப் பரம்பி வேய்ந்குழல் இசைக்க வும் யாழ்விலிக்கவும், முழு முழக்கஞ் செய்யவும் முரசம் ஒலிப்பவும் திருவிழா இடையறாது நடைபெறும் அங்காடித் தெருவென்க.

கருகை—காந். நகரிற் கோடிச் சிறப்பு.

குற்றமற்ற சிறப்பினையுடைய தெய்வத்தை ஏற்று வித்து மலர்க் எணிந்த கோயில் வாயிலிலே பலருந் தொழுது செல்லுங் கோழிக்கொடியும், உணவுப் பொருள் வைக்கப்பட்டிருக்கும் கொழுவிய பேழை

* இக்காலத்திதழை ‘ரேழி’ என்று வழங்குவர்.

யினைத் தாழிடுவித்துப் போற்றிய குளிர்ந்த பலபன் டங்களின்மேல் வெள்ளிய அரிசியைப் பலியாகச்சித றிப் பாகாகக் காய்ச்சி வார்த்த பசிய மெழுக்கைப் பூசிய கோல்களை நாட்டி அவற்றின் மேற் கவித்திட்ட சட்டத்தின்மேல், வருகின்ற நீராற் றிரட்டிச் சேர்க்கப் பட்ட வெண்மணல் நிரம்பிய காட்டியாற்றின் கரை மருங்கில் நின்ற அழகிய கரும்பின் ஒண்பூப்போலத் தோன்றும்படியாக நட்ட துகிற்கொடியும், பலவாகிய நூற் கேள்விகளில் துறைபோகக் கற்றமையானே பிரமாண நல்ஆசிரியராயுள்ளார் வாது செய்து பிறர்க்கு மெய்ப்பொருள் தெருட்டுதற் பொருட்டு நாட்டிய அச்சந்தருங்கொடிகளும், கட்டுத் தறியை அசைக்குங்களிறுபோலக் காண்பார்கட்கினிய காவிரிப்பும் பட்டினக் கடற்றுறை முகத்தில் நெருங்கி நின்று அசையும் மரக்கலங்களின்மேற் கட்டிய கொடிகளும், மீண்டும் இறைச்சியையும் அறுத்து அவற்றின் ஊனை நெய்யிற் பொரிக்கின்றமையால் ஆரவாரம் நிறைந்த முற்றத் திலே மனலைக் குவித்து மலரைச் சிதறிக் கள்ளுண்டார் பலரும் நுழைதற்குக் காரணமான கள்ளுக்கடையின் பலிதரப்பெற்ற வாயிலிலே கள்ளுவிற்றலை யறிவித்தற்கு அறிகுறியாகக் கட்டிய கொடியும், ஆகிய இவற்றேடு இன்னும் வேறு வேறு கொடிகளும் மிகக் கலவாநிற்பப் பலவேறு உருவாற் சிறந்த பெருங்கொடி களும் நிறைந்தமையால் அவற்றின் நீழலிலே ஞாயிற்றின்கிரணங்களும் நுழையக் கூடாதனவான வளம் பொருந்திய நகர்னன்க.

கஅந—ககந. தெருக்களிலுள்ள போருள்வளம்.

இப்பெற்றித்தான் நகரத்துன்னல்லையில் கெடாத

நற்புகழையுடைய தேவர்கள் காவலாப் நிற்கின்றமையால் இடையூறு சிறிதுமின்றிப் பிறநாட்டி விருந்து கடல் வழியே நாவாயிற் கொண்டுவந்த நிமிர்ந்து விரைவாய்ச் செல்லுங் குதிரைகளும், வட்டையிலே கொண்டுவந்த கரியமிளகு பொதிகளும், வடக்கே இமயம் மேரு முதலீய மலைகளினின்றுங் கொண்டுவந்த பலதிறப்பட்ட மணிகளும் பொன்னுருக்குக் கட்டிகளும், குடகுமலையினின்றும் வந்த சந்தனக்கட்டை அகிற்கட்டைகளும், தென்கடலிற் குளித்து எடுத்து வந்த முழுமுத்துகளும், கீழ்கடலிற் றருவிக் கொண்டு வந்த செம்பவளங்களும், கங்கையாற்றிற் பிறந்த பொருள்களும், காவிரியாற்றின் பொருள்களும், இலங்கைத்தீவினின்றும் போந்த உண்பேப் பொருள்களும், கடாரத்தினின்று கொணர்ந்த நுகர்ச்சிப் பொருள்களும், இவையேயன்றி யின்னும் பல அரிய பெரியபண்டங்களும் நிலந்தாங்கமாட்டாமல் நெளியும்படிஒருங் குதொக்கமையினுலே பலவகைப்பட்ட பொருள் வளங்களும் ஒன்றே டொன்று அளாய அகன்றதெருக்களென்க.

ககந—உகட. வேளாளர் துடிச்சிறப்பு.

இத்தன்மைத்தாகியதெருவினும், துறைமுகத்து நடுவினும், கடற்கரை மருங்கினும் மகிழ்ந்து இனிது உறங்கிச் சுற்றம் தழைத்துத் தமக்குப் பகையாவார் இவரென்று எண்ணுது வலைஞர் முன்றிலிலே மீன்பாயவும் ஊன்விற்பார் குடிசையிலே ஆடுமுதலான விலங்குகள் திரண்டு நிற்கவும் ஆக இவ்வாறு கொலைபுரிவாரை அதனினின்று நீக்கியும், களவு காண்பாரை அதனினின்று நீக்கியும், தேவரைப் போற்றியும், ஆரி

யர் உவக்கும்படி அவர்வேண்டும் வேள்விகளை வேட்டு அவரை நுகர்வித்தும், நல்ல பசுக்களோடு எருதுகளைப் பாதுகாத்தும், நான்மறை வல்லோர்க்கு உண்டாம் புகழை நிலைபெறசெய்தும், வரும் விருந்தினர்க்கு நுகர்தற்குரிய பலபண்டங்கள் கொடுத்தும், பசிய சோறு கொடுத்தும் அறவொழுக்கம் பிறழாது பார்க்கும் குளிர்ப்பக்கூறி அன்புசுரக்கும் வாழ்க்கையின் கண் நிலைபெற்ற வளைந்த கலப்பையின் உழவுதொழி கூயே நச்சுகின்ற வேளாளர் தமது நீண்ட நுகத்திற் றைத்த பகலாணி போல் நடுதில் திறம்பாது நின்ற நல்ல நெஞ்சினை யுடையராய்த் தமக்குந் தங்குடிக்கும் வடுவாமென்றுணர்ந்து பெரும்பை யொழித்து மெய்ம் கையேக்குறித் தம்முடைய பண்டங்களையும் பிறநடைய பண்டங்களையும் ஒருசமம்பெறக்கண்டு, தாம் பிறரிடத்து அப்பண்டங்களை விலைகாள் ஞம்போது மிகுதியாகக் கொள்ளாமலும், தம்பண்டங்களைப் பிறர்க்கு விலையிடுங்காற் குறையக் கொடாமலும் ஊதியத்தை வெளிப்படையாகச் செரல்லிவிற்று இந்நெறியே தொன்றுதொட்டு வரம்பின்றிப் பொருள் தொகுத்த அவர் நெருங்கியிருக்குங் குடியிருப்பு என்க.

உகந—உகந. காவிரிப்பும் பட்டினச் சிறப்பு முடிபு.

வேறுவேறுகச் சிறந்த அறிவுவாய்த்த சுற்றத் தினை யுடைய நன்மக்கள் திருவிழாக்கொண்டாடும் பழைய ஊரிலே சென்று கூடினாற்போலப், பலவேறு வகைப்பட்ட மொழிகள் வழங்குவோராய்க் குற்றமற்ற பலாடுகளினின்றும் வந்தமக்கள் எல்லாரும் சென்று தன்கண் உள்ள நன்மக்கள் கூட்டம் பலவோடும்

போருட்பாகுபாடு

ச.ந.

பழகிக்கலங்கு உறையும் வழுவாத சிறப்பினையுடைய
காவிரிப்பும் பட்டினமென்க.

உகடு-உடீ பாட்டிறி கருக்கோண்ட போருள்.

இவ்வியல்பினதாய்ச் சிறந்த காவிரிப்பும் பட்டினத்தையே எனக்கு உரிமைப்பொருளாகப் பெறுவே வையினும் ஏநஞ்சமே! நீண்டகருங்கூந்தலினையும் விளங்கும் பூணினையுமுடைய என்காதலி ஈண்டுத் தனியளாயிருப்ப இவடன்னைப் பிரிந்து வருதற்கு ஒருப்படமாட்டேன் கண்டாய் என்க.

உடீ-உங்க. கரிகாற் பேருவளத்தான் தன்னைச்சிறை சேம்த பகைவரைத் தப்பிப்போய் அவரை வென்றமை.

கூரிய நகத்துனையுடைய புலிக்குட்டியானதுகூட்டில் அடைபட்டு வளர்ந்தாற் போலப்பிறரிட்ட சிறைக் காவலிற்றங்கியிருந்து அதனுற் றன் பெருமைக்குணம் வயிரமேறி முற்றுதலானே, குழியில் வீழ்ந்த களிற்றி யானை அதன் கரையைக் கொம்பாற்குத்தித் தூர்த்துத் தன்பிடியினிடத்தே சென்று சேர்ந்தாற் போலத் தன்னுணர்வாற் கூர்த்தறிந்து பார்த்துத் தனக்குக் காவலமைந்த பகைவரது சிறைக் களத்து வலிய மதி லீத் தாண்டிப் புறத்தே நின்றவாட்படை வீரரை யெல்லாம் ஒட்டிப்போய்ப் பகைவர்க்கு அச்சத்தை விளைக்குந் தன்னரசவுரிமையை முறையே பெற்றும், அங்குணம்பெற்ற அம்மாத்திரையில் உள்ள அமைதி பிறவானுய்ப் பின்னும் மண்கொள்வேண்டுமென் ரெழுந்த நசையால், பகைவருடைய காவலமைந்த அரண்களை அழித்துக் கதவைக்குத்து யேந்தின மருப்பினதாய்ப் பகைவரது முடிசூடிய பெருந்தலையை உருட்டும் முன்றுளில் நகங்கள் பொருந்தப்பெற்ற அடி

களையுடைய யானையோடும் வடித்தமணிகள் கட்டிய குதிரையோடும் படையெடுத்துச்சென்று மாற்றூர் படைவீரர் போர்க்களத்து விழவும், பெரிய வானத் திண்கட்ட பருந்துகள் உலாவவும், தூறுபடர்ந்த கருங்கற் பாறைபோற் போர்வேண்டி யெழுந்தமைக்கு அடையாளமாகப் பூளைப்பூவும் உழிஞாப்பூவுஞ்சூடிப் பேயின்கண்ணைப் போன்ற முழங்கும் போர்முரசம் அகன்ற பாசறையிலே அதிர்ந்து முழங்காநிற்பச் சென்று பகைவர் இடங்கள் பாழாகும்படி அவரை முதற்போரிலே தோல்வி பெறச்செய்து, அவ்வளவிற் சினம்மாறுது மேலும்போய் அவர் அரண்களை அழித்து நடந்து குளிர்ந்த மருதங்கிலத்துக் குடிகளைத் துரத்தி என்க.

உச0-உசஞ்சு-மநுதநிலம் பாழ்பட்டமை.

அங்குனமெல்லாம் அப்பகைவருரைப் பாழ்படுத் தினமையால் முன்னே வெள்ளியபூவினையுடைய கரும்பும் செங்கெல்லும் நீண்டு கரிய இதழ்க்குவளையோடு நெய்தற்பூவுங் கலந்து முதலைகள் செருக்கித்திரிந்த இடம் அகன்ற செழும் பொய்கைகளைல்லாம், இப்போது கொழுந்தன்டுகளையுடைய அறுகும் கோரைப்புற்களும் அடர்ந்து நீர் அற, இவ்வாறே வயலும் வாவியும் வேறுபாடின்றித் தந்தன்மை திரிந்திட, அறுப்புள்ள கொம்புகளையுடைய புல்வாய்க்கலைகளோடு மான்பினைகள் ஆண்டுத் துள்ளிவிளையாடும் பாழ் இடமாயின.

உசகு—உடுக. அம்பலங்கள் பாழ்பட்டமை.

தாம் தம்பகைவர் மகளிரைச் சிறையாகக் கொண்டு வந்தமையின் அம்மகளிர் நீருண் னும்துறையிலே முழுகி வந்து மாலைப்பொழுதிலே கொனுத்திய விளக்

கிளை புடையதாய் மலர் அணியப்பட்ட மெழுகின் இடத்திலே உள்ளூரார் பலர் தொழுதுசெல்லவும், வெளியூரினின்று புதியராய் வந்தார் தொழுதுதங்க வும் அமைக்கப்பட்ட அருட்குறி நிறுத்திய அம்பலங்களொல்லாம் தங்கட்பருத்ததுண்கள் சாயும்படியாக உராய்ந்து களிற்றியானையோடு பிடியானையுங் கூடி பிருக்கும் இடமாயின என்க.

உருட—உசா. மன்றம் பாழ் பட்டமை.

விலைவரம்பறுத்தற்கரிய நறியமலர்களைத் தூவித் தெருவில் நின்று அறிவுவாய்த்தலையுடையகூத்தர் முழு வுக்கு இசைய முறுக்கின நரம்பையுடைய யாழிசை கேட்கும் பெரிய திருவிழாக்கள் இல்லையாய்ப்போன அச்சம்மிகுந்த மன்றங்கள் சிறிய பூக்களையுடைய நெருஞ்சிற் பூண்டும் அறுகம்புல்லும் பம்ப அழன்ற வாயினையுடைய நரிகள் ஊளையிடவும், அழுங்குரலாய்க் கூப்பிடும்கூகைகளோடு கோட்டான்களுமிருந்து எதிர் கூவவும், தொகுதிகொண்ட ஆண்பேய்களோடு மயிரை அவிழ்த்துத் தொங்கவிட்டு இருந்து பின்த்தைத்தின் நூம் பெண்பேய்கள்கூடவும் ஆயின என்க.

உசாக—உசாஅ நகர்பாழ்ப்பட்டமை.

வளைந்த கால்களாய்க் கட்டப்பெற்ற நீண்ட மாடத்தின் றலைக்கடையிற்சென்று நெருங்கி விருந்தி னர் இடையறைதுண்டும் குறையாத பெருஞ்சோற்று வளம்சிரம்பிய அடுக்களை வாய்ந்து ஒளிபொருந்திய சுவர்களமைந்தவான நல்ல இல்லங்களின் உயர்ந்துதின் ஜெகளின்மேலிருந்து பைங்கிளி இன்சொல் மிழற்று தற்குக் காரணமான பால்நிறைந்த செழுவிய நகரம், செருப்பிட்ட அடியினையுடையராய்த் துடியொலிப்

பத்திரண்டுசென்று வளைந்த வில்லையுடைய வேடர் கொள்கொண்டு உண்டுவிட்டமையினுலே உண்ணின்றி வறிதாய்ப்போன நெற்கூடுகளின் உள்ளிருந்து வளைந்த வாயினைடைய கூகைகள் நண்பகற்காலத்துங்கு சூழ்நிலைம்படி யாயிற்று.

உகுகூ—உகுகை. கார்த்திரீபேருவளத்தான் வேற்றித்திரு.

இங்நனமெல்லாம் புகுதற்கு அரிய காவலமைந்த மதில்சூழ்ந்த பகைவர் ஊர்களையெல்லாம் பெரும்பாழ் செய்தும், அதனாலும் அவர்மேற்கொண்டு செற்றம் தணியப்பெறுஞ்யத் தெய்வத்தன்மை பொருந்தியவ னுதவின் ‘இவன் மலைகளையெல்லாம் கல்லுவன், கடலைத் தூர்ப்பன், வானை விழுச்செய்வன், காற்றை இயங்காமல் விலக்குவன்’ என்று இவ்வாறெல்லாம் உலகத் தாரெல்லாரூம்மீக்கூறும்படிதான் நினைத்தவற்றை அந் நினைத்தவாறே துறைபோக முடித்தல் வல்லவனுக வின், ஒளிநாட்டார் பலரும் வந்து தாழ்ந்து ஒடுங்கவும், பழைய அருவாள நாட்டினரசர் அவன் ஏவியதொழி லீச்செய்தற்கு அவன்சொற் கேட்பவும், வடநாட்டி அள்ள ஆரிய அரசர் வாடவும், சூடநாட்டி அள்ளார் மனவெழுச்சிகுன்றவும், பாண்டியன் வலிகுறையவுஞ் சீறி, மன்னர்தம் நிலைபெற்ற மதிலைக் கைப்பற்றும் மதமுடைத்தாய் வளிய தாளினையுடைய யானைப்படை யும் வீரத்தாற்சிறந்த வலிமையும் வாய்ந்தவனுயக் கோபத்தாற்சிவந்த கண்களால் வெகுண்டு பார்த்துப் புல்லிய இடைய அரசரது கால் அழிந்துபடவும், இருங்கோவேள் சுற்றத்தார் கெடவும், காட்டையெல்லாம் அழித்து நாடாக்கிக் குளங்கள் அகழ்வித்துப் பலவளங்களும் பெருகச்செய்து, விளங்கும் மாடத்

தினையுடைய உறையூரைவிடுத்து, ஆண்டுக்கோயில் களையுங் குடிகளையும் நிலைபெற்றச்செய்து சிறுவாயிலும் பெருவாயிலும் அமைத்து, மதில்களில் அம்பெய்யும் குருவித்தலைக்டோறும் அம்புக்கட்டுகளைப் பொருந்த வைத்துப், பகைவர் யாவராயினும் அவரேராடு பொருதற்குச்சித்தமாக வள்ளேமெனவஞ்சினங்கூறிப், பின் அதனினின்றும் பிறழூட்டேமென்னும் உறுதியுடைமயினுலே முதுகுகாட்டிப் போகாது வீராலூக்குமி என்றும் நிலைபெற்ற பெரிய மதிள் மின்போல் ஒளிவீசுதலால் இவனைப் பணிதற்கு வந்த வாரிறுக்கிண முழுவினையுடைய மற்றை அரசர் தம் ஒளிமழுங்கப்பெற்றுராய்ப் பின் இவன் அருணேஞ்சுக்கத்திற்குத்தக்காராகல்வேண்டி இவனைப்பணிதலால் அவர்முடிகளிறகுயிற்றிய மணிகள் உரிஞ்சிய மிக்கவலியினையுடைய வீரக்கழல்கட்டின காலினையும், பொற்றேந்தியணிந்ததன்புதல்வர் ஒடிவிளையாடவும் தொழில் முற்றுப்பெற்ற அணிகலங்கள் அணிந்த தன்மைனவிமாரின் முகிழித்த கொங்கைகள் தழுவவும் செஞ்சங்தனக்கும்பு கலைந்த மார்பினையும், ஒள்ளிய பூண்களையும் உடையனுய்ச் சிங்கவேற்றை யொத்துப் பகைவர்க்கு வருத்தத்தை விளைக்கும் வலியினானை கரிகாற் பெருவளத்தான் என்க.

உக்கா-நாக. மன் கருக்கோண்ட இப்பாட்டின்
போருள் முடிபு.

இப்பெற்றியனு அவ்வேந்தன் பகைவர்மேல் ஒச்சிய வேலைக்காட்டி நும் கொடியதாயிருந்தது யாம் போதற்கு எழுந்த கானகம்; இவள் அகன்றமெல்லை

தோள்களோ அவன் செங்கோவினும் குளிர்ந்தவா
யிருக்கின்றன என்க.

பாலை

பாலையென்பது பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
உணர்த்தும் அகலழுக்கமாம். தன்மனக்கினிய காத
வியை மணந்து கொண்டு தலைமகன் இல்லிருந்து இல்
லறம் நடாத்துங்கால், வேற்றுநாட்டிற் சென்று பொரு
டேடலீக் கருதித் தன் மனைக்கிழுத்தியைப் பிரிந்து
போதற்குக் குறித்தவழி, அக்குறிப்பினை அறிந்த
அவன்காதலி அவளைப்பிரிதற்கு ஆற்றாளாய் மிகவுருங்
தாங்கின்றனள். அவ்வருத்தத்தைக் கண்டு அவளைப்பிரி
யப்பெறுவூப்த தன்நெஞ்சை நோக்கி “முட்டாச்சிறப்
பிறப்பட்டினம்பெறி இப்பொது ஆற்றாளான இவளைப்பலதிறத்
தானும் அறிவுறுத்தி ஆற்றிப்பின்பிரிதற் பொருட்டே
யாம். ஆகவே, இப்போது தான்பிரிதலை பொழுந்து
தனு பின்பிரிந்துபோதற்குக் காரணமாகையால் இப்பாட்டுப் ‘பிரிதல் நிமித்தத்’ தின்கண்வந்த பாலை
யொழுக்கத்தைவிளக்குவதாயிற்றென்க. இதனை ஆசிரியர் தோல்காப்பியரை,

“செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே* வன்புறை குறித்தறவிர்ச்சியாகும்” என்று கூறிய வாற்று னுங்காண்க.

வாகை.

பாலை என்னும் மக்கள் அக ஒழுக்கத்தைக் கூறு கின்ற இப்பாட்டின்கண் அவரது புறாழுக்கமுங்கூறல் வேண்டின் அப்பாலையென்னும் அகவொழுக்கத்தோடு இயைபுடைய வாகை என்னும் புறவொழுக்கமே கூறற் பாற்றும். என்னை? “வாகைதானே பாலையதுபுறனே” என்றார் ஆசிரியர் தொல்காப்பியஞராகவின் என்க. அவை இரண்டும் அங்கனம் இயைபுடையவா ரென்னை யெனின்; ‘வாகை’ என்பது ஒருவர் தம் திறத்தினையை யோரின் மிக்குத்தோன்ற விளக்குதலாம்; எனவே, இஃது ஒருவர்க்கு உளதாம் வெற்றி என்னும் புற வொழுக்கத்தை உணர்த்துவதென்பது இனிதுபெறப்படும். ‘பாலை’ என்பதுங் காதற்கிழமையிற் சிறந்த தன்காதலிபாற்சென்ற அன்பின் வழியே ஒழுகி அவளிடத்தே தங்கியிராது, இல்லறவாழுக்கையினை இனிது நடப்பித்தற்கு இன்றியமையாது வேண்டப்படும் நன்பொருள் திரட்டுதற்பொருட்டு அவள் மேற்சென்ற அன்பினை அடக்கி வெற்றிகண்டு தலைமகன் பிரிந்து

* பொருளாதிகாரம், கற்பியல், சச.

போதலை உணர்த்துவதாம். ஆகவே, அகத்தேதங்கழும் அன்பை வெற்றிகானும் ‘பாலை’யும், புறத்தே நிகழும் பகைவர்மறத்தை வெற்றிகானும் ‘வாகை’யுந்தம் மூல் ஒப்புமையுடையவாதல் தெற்றெனப்புலப்படும்.

இனித் தன்காதலிமாட்டுச் சென்ற காதலை அடக்கிப் பிரிதற்கு எழுந்த தலைவன் அவள் மிக வருந்துதல்கண்டு இரங்கி அவளை ஆற்றுதற்குத் தங்கிய ‘பாலை’ ஒழுக்கத்தைக்கூறும் இப்பாட்டின்கண் ‘வாகை’ என்னும்புறாழூழுக்கம் யாண்டுக் கூறப்பட்ட தெனிற் காட்டுதும் கரிகாற்சோழன் தன்னிலாம் பருவத்தே பகைவர் இட்ட சிறைக்களத்தில் இருந்த போது, அவரை வெல்லும் வகையெல்லாம் நினைத்துப் பார்த்துப் பின் அச்சிறைக்களத்தினின்றும் அஞ்சாது தப்பிப்போய்த் தன் அரசவுரிமையினைக் கைப்பற்றிக் கொண்டு அப்பகைவர்மேற் சென்று அவரை யெல்லாம் வென்று அவர் நாடு நகரங்களை அழித்து வெற்றி வேந்தனுய்ச் செங்கோல் ஒச்சினமை இருநூற்றிருபதாம் அடி முதற்கொண்டு இருநூற்றுத் தொண்ணாற் ரூண்பதாம் அடிகாறும் இனிது விரித்துக் காட்டினாராகவின் பாலையோடுஇயைபுடைய ‘வாகை’ என்னும் புறத்தினையும் உருத்திரங்கண்ணார் என்னும் நல்லிசைப்புலவரால் ஈண்டுச் சொல்லப்பட்ட தென்க.

பாட்டின்வரலாறு.

இனி இப்பாட்டின் வரலாற்றைப் பின்வருமாறு ஊகஞ்செய்துகாட்டல் இழுக்காது. இதனை யியற்றிய நல்லிசைப் புலவரான உருத்திரங்கண்ணானார் தம் ஆரு யிர்க்காதலியோடு மருவியிருந்து இல்லறம் நடாத்து கின்றும் அவர் தமக்குள்ள பொருள்வளஞ்சுருங்க வறுமை வந்து நலிவதாயிற்று. அவ்வறுமை நோய் களைந்து விருந்தோம்பிவாழ்தற்கு இன்றியமையாது வேண்டப்படும் பொருள்பெறற் பொருட்டுக் கரிகாற் சோழனிடத்துப் போதற்குக் கருதினார். அக்கருத் தறிந்த அவர் அருமைமனைவியார் அவரைப் பிரிதற் குச் சிறிதும் பொருந்தாராய் வருந்தினார். அவ்வருத் தங்கண்டு பிரிதலைத் தவிர்ந்த அவ்வாசிஸியர் தாம் கரிகாற் சோழன்பாற் போதற்குக் கருதினமையும், அது தெரிந்து தம்மனைவி வருந்தினமையும், அவள் ஆற் றூமையினைத் தணித்துப் பின் ஒருகாற் பிரிதற் பொருட்டுப் போகாது தவிர்ந்தமையும் இனிதுவிளங்க நலமுறவுறைத்துத், தாம் சோழவேந்தணிடத்துப் பரி சில் பெறவேண்டினமையும் “முட்டாச் சிறப்பிற் பட்டினம்பெறினும்” எனக்குறிப்பால் அறிவித்து, அக்கரிகாற் சோழ மன்னற்குரிய அரிய பெரிய வெற்றித் திறங்களெல்லாம் நடந்தவாறே மொழிந்து இவ்வருமைத் திருப்பாட்டை அருளிச்செய்தனர். இங்னனம் இயற்றிய இவ்வருந்தமிழ்ச்செய்யளைப் பின்னெருகால் இவர் அச்சோழவேந்தன்பாற் சென்றுகாட்ட அவன்

இவர் செய்யுளின் சொற்களை பொருட்சுவைகளை மிக வியந்து இவர்க்குப் பதினாறுநாறுமிரம்பொன் பரிசு லாக வழங்கிச் சிறப்புச்செய்தான்; இது “தழுவசெந் தமிழ்ப் பரிசில்வாணர்பொன் பத்தொடாறுநாறுமிரம்பெறப், பண்டு பட்டினப்பாலைகொண்டதும்” என்னுங் கலிங்கத்துப்பரணிச் செய்யுளால் அறியப்படும்.

ஆக்கியோன் வரலாறு

இனி இவ்வருமைத் திருப்பாட்டை அருளிச் செய்த நல்லிசைப்புலவரான உருத்திரங்கண்ணார் கடியலூரிற் பிறந்தவரென்பது இவர்பெயர் அவ்லூர்ப் பெயரோடு புனர்த்துக் கடியலூர்உருத்திரங்கண்ணார் என்றுவழங்குமாற்றால் அறியப்படும். இவர் பண்டைக்காலத் தமிழ்மக்களில் அந்தணர்குடிக்கு உரியா ரென்பது, தொல்காப்பியம் மரபியலிற் பேராசிரியர் “ஊரும்பெயரு முடைத்தொழிற் கருவியும், யாருஞ் சார்த்தி யவையவை பெறுமே” என்னுஞ் சூத்திர வுரையில் ‘உறையூர் ஏணிச்சேரி முடமோசி, பெருங் குன்றார்ப் பெருங்கெளசிகன், கடியலூர் உருத்திரங்கண்ணன் என்பன அந்தணர்க்குரியன.’ என்று உரை கூறியவாற்றால் தெளியப்படும்.

இனி இவர் இச்சமயத்தைக்கைக்கொண்டு ஒழுகினுரைன்பது செவ்வனே பெறப்படவில்லை. இவ்

வாசிரியர் தாம் இயற்றிய பெரும்பானுற்றுப்படையில் “காந்தளஞ்சிலம்பிற் களிறுபடிந் தாங்குப், பாம் பணிப்பள்ளி யமர்ந்தோனங்கண்” என்று கூறினாராக வின் இவர் வைணவ சமயத்தைப் பின்பற்றி ஒழுகினு ரென்னுமோ எனின் ; காஞ்சி நகரத்திற் செங்கோல் ஒச்சிய தொண்டைமான் இளங்திரையன் என்னும் வேந்தன்பாற் சென்று பரிசில் பெறும்படி பாணரை ஏவிப் பாடுமீடத்து, அவன் அரசனீற்றிருந்த அக்கச்சி நகரத்துத் திருக்கோயில்கொண்ட திருமாலையும் வழி பட்டுச் சென்மின் என்று அப்பாணரை நோக்கிக் கூறியதன்றி, இவர் திருமாலைவழிபட்டு வந்தனரென்பது அதனுற் சிறிதும் பெறப்படாமையின் அங்கஙங்கு கூறுதல் பொருந்தா வரையாமென்க. அக்கச்சி நகரத்துச் சிவபிரான் கோயிலும் இருப்ப அதனை விடுத்துத் திருமால் கோயிலையே, இவர் மிக்கெடுத்துக் கூறியவாறென்னையெனின் ; தொண்டைமான் இளங்திரையன் என்னும் அச்சோழ மன்னன் திருமால் குடியிற் ரேன்றினை என “இருநிலங் கடந்த திருமறுமார்பின், முந்தீர் வண்ணன்புறங்கடை யந்தீர்த், திரைதருமரபினுரவோனும்பல்” எனும் பெரும்பானுற்றுப்படையடிகளிற் கூறினாராகவின், அவ்வேந்தன்பாற் போம் பாணர்க்கு அவன் குடித்தெய்வமாய் வழிபடுங் திருமாலைத் தொழுது செல்கவென அறிவுறுத்தருளினு ராகவின் அது கடாவண்றெனமறுக்க. இங்கங் மன்றித் திருமாலைக் கூறினமையானே இவர் வைணவராமெனின், “கருவிலோச்சிய கண்ணகன் எறும்த் தோட், கடம்பமர் நெடுவேள்” என்று முருகக்கடவுளையுங்கூறினாராகவின் இவர் சைவசமயத்திற் குரியராம்

போலுமென எதிர்மறுத் துரைப்பார்க்கு இறுக்கலா காலைமயின் அங்ஙனங் கூறுதல் வழுவரையா மென்க. இவ்வாற்றால் இவர் இச்சமயத்தவர் எனத் துணிபுரை விரித்தற்கு வலியசான்றின்மை காட்டப்பட்டதாக வின், இவர் சமயம் இதுவென்று துணியப்படாது போலுமென்க.

அற்றுயினும், இவரது பெயரின் றன்மையை உற்றுநோக்குமிடத்து இவர் சைவசமயத்திற்குரியார் என்பது புலப்படுகின்றது. ‘உருத்திரங்கண்ணார்’ என்னுஞ் சொற்றெடுத் உருத்திரனுக்குக் கண்போற் சிறந்த இளையபிள்ளையாரான முருகக்கடவுளைக்குறிப்ப தொன்றும். சைவசமயங் தழீஇயொழுகுஞ் குடியி லுள்ளாரே அப்பெயரிட்டு வழங்குதல் மரபாய்ப் போதரக்காண்டவின், இவ்வாசிரியர் சைவசமயத்திற் குரியராம்போலுமெனக் கூறல் இழுக்காது.

பாட்டேடத் தலைவன்:

இனி இப்பாட்டேடத் தலைவனை சோழன்காரி காற் பெருவளவன் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண் கெருக்கு முன் சோழநாட்டின் தலைநகரான காவிரிப் பூம்பட்டினத்திற் செங்கோலோச்சினுன். இவன் கிறித்து பிறப்பதற்குமுன் முதல்நூற்றின்டின் இடையிலே அரசரிமைபெறலாயினு ஜென்பதும், மதுரை

மாநகரிற் கடைச்சங்கமும் இவன்காலத்தேதான் நிரம் பீப் பெய்விலிலும் பெற்றிருந்த தென்பதும் யாம்எழுதிய திருக்குறளாராய்ச்சியில் இனிதுவிளங்க விரித்துக்காட்டி சினம்.. அவையெல்லாம் ஈண்டெட்டுத்துக்காட்டலு நின் இது வரம்பின்றிவிரியுமாக்ஸின் ஆண்டுக்கண்டு கொள்க. : கடைச்சங்கத்தாராற் றெகுக்கப்பட்டு புத் துப்யாட்டுக்களில் இரண்டுபாட்டுகள் இயற்றிய ஆசிரியர் உருத்திரங் கண்ணான்றும் இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகளுக்கு முற்பட்டவரென்பதும் இதனால் விளங் கற்பாலதேயாம்.

இனி இச்சோழமன்னன் தான் இளைஞனுயிருந்த காலத்துப் பகைவராற்றிற்றப்பட்டுச் சிறைக்களத்தே யிடப்பட்டங்களன்பதூம், பின் அச்சிறைக்களத்தீ ளின்றுந் தப்பிப்போய்த் தன் அரசரிமூலினைய்திப் பின்பு அப்பகைவர்மேற் படையெடுத்துச்சென்று அவரையெல்லாம் வென்றுணைன்பதூம் இப்பட்டி னப்பாலையின் இறுதிப்பகுதியால் நன்கு புலப்படுகின்றன.

இன்னும் இவன் இளைஞனுயிருந்தபோது ஒரு கால் இவன்பகைவர் இவனைக் கொல்லும்பொருட்டு இவனிருந்த இல்லத்தைத் தீக்கொளுவ, இவன் அதற்கு அஞ்சாது அத்தீயினடுவேபோய் அப்பாற் பட்டு உயிர்பிழைத்தானென்பதும், அங்கானம் அத்தீ யைக்கடந்து செல்லுங்கால் இவன்காலத்துபோயிற் ரென்யதும், அக்காரணம்பற்றியே இவன் கரிகாற் சோழனைன்னும்பெயர் பெறுவானுயினென்பதும், இவன் தன் அரசரிமூலினை எப்புதற்கு இவன் அம் மானை இரும்பிடர்த்தலையார் என்னும் நல்லிசைப்புல

குஅ

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை.

வர் இவற்குப் பெருந்துணையாயிருந்தனரென்பதும், இவன் சேரமான் பெருஞ்சேரலாதனேடு வெண்ணி யென்னும் ஊர்ப்புறத்தே போர்செய்து வெற்றி கொண்டா னென்பதும், அங்குனம் போரியற்றுங்கால் அச்சேரலாதனுக்குத் துணையாய்வந்த பாண்டியன் ஒருவணையுங் தோல்விபெறச்செய்தானென்பதும், இன் பொருகால் இமயமலைவரையிற்சென்று ஆரியவரசரை யெல்லாம் வென்று அம்மலைக்குவட்டின்மேல் தன் புவிக்கொடியை நாட்டினு னென்பதும், இருங்கோ வேஞுக்கு இவன் பெரும்பகவனென்பதும், இவன் தமிழ்ப்புலவர்களை மிகவும்பாதுகாத்து வந்தமையால் அவர்களாற் பெரிதும் நன்குமதிக்கப்பட்டு வந்தா னென்பதும் பழமோழி, போருநராற்றுப்படை, புற நானூறு முதலியதுநால்களால் இனிது விளங்குகின்றன.

பாட்டின்நலம் வியத்தல்.

இனி இப்பாட்டின்கண் உள்ள பொருளாமைதி யின் நயத்தைச் சிறிது ஆராய்வாம். ஒருபாட்டின்கண் அமைந்த பொருஞுக்கும் அதனைவிட்டுத் தனியே கிடந்த பொருஞுக்கும் வேறுபாடுபெரிதாம். தனியே கிடந்தபொருள் அறிவுக்குப்புலப்படும் அம்மாத்திரை யேயன்றி வேறுஇன்பம்பயப்பதனரும். பாட்டின்கண் அமைந்த பொருளோ அறிவிற்குப் புலப்படுவதோடு நம்முனோவக உணர்ச்சியை எழுவித்து இன்பம்

பயப்ப தொன்றும். திங்கள் வானில்விளங்குகின்ற தென்று ஒருவன் உரைத்தால் அவ்வரைநம் அறிவுக்கு ஒருண்மையை அறிவிக்கும் அவ்வளவேயன்றி அதன் மேற்றருவது சிறிதுமில்லையன்றோ? அவ்வாறன்றிக்

“கொழுந்தாரகை முகை கொண்டலம் பாசடை விண்மடுவில், எழுந்தார் மதிக்கமலம் எழில்தந்தென” என்னும் திருச்சிற்றம்பலக் கோவையார் திருப்பாட்டை ஒருவர் உரைப்பக்கேட்டால், ‘விரிந்தநீலவானம் என்னும் நீர்மடுவில் மேகமாகிய பச்சிலை பரவியிருப்ப இடையிடையே வான்மீன்க ளாகிய வெண்டாமரை முகைகள் கிறைந்துவிளங்க அவற்றின் நடுவில் முழு வெண்டிங்களாகிய ஒருவெண்டாமரை அலர்ந்து அழுகுடைத்தாய்த் தோன்றுகின்றது’ என்னும் அச்செய்யுட்பொருள் நம் அறிவுக்குப் புலனுதலோடு நம்மனே பாவக உணர்வினையும் எழுஷித்து இன்பந்தருதல் கண்டாமன்றே? மற்று இங்குனம் இன்பம் பயத்தல் அச்செய்யுட்பொருளுக்கு மாத்திரம் எவ்வாறு பொருந்து வதாயிற்று என்று நுனுகிப்பார்க்குமிடத்து, முழு கிலா இரவிற் காணப்பட்ட அவ்வானின் தோற்றத்தை கிலத்தின்கண் னுள்ள மடுவின் ஞேற்றத்தோடு ஒப்பு வைத்துக் காட்டினமையால் அதற்கு அவ்வின்பம் விளைக்கும் ஆற்றல் பொருந்தலாயிற்றென்பது நன்கு புலப்படும். ஆகவே, பாட்டின்கட் சொல்லப்படும் பொருளுக்கு இசைந்த வேறென்று தோற்றத்தினை எழுப்புதல் செய்யுளியற்றும் நல்லிசைப்புலவர்த்திற மாம். இங்குனம் அவர்செய்யும் செய்கைத்திறத் தினையே இலக்கணநூலார் உவமை, உருவகம்என வேறுபெயரிட்டு வழங்கினார். பொருள்களைக்கிடந்த

வாதே சொல்லிக்கொண்டுபோம் நெறி தண்மைநிற்சி எனவும், அங்கனஞ் சொல்லிப்போதற்கு : இடையிடையே உணர்வு சலிப்படையாமைப்பொருட்டுச் சுவைவேறுபடுத்தி அப்பொருட்டோடு இடையூந்த பிற பொருட்டோற்றத்தை எழுப்புதெறி உவமை உருவகம்மூலத்தின் வேறொடுப்பு பிறர் ஆயிரம் புனைந்துரைகள் கூறினாயினும் அவையெல்லாம் இவ்வுவமை உருவகம்மன்னும் இரண்டிலேயடங்கும். தம்மாற் கூறப்படும் பொருள்களின்வழியே அறிவு நின்று அவற்றேடு ஒப்பச்செல்லுங்காற் புலவர்க்கு இயற்கையாய்த் தோன்றும் ஒப்பனைகள் உவமை உருவகம் என்னும் இவ்விரண்டோகவின், இவ்வியற்கை நெறி திறம்பி மிகவும் இடர்ப்பட்டுப் பலப்பலவான புனைந்துரைகளைல்லாம் அமைத்துப் பொருளுண்மை திரித்துக்கற்பார்முனோவகஉணர்வைச் சிதைக்கும் பிறரெல்லாம்புலவரெனப்படுதற்குச் சிறிதும் ஏலாதவர் ஆவர்ன்பதுாம், அவரான் அமைக்கப்படும் அவ்வணிகளைல்லாம் வெற்றுரவார வெற்றும்போலிக் னேயாமென்பதுாம் உண்மை யறிவுடையார்க்கெல்லாம் இனிது விளங்கும்பாலனைவேயாம். இவ்வண்மை தடைப்பிடித்தன்றே ஒப்புயர் வில்லாச் செந்நாவன் மைச் செவ்வறிவுத் தெய்வப்பெற்றியாளரான் ஆசிரியர் தோல்காப்பியனர் பொருளத்துள்ள உவமவியுல் என ஒன்றைவகுத்து உவமம் ஒன்றே அணிந்துரையாவதெனவிளக்கி ஏனைப் போலிப்புனைவுகளையெல்லாம் அப்பாற்படுத்துவா ராயினர். இத்தெய்வ ஆசிரியரோடு திறம்பிப் பிறர் தமக்கு வேண்டியவர்

தெற்றில்லை அணிகளைப் பெருக்கி சீழுதிய நால்கள் தோல்கள்ப்பியத்தின் முன் தலை தூக்கமான்பாவாயொழியும்! அது கிடக்க.

இனிப்பட்டினப்பாலை யென்னும் இவ்வருமர்கள் கண்ண நீலை சீழுதிய உருத்திரங்கண்ணாலை என்னும் நல்லிசைப்புல்லவர் இதுண்கண் இருபது உவமைகள் காஷ்யிருக்கின்றார். இவ்வுவண்மகளை ஆசிரித்து ஒருசேரக்கூறுது பொருள்களுக்கிடுந்தவர்களே சௌல் விக்கொண்டு போங்காலு இடையிண்டயே கணவுவேறு படுத்திக் கற்பார்க்கு உணர்வெழுச்சி உண்டார்தாற் பொருட்டு அவை தம்மை ஊடோ இனித்தமதீ திடுகின்றார். உருத்திரங்கண்ணாலும் பொருள்களைக் கிடந்தவாறே கூறினராயின், அதனை மனோபாலுக உணர்வின்கூவர்தல் ஏலாடித்தின்; அற்றுன்று, உஜ்ஜியற் பொருள்களில், இயற்கையழகுள்ளானவும்) அஸ்தில்லனவுமென இருபால் உளவாம். ஆசிரியர் உருத்திரங்கண்ணால் இச்செய்யுட்கண் உகியற் பெஞ்சுக்களில் அழகாற் சிறங்கு கூக்கள் மனவறிவை எளிதிலே கவர்தற் பயத்தவான் அரியபெரிய பொருள்களைக் கூறும் வழியெல்லாந் தன்மை நவிற்கியும்; அவற்றில் கூடயே அவ்வியற்கை உயர்வுப் பொருளின் வேழுவகை சில்லுங்கதால் அவற்றை அழகுபெறக் கூதுல்வேண்டிய உவமையும் வைத்துரைக்கும் நுட்பமிக்கவும் நன்கு மதிக்கற் பாலதொன்றும்.

இனிக், காவிரிப்பும் பட்டினத்து உப்பங்கஷ்டியில் நெல்லேற்றிக் கொண்டுவந்த படகுகள் தறிக்கோறுக் கட்டப்பெற் றிருத்தற்கு இலாயத்திலே வரிசையாகக் கட்டப் பெற்றிருக்கும் குதிரைப் பந்தியையும், சுற்றி

இங் கரைமூப்பி விளங்கும் மஸ்ப் பொய்கைகளுக்கு மகமீற சூழப்பட்ட மதியினையும், அங்குள்ள சோருக்குஞ் சாலைகளிலிருந்து பெருகியோடு கன்சிக்கு யாற்றின் வெள்ளத்தையும், அக்கஞ்சி உலர்ந்து புழுதியாய் மேற்படிந்த அரண்மனை வீடுகளுக்கு வெண்ணீற்றிற்புரண்டெடுமுந்த கனிற்றி யானைகளையும், கடற்கரையின் மேட்டுக் குப்பத்திலே உள்ள வளிய செம்படவர் கரடிக்கூடத்தில் ஒருவரோ டொருவர் பிணைந்து மற்போர்புரிதலுக்கு நிலவானில் வலப் புற மாய்ச் சுழன்று வான்மீன்களோடு கலந்து செல்லுங் கோள்களையும், அச்செம்படவர் தம்முடைய குடிசை வீடுகளில் தூண்டிற் கோலையும் மீன் இடும் புட்டிலையுஞ் சார்த்தி வைத்திருப்பதற்குப் போர்க்களத்தி விறந்த வீரனுக்கு சிறுத்திய கல்லின் எதிரிலே ஊன்றிய வேலையும் கேடகத்தையும், அவர்தம் குடிசை வீட்டு முற்றத்தில் வெண்மணவிலே வலையை உரை வைத் திருப்பதற்கு நிலவின் இடையிலே சேர்ந்த இருளையும், செக்கச் சிவந்த நீரையுடைய காவிரியாறு கடலோடு கலத்தற்குக் கரியமலையைச் சேர்ந்த செக்கார் மேகத்தையும் தாயின் கொங்கையைத் தழுவிக் கிடந்த மகவையும், சங்கச்சாவடியிலுள்ள காவலாளர் இரவும் பகலும் ஒழியாது தங்கடமை செய்திருத்தற்குக் கதிரவன் ரேரிற் பூட்டப்பட்டு இடையருது செல்லும் குதிரையையும், மரக்கலத்தில் வந்த சரக்கைக் கடலினின்று கரையிலேற்றுதற்கும் கரையிற் கிடந்த வற்றைக் கடன்மேற் கப்பலி லேற்றுதற்கும் மேகம் கடலில் முகந்த நீரை மலையிற் பொழுதலையும் அங்கு நீர் மலையிற் பொழுந்த நீர் பின் கடலிற் சேறலையும்,

கடற் கரையிற் பண்டசாலை முற்றங்களிலே அடுக்கிக் கிடக்கும் மூட்டைகளின்மேல் ஆண் நாய்களும் ஆடுக் கிடாய்களும் ஏறிக் குதித்து விளையாடுவதற்கு மலைப் பக்கங்களிலே ஏறிக் குதிக்கும் வருடை மான்களையும், பெண்கள் முருகவேளைத் தொழுதற் பொருட்டாகத் தலைமேற் குவித்த தொடிக்கைகளுக்குக் காந்தட் செடியின் கனுக்களிற் கிளைத்த கவிந்த முகைக்குலைகளையும், தெருக்களின் இருபுறத்தும் நாட்டப்பட்ட துகிற்கொடிகளுக்கு யாற்றின் இருக்கரையினுமூள்ள சுரும்பின் பூவையும், காவிரிப்பூம் பட்டினக் கடற்றுறை முகத்தில் அசைந்துகொண்டிருக்கும் மரக்கலங்களுக்குக் கட்டுத்தறியை அசைக்குங் களிற்றி யானைகளையும், வேளாளரது நடுவு நிலைமைக்கு நுகத்தடியிற் றைத்த பகலாணி யினையும், கரிகாற்சோழன் இளைஞரியிருந்தபோது பகைவரது சிறைக்களத்தில் அடைக்கப்பட்ட டிருந்தமைக்குக் கூட்டிலடைக்கப்பட்ட புலிக்குட்டியினையும், பின் அவ்வரசினைஞன் அச்சிறைக்களத்திற் காவலரை யெல்லாங்கடந்துபோய்த் தன் அரசரிமையினைக் கைப்பற்றியதற்குக் குழியில் வீழ்ந்த ஆண்யானை அக்குழியினைத் தூர்த்து மேலேறிப்போய்த் தன் பெட்டையானையைச் சேர்ந்தமையும், போர்க்கடையாளமான பூளைப்பூவும் உழினைப்பூவுஞ் சூடிவந்த படைக்குக் குற்றுச்செடிபம்பிய கருங்கற்பாறையினையும், போர்மூரசின் வாய்க்குப் பிதுங்கின பேயின் கண்ணையும் ஆசிரியர் உருத்திரங்கண்ணார் ஆண்டாண்டு உவமைகூறி இப்பாட்டை மிகவுந் திறம்பட அமைத்தது காண்க.

இன்னும் இவர் உகியற் பொருள்களைக் கிடந்த வாடிறி வைத்து உரைக்கு மிட்டத்தும், குடகமலையிற் தீருஞ்றிய காவிரியாறு சோழனுட்டின்கண் என்றும் நீர் அருது நிரம்பிப்பொன்றொழித்து ஒழுகுதலும், தழுவிகளைவாட்டிவிழுதும் விளைந்திகாண்டிருப்பது, கருப்பாலைகளிற் கும்பை நீருக்கிப்பிழிந்து பாகு தாயிச்சலும், ஏருமைக் கண்றுகளினெற்கூடுகளின் நீர் விலே, ஆங்காங்கு நிறுத்துக்கீர்க் கிடத்தலும், தென்னை வாழும்க்குமுக மாபனை மஞ்சள் இஞ்சி. சேம்புமுத வியன் மிகவுங் கொழும்ப்யாம் நெடுக வளர்ந்து அடர்ந்திருத்தலும், சிறு பிடண்கள் விட்டு முற்றத் தில் நெல்லூவர்வைத்துக் கூவ்வாயிருப்பச் சிற்றுசிறு தீதர் செலுத்தி விளையாடுதலும், கடற்கரை உப்பங்கழிகளிலே படகுகள் வரிசையிக்குறிற்றலும், கடற்கூரையிற் காலைற்கோலை வளஞ்சிறந்து தோன்றுதலும், மலர்வாவிகள் ஏரிகள் அடிசிற்சாலைகள் அருண் மீனைகள், மீடுகிக்கொட்டுவில்கள், பெளத்தர் சைனர் மடங்கள் காளிகோசில்குள் முதலியன் ஆங்காங்கிருத்தலும், செம்படவர் தம் சூப்பங்களிலேஷ்டிருமீன் சுடுத்தின்றும், வயலாமையைப் புழுக்கி உண்டும் அடம்பி ஆங்பல்முதவியவற்றின் பூக்கள் சூடியும் ஒரு வூரோ, பெட்டாருவர் செருக்குற்றுக் கவண்கல்லீச அவற்றில்லை அஞ்சிப் பனைமரங்களிலுள்ள புட்கள் ஸ்பரிந்து போதுமான, அச்செம்படவாது முறச்சேரியில் பன்றிகளுங்கு கோழித்தளம், உலாவு ஆடுக, கிடாய்களும் இகளதாரிப்பறவைகளும் விளையாட உறைக், கணறுகள் பல்லிருத்தலும், சிறு குடிசையில்களினுள்ளே தூண்டிற்கோலும் மீனிடும் புட்டிலுஞ் சார்த்திவைக்

கப்பட்டிருத்தலும், அவ்வீட்டு முற்றங்களின் மண
விலே வலைகள் உலர்தலும், அங்குள்ளபரவரும் பரத்தி
யரும் முழுநிலவு நாளிலே சூழ்மீன்கொம்பைபநட்டுக்
கடற்றெய்வத்திற்குத் திருவிழாக்கொண்டாடுதலும்,
நகரத்துள்ளமாந்தர் மேன்மாடங்களில் யாமத்திற் பல
வகையான இன்பந்துய்த்து உறங்கினமையால் அவி
யாதுவிட்ட விளக்கங்களைக் கட்டுமரத்தில் மீன்பிடிக்
கப்போய் வைகறையில் வந்தபரதவர் எண்ணிப்பார்த்
தலும், கடையாமத்தில் அப்பரதவர் கடற்கரை எக்
கார்மணவிலே உறங்கிக்கிடத்தலும், சங்கச்சாவடியிற்
சங்கங்கொள்ளுங்காவலர் அளவிறந்த பண்டங்களை
யெல்லாம் தம்அறிவால் அளந்துபார்த்துச் சோழனுக்
குரிய புலிமுத்திரையிட்டுப்போக்கித் தங்கடமை
வழாது செய்தலும், பண்டசாலை முற்றங்களிலே மலை
போல் அடுக்கப்பட்டமுட்டைகளின்மேல் நாடும் ஆடு
க்கிடாடும் ஏறி விளையாடுதலும், நகரத்திலுள்ளமக
ளிர் முருகவேள் திருவிழாவைக்கண்டு தொழுதற்
பொருட்டு மேல் மாடங்களிற் சாளரவாயிலைப்
பொருந்தினின்று கைகூப்புதலும், அந்நகரமெல்லாம்
பலதிறப்பட்ட கொடிகள்நாட்டப்பட்டு விளங்குதலும்,
பருமாவிலிருந்துவந்த குதிரைகள் மலையமாநாட்டிலிருந்து
வந்த மிளகுபொதிகள் இமயமலையிலிருந்துவந்த
சந்தன அகிற்கட்டைகள் இலங்கைக்கடலில் எடுத்த
முத்துகள் கீழ்க்கடலினின்றுங் கொணர்ந்த பவளங்கள்
கங்கை காவிரி ஈழம் முதலிய விடங்களிலிருந்துவந்த
உணவுப்பொருள்கள் முதலியனவெல்லாம் கடைத்
தெருவுக்கோறுந் தொகுக்கப்பட்டிருத்தலும், புலான்

மறுத்துப் பொய்யாவொழுக்க மேற்கொண்டுவாழும் வேளாளர் பலதிறப்பட்டார்க்கும் உதவி புரிதலும், பலதேயத்தினின்றும்வந்த மக்கள் ஒருவரோடொருவர் அளவளாவியிறைதலும், கரிகாற்சோழன் பகைவரிட்ட சிறைக்களத்தினின்றுங் தப்பிப்போய்ப் பின் அப்பகைவர்மேற் படைதிரட்டிவந்துவந்து அவர்நாடு நகரங்களைப் பாழ்படுத்தினமையால் அவருடைய பொய்கைகள் மன்றங்கள் அரண்மனைகள் நகரங்கள் முதலியனவெல்லாம் வெறும் பாழாய்க்கிடத்தலும், அங்குனம் வெற்றியிற்கிறந்து போந்து தன்நகரத்தில் அத்தாணிமண்டபத்தே அவன் அரசவீற்றிருக்குங்காற் பலதேயமன்னரும்போந்து அவன்மருங்கிருந்து அவனேவிய தொழில்கேட்டுகிற்றலும், பகைவர்க்கு இன்னனுயினும் தன்னே டொருமையுடையாரிடத்து அவன் மிக்கஅன்புடையனு யொழுகுதலும் பிறவும் நம்மனக்கண்ணே தீரே அருட்பெறல் ஓவியமெழுதிக்காட்டினுற்போல் அழகுகளிய விளக்கிக்காட்டிய வாறுங்காண்க. இங்குனம் உலகவியற்கைப் பொருள்களுள்ளும் அழகான் மிகச்சிறந்தவற்றையே தெரிந்தெடுத்து அவைதம்மைத் தமது நுண்ணறிவால்பொருந்தக்குழைத்துத் தம் அருமைத்திருமொழிகளால் நம் நெஞ்சப்படாத்தில் அமைதி பெறப் பொறித்துப் பட்டினப்பாலைஇயற்றிய ஆசிரியர் உருத்திரங்கண்ண ஏரது நல்லிசைப்புலமை செந்தமிழ்ப் புகழ்மைக்கு ஒரு நந்தா மனிவிளக்காமென்க.

இனி இவ்வாசிரியர் உலக வியற்கைப்பொருட் டோற்றங்களை இடையருத்து திரிந்துகண்டு வியந்து கழிபெருமகிழ்ச்சியெய்தி வந்தனரென்பது இப்

பாட்டின்கட்ட டெற்றெனப்புலப்படுகின்றது. வானம் பாடிப்பறவை மழைத்துளியைஉண்டு உயிர்வாழு மென்பதும், சூயிற்பறவையுந் தூதுணம்புருவும் தனித்துள்ள காளிகோட்டத்தில் ஒதுங்கியிருக்கு மென்பதும், செம்படவர்சேரியிற் கோழிகெளதாரி முதலியபுட்களிருக்குமென்பதும், பாழ்ப்பட்ட இடங்களிலே கூகை கோட்டான்கள் உறையுமென்பதும் இவரால் மிகவும் நன்றாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இன்னும் ஏருமைக்கன்றுகள் மருதங்கிலத்திற் கிடத்தலும், களிற்றியானைகள் வெண்ணீற்றிற் புரளாலும், மாடுகள் கொட்டில்களில் தொகுதி தொகுதியாக நிற்றலும், இருமீன்கள் ஆமையிறைச்சிகள் செம்படவரால் தின்னப்படுதலும், பன்றியுங்குட்டிகளும் அவர் சேரியில் மிகுதியாயிருத்தலும், சுருமீன் கொம்புகளை அவர் வழிபடுதலும், நண்டைப் பிடித்து ஆட்டுதலும், மலைப்பக்கங்களில் வருடை என்னும் ஒருவகைமான்கள் துள்ளிக்குதித்தலும், ஆட்டுக்கிடாய்கள் பண்டசாலை முற்றங்களிற் றிரிதலும், கட்டுத்தறியிற் பினிக்கப்பட்டுகின்ற களிற்றியானைகள் அவற்றை யசைத்தலும், பரதவர் தங்குடிசைவீடுகளில் மீன்கறியும் ஆட்டிறைச்சியும் பொரித்தலும், சூழியில் வீழ்ந்த யானை அக்குழியைத் தூர்த்தலும், பொய்கைகளில் முதலைகள் கிடந்துலாவுதலும், நீர்வற்றிய வாவிகளில் அறல்பட்ட கொம்புகளுடைய மான்கள் துள்ளுதலும் அங்கனமே சொல்லப்பட்டிருக்கின்றன; மற்றும் நெய்தல் அடம்பு ஆம்பல் தாழை வெண்கூதாளம் காந்தள் கரும்பு ழளை உழினாக குவளை முதலிய பூக்களும், தெங்கு வாழை கழுகு மா பனை முதலிய மரங்களும்,

மஞ்சள் சேம்பு இங்கி புதவம் செருந்தி முதலிய செடிகளும் இவராற் புனைந்து கூறப்பட்டிருக்கின்றன. இவை தம்மால் இவ்வாசிரியர் உலகவியற்கையினை வழாது திரிந்துகண்டு வியக்கு மியல்புடையா ரென் பது தெற்றெனப் புலப்படுகின்றதன்கோரே?

இனி இவர் இயற்றமிழ்வல்ல நல்லிசைப் புலவராதலோடு வான்நாவினும்* வல்லவராகக் காணப்படுகின்றார். இவர்தாம் இயற்கைப் பொருள்களை மொழிந்து செல்லுங்கால் அவை தமக்கு வான்மீன் கோரே றங்களை உவமையாக எடுத்துக்காட்டுகின்றார்; மழு பெய்யாது வறத்தற்கு வெள்ளினன் னுங்கோள் தன்னிலைதிரிந்து தென்றிசைப் பக்கமாய்ச் செல்லுதலே காரணமென்கின்றார்; திங்களைச் சூழ்ந்தமக்கீனை நீர் சிரம்பிய வாவிக்கும் அதன்கரைக்கும் உவமையாகக் கூறுகின்றார்; வான்மீன்களும் கோள்களும் ஒன்கோடான்று விரவுதலை ஒருவரோடூருவர் பிளைந்து மற்போர்இயற்றும் செம்படவர்க்கு உவமையாக எடுக்கின்றார். அற்றேல், அக்காலத்து வான்நாலாராய்ச்சி உண்டோவெனின்; இற்றைக்கு ஆயிரத்துநானுறு ஆண்டுகட்கு முன்னிருந்த ஆரியபட்டராற் செய்யப்பட்ட வான்நாவிற் பிற்றைஞான்றை வான்நாலாராற் சொல்லப்படுகின்ற ‘இந்நிலமண்டிலும் தன்னைத்தானே சுற்றுதலும், ஞாயிற்றின் மேலும் திங்களின்மேலும் படும் நிழல்கள் நிலமண்டிலத்தின் சாயலாதலும்’ முதலான அரியபெரிய உண்மைகள் இனிது விளக்கப்பட்டிருத்தலானும், அவரை அடுத்துத்தோன்றிய வராக மிகிரரால் மேற்கோளாகக் கொள்ளப்பட்ட சூரியசித்

* Astronomy.

தாந்தம் என்னும் வான்நால் மிகப்பழையதொன்றுதல் அறிவுடையாரால் நன்கு துணியப்படுதலானும் * பண்டைநாளில் வான்நாலாராய்ச்சி மிகுதியுமுன் டென்பது தேற்றமாமென்க. பண்டைக்காலத்திருந்த தமிழ்ப்புலவர் இலக்கணைஇலக்கியம் வல்லாராதலோடு ஏனை உண்மைநூற்புலமையும் உடன்வாய்ப்பப் பெற்றிருந்தார். ஒருசாரார் இசைத்தமிழும், பிறிதொரு சாரார்நாடகத்தமிழும், மற்றொருசாரார் ஓவியநூலும், வேறொருசாரார் மருத்துநூலும், மின்னெருசாரார் வான்நாலும், மற்றை ஒருசாரார் சமயநூலுமாகப் பலப்பலபயின்று விளங்கினார்; அவரவர்க்குச் சிறப்புப் பெயர்களாய் அவரவரியற்பெயர்களோடு கூட்டிவழங்கும் மருத்துவன் ரூமோதரனார், மதுரைக்கணக்காயார் என்ற ரூடக்கத்தனவே இதற்குச் சான்று மென்க. இன்னும் இவைவிரிக்கிற்பெருகும்.

இனி இவ்வாசிரியர் இப்பாட்டை இயற்றுமிடத் துப்பயில்வோருணர்வு சலிப்படையாவாறு எவ்விடத் துப்பொருளை எவ்வளவுக்குதல் வேண்டுமோ அவ்வளவேகுறிப்போதலானும், அங்கனம் அப்பொருளை அழகுபெறக்குறுமிடத்தும் பயில்வோர் ‘இஃதெங்கனம் முடியும் இஃதெங்கனம் முடியும்’ என்றுமேன் மேல் அவாய்ச்செல்ல அவர்க்கு முடிவுதெரி வேட்கையிலை எழுஷித்துக்கொண்டுபோய் இப்பாட்டை முடிக்குமாறு முதலிலேயே இனிதுவிளக்கப்பட்டமையானும் இவர்நுட்பவறிவும் மனோபாவக உணர்ச்சிவழியும் அளக்கற்பாலன வல்லவென்க.

* Dr. Kern.

இப்பாட்டின்கட்ட டோன்றிய பழையநாள் வழக்க
வொழுக்கவரலாற்றுக் குறிப்புகள்.

—

இந்து லுட்பொளத்தசமணக்குருக்கள் உறையும்
மடங்கள் குறிக்கப்பட்டிருத்தலால், இஃது எழுதப்
பட்டகாலத்துப் பெளத்தசமணமதங்கள் நிரம்பவும்
பரவியிருந்தனவென்பது இனித்தியப்படும். இந்துால்
எழுதப்படுதற்கு இருந்து ஆண்டுகளுக்கு முன் செங்
கோல்லுச்சிய அசோகன் என்னும் பெளத்தவேந்தன்
பெளத்த உபநியாசகர் பலரைப் பலதுசைகளுக்கும்
பலதேயங்களுக்குஞ்செலவிடுத்து ஆங்காங்குப்பெளத்
தசமய அறவுண்மைகளை மிகவிரித்து விளக்குவித்து
அவைதம்மை நிலைபெறுவித்து வந்தானென்பதும்,
சேரசோழபாண்டியமன்னர் அரசுபுரிந்த தமிழ்நாட்டிலும்
அங்குனமே அச்சமயம் நிலைநாட்டப்பட்ட தென்ப
தும் அவ்வசோகமன்னன் செதுக்கிய கல்வெட்டுக
ளால்* நன்குபுலப்படுதலானும், இந்துலெழுதப்பட்ட
பின் நானுற்றைம்பது ஆண்டுகள் கழித்து இந்தியா
விற்குவந்த பாகியான் என்னுஞ்சீனவித்தியார்த்தியின்
காலத்திலெல்லாம் பெளத்தசமயம் மிகவுஞ்செழிப்புற்
றிருந்ததென்பது அவ்வித்தியார்த்தியின் பிரயாணக்
குறிப்புகளால் இனிதுதுணியப்படுதலானும் அசோ
கன்காலத்திற்குச்சிறிதுபிற்றேன்றிய இந்துவின்கண்
அப்பெளத்தமடங்கள் குற்றபிக்கப்பட்டுமை மிகவும்
பொருத்தமுடைத்தேயாமென்க.

* Asoka's edict V, XIII.

அற்றேல், சமணமதமும் அப்போதிருந்ததெனக் குறியதென்னியெனின்; பெளத்தசமயம் நிலவியகாலத்து அதனேடுசமணமதமும் உடன்னிலாவிற்றென்பதற்கு மிகப்பழையவான சைனகுத்திரங்களும் *, மணிமேகலைக்காப்பியழும், பெளத்தர் உபதேசவாய்மொகழிஞமே சான்றுமாகவின் அதுவும் முன்னுண்டெனல் துணிபொருளேயாம்.

இனி ஆரியமுனிவர் பலர் பிராமணங்களிற் சொல்லப்பட்ட வேள்விகள்புல வேட்டுவந்தன ரென்பதும் இதன்கட்டு குறிக்கப்பட்டிருக்கின்றது. போர்க்களத்தில் அஞ்சாது எதிர்நின்று போர்மலைந்து பகைவன்வாளாற் போழப்பட்டு இறந்த அரியமறவனை நினைவுகூர்தற்பொருட்டு அவனைப்போல் உருத்திரட்டியகருங்கல்லைநட்டு அதற்கெதிரிலே அவனுடையவேற்படையினைன்றிப் பரிசையைத்தொங்கவிடுதல் வழக்கமாயிருந்தது; ஆசிரியர் தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனாரும் “ என்னைமுன் நில்லன்மின் ஜவ்விர்பலரென்னை, முன்னின்று கண்ணின்றவர் ” என்று இவ்வழக்கத்தைக் குறித்திருக்கின்றார்; சிலப்பதிகாரத்துலஞ் சேங்குட்வேன்னன்னுஞ் சேரமன்னன் கண்ணகிக்குக் கல் நிறுத்தினமை விரித்துரைக்கப்பட்டிருக்கின்றது.

இனி, இற்றைஞான்றிற்போலவே, காவிரிப்பும் பட்டினக்கடற்றுறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி செய்யும்பண்டங்களையெல்லாம் பாதுகாத்து அவற்றிற்குக் கடமைஇவ்வளவென்று வரம்பறுத்துச் சோழ

* Prof. Jacobi's introduction to Jaina Sutras.
Asoka's edict, VIII, XI.

வேந்தன் அடையாளமான புவிமுத்திரையிட்டுச் சுங்கங்கொள்வோர் தந்தொழில்மாறுது செய்துவந்தனர். இதனால் இற்றைக்கு இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்னரே தமிழரசர் செலுத்திய செங்கோலரசு முறைகள் மிகவுந்திருத்தமாகவும் ஒழுங்காகவும் நடைபெற்று வந்தனவென்பது பலனுகின்றது.

இனி, அக்காலத்துவீடுகள் படிகள்வைத்துக் கட்டப்பட்ட உயர்ந்த திண்ணீகளும் பலகட்டுக்களும் சிறுவாயில் பெருவாயில் இடைகழி முதலியனவும் அமைந்தனவாயும் மேல்மாடங்கள் பல உள்ளனவாயும் இருந்தன. மேன்மாடங்களிற் செல்வமகளிர் இருப்பரென்பதும் விளங்குகின்றது.

இனிக் காவிரிப்பூம்பட்டினம் முதலான நகரங்களினும் நாடுகளினும் முருகக்கடவுளைவழிபடுதலும் அவர்க்குத் திருவிழாக்கொண்டாடுதலுமே பெரும் பான்மையாயிருந்தன. இதற்குத் திருமுருகாற்றுப் படைமுதலான பழையதால்களுஞ்சான்றாம். எனவே, முருகக்கடவுள்வழிபாடு, மிகவுந்தொன்றுதொட்டு நடைபெற்றுவதென்பது பெறப்படுகின்றது.

இனி, அக்காலைக் காவிரிப்பட்டினத்தில் வாணிகம் பெருகுங்கடைத்தெருவுகள் பலவிருந்தன. அவற்றில் அரிசிப் புரைகள், சரக்குஅறைகள், பாக்கு வெற்றிலைக்கடைகள், மெழுக்குப்பொதிந்த பேழைகள், கள்ளுக்கடைகள், மலையாட்டுமிளாகுபொதிகள், மேருஇமயம்முதலான வடமலைகளினின்றுகொணர்ந்த மணிகள் பொற்கட்டிகள் விற்குங்கடைகள், சூடுகுமலையிலிருந்துவந்த சந்தனக்கட்டை அகிற்கட்டைகுவித்தமளிகைக்கடைகள், இலங்கைக்கடல்முத்து வங்காளக்

கடற்பவளம் கங்கையாற்றுப் பொருள்கள் கடாரதே
யத்து உண்பெருள்கள் சீனத்துப்பட்டுகள்ளன
இவையெல்லாம் நிறைந்த பெருங்கடைகள் ஆகிய பல
வும்நிரம்பி நெருங்கி இருந்தன. இன்னும் பர்மாதேயத்
திலிருந்துவந்த குதிரைகள் பந்தியிற்கட்டப்பட்டு
விலைசெய்யப்பட்டன,

இன்னும் அந்கரத்தில், பலநூல்களுந் துறை
போகக்கற்ற அருட்பெறல் ஆசிரியர்ப்பளர் ஒருங்கு
சேர்ந்து தருக்கங்கள் நடாத்திப் பொருளாராய்ந்து
இன்புறுங் கலைக்கழகங்களும் * இருந்தன.

இனிக், காவிரிப்பட்டினத்தில், கொலைத்தொழில்
நிகழாவாறுசெய்து புலான்மறுத்து வாய்மைபேச
தலே ஒழுகலாறுய்க்கொண்டு தேவர்க்கு வழிபாடு
இயற்றியும், ஆரியர்க்குப்பொருளுதலிபலபுரிந்து அவர்
வேள்விகளைநடப்பித்தும், நான்மறையோதுவாரை
அது திறம்பாது செய்யுமாறு கிலை நிறுத்தியும், உலகு
நிலைபெறுதற்கான தம் உழவுதொழிலைச் சிறக்கநடை
பெறுவித்தும், கொள்வதுமிகைபடாயலுங் கொடுப்பது
குறைபடாமலும் வாணிகம்நடாத்தியும் புகழ்மேம்
பட்ட பழையவேளாளர் குடியிருப்புப்பல. இருந்தன.
இதனால், பண்ணடாளில் வேளாளர் பெருஞ்சிறப்புற்
றிருந்தார்களென்பதும், ஏனைக்குடிமக்களைல்லாரும்
இவர்களுடைய பேருதவியால் உயிர்வாழ்ந்திருந்தன
ரென்பதும் நன்கறியப்படுகின்றன.

இனித், துருக்கிதேசத்துச் சோனகர் சீனர் யவ
னர் முதலான பலதேயமக்களும் தமக்குரிய பலமொழி
களும் வழங்கிக்கொண்டு. காவிரிப்பூம்பட்டினத்தில்

* Lecture halls.

வந்து வாணிகம் நடாத்தி வாழ்ந்தனர். இவரெல்லாம் இங்ஙனம் இந்நாட்டிற் குடியேறி வாழ்ந்தபோது தமக்குள்மாறின்றி ஒருமையுற்றிருந்தனரென்பதும் இதனாற் றெரிகின்றது.

இனி, முன்னுளில் ஓர் அரசன் பிறநேர் அரச நேடு பொருது அவனை வென்றால் அவன்நாட்டி அள்ள மகளிரைச் சிறையிடத்து வருதலுண்டென்பதும், அங்ஙனம் பிடித்துவரினும் அவரைக் கற்பழித்தும் மாண்ணுசிதைத்தும் வருத்தாமல் பாதுகாத்துக் கோயில்களில் கடவுளைத் தொழுதுகொண்டு அங்கு கடவுட்டிருப்பணிசெய்யும்படி இருத்துவர் என்பதும் அறியப்படுகின்றன. இதனாற் பண்டைநாட்டமிழரசரின் செங்கோன்மையரசும் உள்ளப்பெருமையும் இனிது விளங்கற் பாலனவாம்.

இனி முன்னுளில் கடவுளைத் தொழுதல் வேண்டிச் சமைக்கப்பட்ட கோயில்கள் ‘அம்பலங்கள்’ என்னும் பெயருடையவாயிருந்தன. அவற்றின்கட் கடவுளைவழி படுதற்குத் தொழுகுறியாக நிறுத்தப்பட்ட உருகந்து எனப்பெயர்பெற்றது. அவ்வுருவினையே இக்காலத்திற் ‘சிவலிங்கம்’ என வழங்கிவருகின்றனர். இந்நாளிற் போல அந்நாளில் மக்களுருப்போற் செய்த திருவுருவங்கள்பெரும்பாலுங்கிடையா. ‘சிவலிங்கம்’ எனப்படுகின்ற கந்து உருவையே வழிபட்டுவந்தனர். இச்சிவலிங்க உருத்தான் மிகப்பழையநாட் டொட்டு எல்லாச்சாதியாரானும் எல்லாத்தேயத்தாரானும் வணங்கப்பட்டுவந்ததெனச் சரித்துரவாராய்ச்சி வல்ல புலவோர்கள் உரைநிறுவுகின்றார். இதனாலன்றே சிவாலயங்கடோறும் முதன்மையான கருஇல்லில் இச்சிவலிங்க

அருட்குறியும், முதன்மையில்லா ஏனை இடங்களில் ஏனைஉருவங்களும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. நச்சினர்க்கிணியருங் ‘கந்து’ என்பதற்குத் ‘தெய்வமுறையுந்தறி’ என்றுரை கூறினாகவின் ஈண்டு அது சிவவிஞ்கமேயாதல் தெற்றெனத் துணியப்படும். தீரு முருகாற்றுப் படையிலும் நக்கீரனார் “கந்துடை நிலையினும்” என்று அருளிச்செய்தமைகாண்க. அற்றேல், நாகரிகம் நிரம்பிய பண்டைநாளில் மக்களுருப்போல் திருவுருவங்கள் சமைத்துவழிபடாமை என்னையெனின்; காணவுங் கருதவும் படாத முதல்வனுக்குத் தாந்தாம்நினைந்தவாறு உருவங்கள் சமைத்துவணங்கல் பொருந்தாதாகவின், அம்முதற்பொருளை ஒருபிழும்பாகக் கொண்டு வழிபடுத்த்கு ஓர் அறிகுறியாகப் பிழும்பு வடிவான கந்துரு நிறுத்தினுரென்க. பிழும்புருவின் வழிபாடுபோல் ஏனை உருவழிபாடுகள் சிறவாமை உண்மை நூல்களுட் கண்டுதெளிக.

இனி முன்னாளில் வேளாளர் அரசராயிருந்து செங்கோல் செலுத்தினாராதலும், அவர் அரசுபுரிந்தாடு ‘ஓளிநாடு’ ஆதலும் இதன்கண் விளங்குகின்றன. நச்சினர்க்கிணியரும் ‘ஓளியராவார்’ மற்றை மண்டிலத்திற்கு அரசராதற்குரிய வேளாளர்’ என்றுரை விரித்தார். இன்னும் மூல்லைநில மாக்களான இடைச் சாதியாங்குள்ளும் பலர் அரசராயிருந்தா ரென்பதுஉம் இதன்கட்டுப்படுகின்றது. இங்ஙனமே பதிற்றுப்பத்தில் “ஆன்பயம் வாழ்நார் கழுவுள்தலைமயங்க” என்று போந்த பகுதியினால் கழுவுள் என்னும் ஓர் அரசன் இடைச் சாதியானன்பது பெறப்படுகின்றது.

இவ்விருவகைச் சாதியாரோடு அருவாளநாட்டின் அரசரும் வடநாட்டிலுள்ள அரசரும் குடகுநாட்டி னரசரும் தன்னிடத்து வந்து பணிந்துகிடப்பக் கரி காற்சோழன் வீற்றிருந்தான். பாண்டிய அரசன் ஒரு வளை இவன் வென்றமையும், இருங்கோவேள் என்னும் அரசனை அவன் சுற்றத்தோடும் அழித்தமையும் இக் கரிகாலனுக்குப் பெருவென்றியாகச் சொல்லப்பட்டி ருக்கின்றன. இஃதொழிய, இவ்வேந்தன் பலநாடுகளை யெல்லாம் அழித்து நகரங்கள் புதுக்கிக் குளங்கள் அகழ்வித்து இளமரக்காக்கள் விளைவித்து நாகரிகம் பெருக்கின்றனப்பதும், இவனுக்கு முதலில் அரசிருக்கையாயிருந்தது உறையூர் ஆகுமென்பதும், பின் அதனை விடுத்துப்போனாலும் அது பாழ்ப்படாமல் பல நற்குடிகளை ஆங்கு இருத்தி மாடங்கள் மாளிகைகள் முதலான புதுக்கட்டிடங்கள் அமைப்பித்தா னென்பதும் இப்பாட்டின்கண் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

பாவும் பாட்டின் நடையும்.

தமிழ் மொழியிலுள்ள செய்யுள்ளசை அமைதியே பா என்றுபெயர்ப்பெறுவதாம். ஒருவன் தொலைவிடத்தி விருந்துஒருபாட்டுப்பாட அப்பாட்டின் சொற்பொருள் இவையென்றுபுலப்படாவாயினும், அவ்வோசை வருமாற்றை உய்த்துணர்ந்து காண்பானுக்கு அவன் பாடுஞ் செய்யுள் இன்னபாவென்று அறியக்கிடக்கும். இங்ஙனம் நுண்ணிய விசும்பின்கண் அலைஅலையாய்

எழும்பி ஓர் ஒழுங்காக வரும் ஒசையே பாவாகு மெனத் தொல்காப்பியச் செய்யுளியலுரையிலே பேரா சிரியரும் நன்குவிளக்கினார். இவ்வாறுதோன்றிப் பரம் புஞ் செய்யுள் ஒசை முறையைத் தமிழாசிரியர் வெண்பா அகவற்பா கலிப்பா வஞ்சிப்பா என் நால் வகைப் படுத்தினார். பின்னும் இந்நால்வகைப் பாவின் ஒசை நெறியை நோக்குமிடத்து வெண்பாவிற் கலிப் பாவும் அகவற்பாவில் வஞ்சிப்பாவும் அடங்குவனவாம். இஃது “ஆசிரியநடைத்தீத வஞ்சியேனே, வெண்பா நடைத்தே கலியென மொழிய”* என்றும் “பாவிரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின், ஆசிரியப்பா வெண்பாவென்றாங், காயிருபாவினுளடங்குமென்ப”† என்றும் ஆசிரியர் தொல்காப்பியனார் சூறுமாற்றுங் விளங்கும்.

இவை தம்முள் ‘அகவலோசை’ என்பது ஒரு வன் தான் கருதியன வெல்லாம் வரம்புப்படாது சொல் விக்கொண்டு போம்வழி இயற்கையே தோன்றுந் தொடர்பு ஒலியாகும்; வெண்பாவிற் குரிய ‘செப்ப லோசை’ என்பது ஒருவன்கேட்பப் பிற்னெருவன் அதற்குமாறுசொல்ல நடைபெறுஞ் சொன்முறையில் இயற்கையே தோன்றி இடையிடையே நிற்றல்பெற் றுச் செல்லுவதாம். மற்றும் இவற்றில் அடங்கும் வஞ்சிப்பாவிற்குரிய ‘தூங்கலோசை’ என்பது ஒவ் ஓர் அடிதொறும்தொடர்புற்று நிறைந்து செல்லும் ஏனை ஒசைகள் போலாது ஒவ்வொரு சீர்தொறு நிறைந்து தெற்றுப்பட்டு நின்றுசெல்வதாகும்; கலிப்பாவிற்குரிய

* தொல்காப்பியம், செய்யுளியல் கஙச-வது சூத்திரம்.

‘துள்ள லோசை’ என்பது இசைவேறுபாடு தோற்றி ஒசைகளின்து துள்ளித்துள்ளிச் செல்வதாம்.

இனிப் பட்டினப்பாலை என்னுமிப்பாட்டு அகவ லோசை தமுவிவந்த ஆசிரியப்பாவினால் அமைக்கப் பட்டிருக்கின்றது. இச்செய்யுளின்கண் ஆசிரியர் உருத் திரங்கண்ணார் தாம் உரைப்பக் கருதியனவெல்லாம் ஒருதொடர்பாக ஈவத்து முந்நாற்றேரடிகாறுமுறைத் தாராகவின் இப்பாவின்கண் இயற்கையாய் எழுவது ‘அகவலோசை’யே யாயிற்று. அற்றேல், “வசை யில்புகழ் வயங்குவெண்மீன், திசைதிரிந்து தெற்கே கினும்” என்பவை பேண்ற வஞ்சிப்பா அடிகள் இடையிடையேகலக்கத் தூங்கலோசை மயங்கிவந்தவா றென்னியெனின்; இப்பாட்டின் முதற்றெட்டு முடிவு காறும் அகவலோசையே வந்ததாயின் இடையிடையே ஒசை வேறுபடாமல் ஒரோசையாய் நடந்து கேட்பார்க்கு வெறுப்பு த்தோற்றுவிக்குமாகவின், அங்கனம் ஆகாமைப்பொருட்டு வஞ்சிக்குரியதூங்கலோசையினை ஆங்காங்கு வேறுபடுமாற்றால் நயமுற இசைவித்துப் பாடுவாராயினர். நாளும் பாலமிழ்தினையே உண்பா னுக்கு அதன்சவை உவர்ப்பாகத்தோன்றுமாகவின் அங்கனம் அஃது ஆகாமைப்பொருட்டு இடையிடையே புளிங் கறியுஞ் சுவையாற் பலதிறப்பட்ட மா பலா வாழை முதலிய பழங்களும் உண்டு அப்பாற் சுவை இனிது நிகழுமாறு செய்வித்துக் கோடல்போல, இப்பாவின் அகவலோசையும் இன்பங்குறையாமைப் பொருட்டு ஆசிரியர் உருத்திரங்கண்ணார் தூங்கலோ சையினையும் ஆங்காங்கு செறிவித்துப் பாடுவாரா யினர்.

இனி இவ்வகவற்பாவின் அடிகள் ஒவ்வொன்றும் நான்கு சீர்களாற் கட்டப்பெறுவனவாம் ; இங்நாற் சீரடியை ஆசிரியர் தொல்காப்பியனுர் அளவடி என வழங்குவர். இனி இப்பாட்டின் இடையே மயங்கிப் வஞ்சிப்பாட்டின் அடிகள் ஒவ்வொன்றும் இரண்டுசீர்களாற் கட்டப்படுவனவாம் ; இவ்விருசீரடியை அவர் குறளாடி எனவழங்குவர். இப்பட்டினப்பாலையின் முதலினின்று இருபத்தோரடிகாறும், இருபத்தேமுதல் இருபத்தெட்டுகாறும், முப்பத்திரண்டு முதல் ஐம்பத்து மூன்று காறும், ஐம்பத்தொன்பதுமுதல் அறுபத்தாறுகாறும், எழுபத்தொன்றுமுதல் எழுபத்தாறுகாறும், எழுபத்தெட்டுமுதல் எண்பத்துநான்குகாறும், எண்பத்தாறுமுதல் தொண்ணுற்றெண்றுகாறும், தொண்ணுற்று மூன்றுமுதல் தொண்ணுற்றுநான்குகாறும், தொண்ணுற்று மூன்றுமுதல் நூற்றுபத்தேமுதல். நூறுகாறும், நூற்றூறுமுதல் நூற்றெட்டுமுதல். நூற்றுப்பத்தின்குமுதல் நூற்றிருபத்தேமுகாறும், நூற்றிருபத்தொன்பதுமுதல் நூற்றுமுப்பத்தேமுகாறும், நூற்றுநாற்பத்திரண்டுமுதல் நூற்றைம்பத்தொன்றுகாறும், நூற்றைம்பத்தாறுமுதல் நூற்றைம்பத்தெட்டுகாறும், நூற்றைபத்து மூன்றுமுதல் நூற்றெழுபதுகாறும், நூற்றெழுபத்திரண்டுமுதல் நூற்றெறண்பத்தொன்றுகாறும், நூற்றுத்தொண்ணுற்றைறந்துமுதல் நூற்றுத்தொண்ணுற்றெண்பதுகாறும், இருநூற்றெண்றுமுதல் இருநூற்றிரண்டுகாறும், இருநூற்றைநந்துமுதல் இருநூற்றெட்டுகாறும், இருநூற்றுப்பத்தின்மூன்றுகாறும், இருநூற்றெழுபத்தைந்துமுதல் இருநூற்றெழுபத்தைந்து

காறும். இருநூற்றெழுபத்தொன்பதுமுதல் இருநூற்றெண்பத்துநான்கு காறும், இருநூற்றெண்பத்தாறு முதல் இருநூற்றுத் தொண்ணாற்றெருந்துகாறுங் தூங்கலோசை தழீஇவந்த வஞ்சியடிகள் வந்தன. ஏனைநாற்றுமுப்பத்தெட்டு அடிகளும் அகவலோசை தழீஇவந்த ஆசிரியப்பாவாமென்க. எனவே, நூற்றுபத்து மூன்றடிகள் வஞ்சிப்பாவிற் குரியவாயினும் அவை தமக்குரிய தூங்கலோசை ஆசிரியப்பாவிற்குரிய அகவலோசையின் இடையிடையே சீர்தொறுங் தெற்றுப்பட்டுச் செல்லவருவதே யல்லது அதனின்வேறல்லாமையால் அவ்வோசையான் நடக்கும் அவ்வஞ்சியடிகள் இவ்வாசிரியப்பாட்டின்கண் வருதற்குப் பெரிதும் இயைபுடையவாம் என்க. இங்நனம் அகவலோசையுங் தூங்கலோசையும் பாலுங்தேனுங்கலந்தாற்போலக் கலந்துசெல்லுமாறு இப்பாட்டினை இயற்றிப்பயில்வார்க்குத் தோன்றும் ஒசையின்பம் இடையருது செல்லநடாத்திய ஆசிரியர் உருத்திரங்கண்ணார் இசையறிவு மாட்சி மிகவும் வியக்கற்பாலதொன்றும்.

இனி, வஞ்சி அடிகள் அகவலைடிகளை ஆண்டாண்டு ஒருசேரக் கூறுமிடத்தும் அவை ஒரோசையாய்ச் செல்லவொட்டாமல் எதுகை மோனைமுதலிய எழுத்தமைதிகளானுஞ் சிறிதுசிறிது ஒசை வேறுபடுத்துப் போகின்றார். “பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ திருஞ்செருவி னிகண்மொய்ம்பினோர்” என்புழிப் போலச் சிலவிடத்து இவ்விரண்டடிகள் முதற்சீர் எதுகை ஒன்றப்பொருத்துகின்றார். வேறுசிலவிடங்களில் “சோறுவாக்கிய கொழுங்களுசி, யாறுபோலப்பரங்கொழுகி, யேறுபொரச்சேருகித் தோரோடத்துகள்

கெழுமி, நீரூடிய களிறுபோல, வேறுபட்ட விளையோ வத்து” என்புழிப்போல இரண்டாடிகளின் மேலும் முதற்சீர் எதுகைபொருந்த அமைத்திடுகின்றார். பின் அஞ் சிலவிடத்து “வான்பொய்ப்பினுங் தான் பொய்யா” “கொழும்பல்குடிச் செழும்பாக்கத்து” “நெல்லொடு வந்த வஸ்வாய்ப் பஃறி, பஜைநிலைப் புர வியி னைனமுதற் பினிக்கும்” என்றாற்போல ஒரடியி அஞ்ளேயே முதற்சீரும் இரண்டாஞ்சீரும், முதற் சீரும் மூன்றாஞ்சீரும் எதுகைபொருந்தப் பாடுகின்றார். ஒரோவிடத்து அகவலடியில் “வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர்” “நுண்ணிதி னுணர நாடி நண் ணீர்” “பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றேர்” என்றாற்போல முதற்சீரும் நான்காஞ்சீரும் எதுகை பெருந்த அமைத்திடுகின்றார். மற்றும் ஒரோவிடத்து “மாத்தானை மறமொய்ம்பிற், செங்கண்ணற் செயிர்த் து நோக்கி” என்புழிப்போல எதுகையின்றி முதற் சீர் இரண்டாஞ்சீர் மோனைஒன்றவும், “விசிபினிமுழ வின் வேந்தர்குடிய” என்புழிப்போலமுதற்சீரும் மூன்றாஞ்சீரும் மோனை ஒன்றவும் இயைத்திடுகின்றார்.

இனி ஆசிரியர் தம்மாற்பாடப்படும் பொருள்வழி யே தம் அறிவைவைத்து மொழிந்துபோகுங்கால் இடர்ப்படாதுதோன்றும் எதுகை மோனைகளையே அமைத்திடுகின்றார். பொருளுரைக்கேற்ற எதுகை மோனை எளிதிற்றேன்றாவிடத்து எதுகைபோல ஒசை பொருந்துஞ் சொற்களைப்பதித்திடுகின்றார்; இதற்குக் “கார்க்கரும்பின் கமழாலைத், தீத்தெறுவிற் கவின் வாடி” “இனமாவி னினர்ப்பெண்ணை, முதற்சேம் பின் முளையிஞ்சி” “முளைகெடச்சென்று முஞ்சம

அடி

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

முருக்கித், தலைதவச்சென்று தண்பணையெடுப்பி” என்றற்றேடுக்கத்து அடிகள் எடுத்துக்காட்டாம்; இவற்றுள், கார்க்கரும்பு: தீத்தெறுவு, இனமாவின்: முதற்சேம்பின், முனைகெட: தலைதவன்பண உண்மை எதுகையல்லாவிடி னும் அதுபோல் ஒசைஞ்சியிருத் தல்காண்க. இன்னும் ஒரோவிடத்து இவ்வோசைப் பொருத்தமுடைய சொற்கடானும் எடுத்தபொரு ஞக்கு அடுத்துவில்லாவிடின் எதுகைமோனை சிறிது மின்றியுஞ் சொற்களை யமைத்துச்செல்கின்றார்; இல்லை, “உணவில் வறுங்கூட்ட உள்ளகத் திருந்து, வளை வாய்க் கூகை நன்பகற் குழறவும்” “தேர்பூண்டமா அபோல, வைகரேறு மசைவின்றி, உல்குசெபக் குறை படாது” என்பவற்றிற்காணப்படும், இங்குனம் பொரு ஞக்கு இசையச் சொற்பொருத்துமுறை இவ்வாசிரி யரோடொருகாலத்தினரும் இவர்க்குமுன்னேருமான பண்டைச்செந்தமிழ்த் தண்டா நல்லிசைப்புலவர் தமக்கெல்லாம் பொதுவிலக்கணமாம்: பிற்றை ஞான் றைத் தமிழ்ப்போலிப்புலவரோ பொருட்சிறப்புச்சிறி துமின்றி வெறுஞ்சொல்லாரவார அமைப்பிலேயே தம் அறிவைக்கழித்துத் தெளிதமிழுக்குந்தமக்கும் இழுக்கந்தேடுவாராயினர்; அங்குனம் அவர்செய்தல் உயிரகத்தில்லாப்பினவுடம்பைப் பலவகையால் ஒப்பித்துக்கண்டு மகிழ்தலோ டொக்குமாகவின், அவர் இசையாப்புலமை அறிவுடையார்க்கெல்லாங் துயரந்தரும் நிர்மைத்தாமென்றெழுழிக.

இனி இப்பாட்டின் நடையழகு மிகவும் போற்றற்பாலதொன்றும். இனிய தெளிதமிழ்ச்சுவை யூறிய முழுமுழுச்சொற்களால் இப்பாட்டு முற்றும் அமைந்துள்ளது.

திருக்கிண்றது. அவற்றின்கட்டொடர்புபட்டு எழுஉம் இன்னேசை குழல்யாழ் முதலை கருவிகளி னின்று போதரும் ஒலிபோல் மிகவுங் தித்தியாங்கின் றது. இவற்றைப் பயிலுங்காலத்து நம் அறிவு அம் மெல்லோசை வழிச்சென்று உருகி மிகவுங் தூயதான மேலுலகத்தில் உயரப்போகின்றது. நீர் மடையிலே தெள்ளத்தெளிந்த அருவிநீர் திரண்டு ஒழுகுதல் போல இச்செய்யுளோசையும் மெல்லென்று மொழு மொழுவெனச் செல்கின்றது. “மதிநிறைந்த மலிபண் டம், பொதிமுடைப் போரேறி” “மயிலியன் மானேக் கிற், கிளிமழலை மென்சாய்லோர், வளி நுழையும் வாய் பொருந்தி” “குழல்கவ யாழ்முரல், முழவதூர் முரசியம்ப, விழவரு வியலாவணத்து” “மாயிதழ்க்குவளை யோடு நெய்தலுமயங்கிக், கரா அங் கலித்த கண் ணகன் பொய்கைக், கொழுங்காற் புதவமொடு செருந்திநீடிச், செறுவும் வாவியு மயங்கி நீரற், றதுகோட்றிரலையொடு மான்பிணை யுகளாவுங், கொண்டி மகளி ருண்டுறை மூழ்கி, யந்தி மாட்டிய நந்தா விளக்கின், மரணி மெழுக்க மேறிப் பலர்தொழி, வம்பலர் சேக்குங் கந் துடைப் பொதியில்” என்றற் றூடக்கத்துச் சில அடி களை நோக்கினும் இச்செய்யுளின் மெல்லென்ற ஒசையினிமைநன்குவிளங்கும். மாம்பழச் சாறுபெய்தகுடுவையின் எப்பக்கத்தேபொத்திட்டு நாவைநீட்டினும் அதன் வழியே யொழுகும் அச்சாறு தித்தித்தல்போல, இவ் வரிய செய்யுளின் எல்விடத்தே அறிவுதோயினும் ஆண்டு இனிமையே விளையாங்கிற்கின்றது. ஆதலால், எடுத்துக்காட்டிய இவ்வடிகள் மாத்திரமே சுவை கணிந் திருப்பனவென்று நினைதல் இழுக்காமென்க.

இதன்கண்ணுள்ள ஒவ்வொரு சொற்களும் பொருட்கருதிரம்பிக் கொழுந்தீயிற்றெற்றித்த பொறி போல் நம்மறிவைக் கொளுத்துப் பலபொருட்டோற் றங்காட்டி விளங்குகின்றன. பயன்படாது நிற்குஞ் சொல் ஒன்றுயினும் இதன்கட் காணப்படுவதில்லை. விலைவரம்பறியாப் பட்டாடையின்கண் ஒவ்வொர் இழையும் பினைந்துநின்று அவ்வாடையினை ஆக்கு தல்போல, இதன்கண் ஒவ்வொருசொல்லும் ஒன்றை பொன்று கொவிக்கொண்டு இச்செய்யுளை ஆக்குகின் றது. பெயர்வினைச்சொற்களை அடுத்துநிற்கும் அடை மொழித்தொடர்களைல்லாம் உடம்போடுகூடிய உறுப்புப்போல் இசைவுபெற்றிருக்கின்றன. இன்னும் இப்பாட்டின் சொன்னயம் பொருணயங்கள் விரிப்பிற் பெருகும்.

இனி இப்பாட்டின்கட் சிறிதேற்குறைய ஆயிரத்து முந்தூற்றுபத்துநான்கு சொற்கள் விருக்கின்றன. இவற்றுட் பதினாறுசொற்கள் வடசொற்களாம்; அவை திசை, மகம், காமம், சாலை, அங்கி, ஆவதி, பூதம், மது, பருவம், பலி, பதாகை, அமரர், கங்கை, புண்ணியம், சமம், மதம், என்பனவாம். ‘ஞமலி’ என்னும் ஒருசொல் பூழிநாட்டிற்குரிய திசைச்சொல்லாம். ஆகவே, இப்பாட்டில் நாற்றுக்கு இரண்டு விழுக்காடு பிறநாட்டுச்சொற்கள் கலந்தனவென்பது அறியற்பாற்று. இதனால் இவ்வாசிரியர் காலத்திற் றமிழ் மிகவும் தூயதாக வழங்கப்பட்டு வந்ததென்பது புலப்படும் என்க.

விளக்க உரைக்குறிப்புகள்.

இப்பட்டினப்பாலையின் உரைக்குறிப்புகள் சில ஈண்டெழுதுதற்குமுன், இதன்பொருள்கோள் முறையினைச் சிறிதுவிளக்குதல் இன்றியமையாது வேண்டப் படுவதாகவின் அதனை இங்கு ஒருசிறிது தெளித் துரைக்கின்றோம்.

மாட்டு : பத்துப்பாட்டுக்களில் ஒன்றுகிய இப்பட்டினப்பாலையும் இதனேடு சேர்ந்த ஏனை ஒன்பது பாட்டுக்களும் பொருட்டொடர்புற்று மிகநீண்டு அமைந்தனவாம். ஒரு சங்கிலியிற் பலகண்கள் இருத்தல் போல்இப்பாட்டுக்களிடத்தும் அகன்றுநின்றுபொருள் பொருந்துகின்ற இடங்கள் பல உளவாம். ஒரு பொருள் ஓரிடத்துச்சென்று ஒருவாற்றூன்முடிந்தும் முடியாமலும் நிற்பப், பிறிதொருபொருள் அவ்விடத் தினின்றுங் தோன்றி நடந்துபோய்ப் பிறிதோரிடத்து முடிந்தும் முடியாமலும் நிற்ப இங்நனமே இடையில் வருவனவெல்லாம் அமையக் கடைசியில் அப்பாட்டின் பொருள் முற்றுப்பெறுவதாகும். இவ்வாறுஇடையிடையே முடிந்தும் முடியாமலும் நிற்கும்பொருள்கள் கடைசியாக அப்பாட்டின்கட்கருக்கொண்ட முதற் பொருளைச்சார்ந்து முடியுபாகவின் அவை சார்புபோருள்கள் என்று பெயர்பெறுவனவாம். இச்சார்புபொருள்களோடு கூடிச் சிறந்துவிளக்கும்பொருள் முதற்பொருள் எனப்படுவதாம். முடியணி வேந்தனை ருவன் அருமணிகுபிற்றிய செங்கோல்கைப்பற்றி அரி

யனைவீற்றிருப்ப, அவனைச்சார்ந்துள்ளன்று அவன் பரிவாரமெல்லாம் விளங்கினாற்போல ஒருபாட்டின்கடகருக்கொண்டமுதற்பொருள் அதற்கு ஒருயிராய்ச்சிறந்து நிற்ப ஏனைச் சார்புபொருள்களெல்லாம் அதைனைச் சூழ்ந்துகொண்டு அதனைச்சிறப்பித்து விளங்கசெய்வனவாம். சில்லொளி வீசும் வான்மீன்கள் சூழவிருந்தால்லது பல்லொளிவீசும் பான்மதிவிளக்கம் சிறவாதாகவின், சார்புபொருட்சேர்க்கையின்றி முதற்பொருள் சிறப்புடைத்தாய் நிகழாதென்க. ஆகவே, இங்நனம் ஒரு பாட்டின்முதற்பொருளைச் சிறப்பித்துக்கொண்டு அமைந்துகிடக்குஞ் சார்புபொருள்கள் இப்பெரும்பாட்டுகளில் அகன்றுங்கூருமாகவின், உரைகூறலுலும் ஆசிரியன் அவைதம்மையெல்லாம் அனுகியனிலையில்வைத்துப் பொருஞ்சைக்கு நெறியினையேதொல்லாசிரியர் மாட்டு எனவழங்கினார். ஆங்கிலத்திலும் மிலிட்டன் என்னு நல்லிசைப்புவர் துறக்கிழப்பு என்னும் அரியபெருங்காப்பியத்திற் பாட்டுக்களை அகன்று பொருள்கிடப்பவைத் தெழுதினார்; அதற்குரைகண்டாரும்பிறகும் * அந்துணுக்கமறிந்து அவைதம்மையெல்லாம் அனுகியனிலையில் வைத்து உரையுரைத்தார். இங்நனமே இன்னேரன்ன பாட்டுகளுக்கு உரை உரைக்கவேண்டுமென்பது ஆசிரியர் தோல்காப்பியனார் “அகன்று பொருள்கிடப்பினும் அனுகியனிலையினும், இயன்றுபொருண்முடியத்தாங்

* “The most striking characteristic of the poetry of Milton is the extreme remoteness of the association by means of which it acts on the reader”—Macaulay’s Milton.

தன ருணர்த்தல், மாட்டெனமொழிப்பாட்டியல் வழக்கின்” என்று ஆணைதந்தருளிய வாற்றூனும், அதற்குரைகண்ட பேராசிரியர் உரைவிளக்கத்தானும்தெற்றெனத்துணியப்படும்.

இனி ‘மாட்டு’ என்னும் பொருள்கோள்முறை இதுவேயாதல் அறியமாட்டாத நச்சினார்க்கினியர், இப்பத்துப்பாட்டுக்கும் ஒருமுறையுமின்றி ஓரிடத்துகின்றங்குருசொல்லியும் பிறிதோரிடத்துகின்ற பிறிதோருசொல்லியும்எடுத்து இணைத்துஉரைஉரைக்கின்றார். அங்குமுரைக்குறுதல் நூலாசிரியன்கருத்துக்கு முற்றும் முரணுதலானும், இவர்க்குமுன்னிருந்த நக்கீரனுரை யுள்ளிட்ட தொல்லாசிரியரெல்லாம் இவ்வாறு உரைஉரைப்பக் கானுமையானும் நச்சினார்க்கினியர் உரைமுறை கொள்ளற்பாலதன்றெனமறுக்க. நச்சினார்க்கினிய ருரைக்குறுவிடின் இப்பத்துப்பாட்டுக்களின்பொருள் விளங்குத லரிதேயாதல் பற்றியும், இவர் தோல்காப்பியம், கலித்தோகைமுதலிய பண்டைச் செந்தமிழ்நூல்கட்கு அரியபெரிய தண்டமிழுரை வகுத்துபற்றியும் இவரை நெஞ்சாரவழுத்தி இவர்க்குத் தொண்டுபூண்டொழுகுங் கடப்பாடுமிக வுடையேமாயினும், இவர் வழுவியவிடங்களிலும் இவரைப்பின்பற்றி உலகை ஏமாற்றுதல் நடுவுகிலையாகாதாகவின் இவர் வழுஉக்களைக்களைந்துதிருத்திப் பின் இவரைச் செந்தமிழ்மாழுகில்வள்ளாய்க் கொண்டு வழிபடுவாமென்க.

இனி, இப்பட்டினப்பாலையின்கட்போந்தபொருள்கள் இசைவுபெறுகின்ற பொருத்துவாய்கள் இருபத்தேழு உள்ளன. அவை தம்மையெல்லாம் இறுதியில்

அஅ

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை.

வினைமுடித்துத் தொகுத்துக்காட்டுமீடத்துக்காண்க, இதன்கட்கருக்கொண்டமுதற்பொருள், உக்கு-வது வரிமுதலாகமுடிந்த “திருபாவளவன் தெவ்வர்க்கோக்கிய, வேவி னும்வெப்யகானமவன், கோலி னுந்தன்னிய தடமென்றோ” என்பது உகஅ முதல் உடா-ஆவது வரிகாறுமூள் “முட்டாச்சிறப்பிறப்பட்டினம்பெறி னும், வாரிருங்கூந்தல் வயங்கிழையொழிய, வாரேன் வாழியநெஞ்சே” என்பதனேடு பொருந்தினின் றமுடிவதாகும். ஏனையவெல்லாம் சார்புபொருள்களாய் இம் முதற்பொருளை அணிந்துரைத்தற்பொருட்டு வந்தன வென்க,

குறிப்பு : இங்கே குறியாதுவிடப்பட்டவற்றிற் கெல்லாம். உரை பொருட்பாகுபாட்டினும், பின்னே யுள்ள அருஞ்சொற்பொருள் வரிசையினுங்காண்க.

(க-முதல் அ-வரி) தற்பாடியபுள்ளவர்களும்பாடிப் பறவை; தன்-மழை. இப்பறவை மழைத்துளியை உண்டு உயிர்வாழ்வதாகவின் இது மழைவருகையை நோக்கிப்பாடுமென்றார். தளி-நீர்த்துளி. தேம்ப-வாட.

(க—கக) கார்க்கரும்பு-பச்சைக்கரும்பு. ஆலை-பாகுகாய்ச்சிங்கொட்டில். தெறுவு-சுடுதல். கவின்-அழகு. செறு-வயல். மோடு-பருத்தவயிறு. கூடு-நெல் வைக்குங்கூடு. இனர்ப்பெண்ணை-குலைகளையுடைய பனை; அன்றிப் பூங்கொத்துகளையுடைய கூந்தற்பனை எனினுமாம். முதற்சேம்பு-அடியிலே கிழங்குள்ள சேம்பு என்னுஞ்செடி.

(உடா-உன) அகல்நகர்-அகன்றவீடு. வியல்-அகலம். ‘மடம்’ என்பது பிறரறிவித்தவற்றை உட்கொண்டு அவற்றைப் பிறர்தெரியக்காட்டாது அகத்தேவைக்

கும் மகளிர்க்குரிய ஓர் இயற்கைக்குணம். இதனை ஆசிரியர்ந்க்கீரனார் “கொளுத்தக்கொண்டு கொண்டதுவிடாமை” என்பார். எண்டு ‘மடம்’ கள்ளாம் அறி யாமை என்னும் பொருட்டு, என்னை? எண்டுக்கூறப் பட்டார் சிறுமியரேயாகவின். கொடுங்காற் கனங்குழழு - வளைந்தசுற்றுள்ளதாகச் செய்யப்பட்டகணத்து குண்டலம். முன்வழிவிலக்கும் விலங்குபகையல்லது கலங்குபகையறியாக் கொழும்பல்குடி-புதல்வர் விளையாடுங் காலத்து அவர் உருட்டுஞ்சிறதோனினச் சிறுமகளிர் எறிந்த குண்டலந் தடுக்கினிற்கச் செய்யும் இது போன்ற சிறுதடைகளானபகை நேர்வதல்லது வேறு தம்மானங் கலங்குதற்குக் காரணமான பகையில்லாத செல்வங்கிறந்த பலகுடிகள் என்க; பாட்டுச்சென்ற வாதே எளிதிலே பொருள்கொள்ளக்கிடக்கும் இவ்வடிகட்டு இப்பொருள் காணமாட்டாதாச் சினார்க்கினியர் இவற்றை ஓர் இயைபுமின்றிக் ‘கையினுங் கலத்தி னும் மெய்யுறத்தீண்டிப், பெருஞ்சினத்தாற் புறக் கொடாஅ, திருஞ்செருவின்’ என்னும் எழுபது எழு பத்திரண்டு எழுபத்துமூன்றும் அடிகளோடுசேர்த்துப் பொருளுரைத்துப் பின்பவற்றைக் கொண்டுவந்து ‘கொழும்பல்குடிச் செழும்பாக்கம்’ என்பதற்கேற்கூட்டிழுடித்திடர்ப்படுகின்றார்; இங்னனம்பொருளுரைத்தல் பாட்டின்வரன்முறை சிதைத்தலாமன்றிப் பிற தென்னை? இங்கே ‘பாக்கம்’ என்றது காவிரியாற்றின் கரையிலுள்ள ஊர். ‘முதுமரத்தமுரண்களாரி’ என்னும் ருகை-ஆம் அடிமுதற்கொண்டு, எச்-ஆவதுவரிவரையில் கடற்கரையிலுள்ள செம்படவர்குப்ப இயற்கை சொல்லப்படுகின்றது. இவ்வாரூப்ப, பாக்கத்திற்சொல்லப்

பட்டத்தீனக்குப்பத்திற்கும் குப்பத்தில் நடை பெறுத் தீவிப்பாக்கத்திற்கும் ஏற்றி அவர்பொருளுரைத்தது போவியுரையாமென்க.

(உ-அ-ங்க) கொள்ளோ-விலை.பணை-குதிரை இலாயம். புறவு-புறம்பு. ‘உரு கெழுதிறலுயர் கோட்டத்து’ என்பதற்கு நச்சினார்க்கினியருரைத்த பல்பொருளுங்காண்க. ‘கோட்டம்’ கரையுமாம், கோயிலுமாம்.

(ச-ஞ-ஞ) போர்க்கதவு - வாய்பொருந்தின கதவுகள்; “போரமை புணர்ப்பின்” என்றார் நேநேல் வாடையினும். ஒவம்-சித்திரம்; ஒவத்தன்ன இடனுடை வரைப்பின்” என்றார் புறத்தினும்.

(ஞ-ஞ-ஞ) கேணித் தகைமுற்றம்-கேணிகளை உள் அடக்கின முற்றம்; தகைதல்-உள்ளடக்குதல்.

(ஞ-ஞ-ஞ) முனிவர் வேட்கும் புகையை வெறுத் தலாற் குயில்கள் சோலையைவிட்டுக் காளி கோட்டத்திற் போய்த் தூதுணம்புருக்களோடும் ஒருபுறத்தேதங்கும்’ என நேரே பொருள்படுதலை விடுத்து நச்சினார்க்கினியர் காளி கோட்டத்தைப் புருக்களுக்கு விசீடனமாக்கிப் பின் அப்புருக்களோடுங் குயில்கள் காவிலே சென்றிருக்குமெனக் காவுடனே சேர்த்துப் பொருளுரைக்கின்றார். அங்ஙனம் பொருளுரைப்பின் முனிவர் வேள்விவேட்குமிடம் இதுவென்பது பெறப்படாமையானும், குயில்கள் எவ்விடத்தைவிட்டு எங்கே போயிருந்தனவென்று வினாவுவார்க்கு இறுக்கலாகாமையானும் அஃதுரையன்றென மறுக்க. தவப்பள்ளிகளுள்ள காவிலே முனிவர் வேட்கின்றூரென்றும், அங்கேழும் புகையை வெறுத்து அச்சோலையை நீங்கிப்போய்க் குயில்கள் காளி கோட்டத்திற் றங்குகின்றனவென்றும்

பொருள்கூறுதலே பொருத்த முடைத்தாதல் காண்க. காளிகோட்டம் நகர்ப்புறத்தே உள்ளது; முனிவர் வைகுங் கா அதற்குஞ் சேய்ததாய் உள்ளதென்க. கழி நகர்-அச்சந்தருங் காளிகோட்டம். தூது-சிறுகல்.

(நகூ-எச) கருந்தொழில் - கொலைத்தொழில். கொலைத்தொழிலிலே இரும்புமுதலான வலியஉலோ கங்கள் அடித்துத்திரட்டுந் தொழிலிலும் பழகியகை யைக் ‘கருங்கை’ என்பர்; ‘கொன்றுவாழ்தொழிலிலும் வன்பணித்தொழிலிலுங், கன்றியதொழிற்கை கருங்கை எனப்படுமே’ என்பதூஉங்காண்க. ‘கருந்தொழிற்கவிமாக்கள்’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘வலிபதொழிலையுடைய செருக்கின பரதவர்பிள்ளைகள்’ என்றுபொருஞ்சைத்து ‘இவர் (கந) கடலிறவின் சூடுதின்றும், (கச) வயலாமைப் புழுக்குண்டும், (கரு) வறளாடம்பின் மலர்மலைந்தும், (கக) புனலாம்பற் பூச் சூடியும், (கரு) கோண்மீன்போல்’ என்றுசேர்த்துக் கொண்டுபோய்ப்பின் (ஏன) ‘ஏழகத்தகரொடு சிவல் விளையாட’ என்பதனேடு ஓரியைபுமின்றிக் கூட்டி முடித்து இடர்ப்படுகின்றார். ‘கவிமாக்கள்’ என்பதற்குச் சிறுபிள்ளைகள் என்று பொருள் கொண்டமையானே ‘விளையாட’ என்னும் விளைவந்தழுடம்பார்த்து இணக்கி இவ்வாறுபோலியுரைகூறினார். அதன்பின் எந-இல் உள்ள ‘இகன்மொய்ம்பினேர்’ என்பதனைப் பிரித்தெடுத்துக் கொண்டுபோய் கூ-இல் உள்ள ‘வரிமணலகன்றிட்டை’ என்பதனேடு சேர்த்துத்திரும்பவும் எ0-இல் உள்ள ‘தீண்டி’ முதலியவிளைகளோடு சேர்த்துப்பிறகுஅதனை உந-இல் உள்ள பாக்கத்தோடு இயைத்துப் பெரியதோர் இடர்விளைத்துப் பாட்டின்

பொருண்ணயஞ் சிதைத்தார். இவர்போல் இங்ஙனம் உரைக்குழப்பஞ்சைய்வார் பிறரை வேறுயாண்டுங்கண் டிலம். சிறுர் விளையாட்டைடும், வலியபெருமக்கள் போர்விளையாட்டைடுந் தனித்தனியே கூறுவேண்டு மெனக்கருதிய தங்கருத்தை, அக்கருத்துக்குச் சிறி தும் இடந்தராத ஆக்கிபோன்திருப்பாட்டில் இயைப் பான்வேண்டி அதனை அங்ஙவைமெல்லாம் அலைத்து வரம்பின்றி யுரைகூறுத்துணிந்தது அவர்க்குப் பெரி தும் ஏதமாம் என்க.

இனிக் ‘கருந்தொழின் மாக்கள்’ என்பதற்கு மீன்பிடிக்குங் கொலைத்தொழிலிற்பழகிய வலியசெம் படவர் எனவைத்து நேரேபொருஞ்சைத்துச் சென் றுல் இப்பகுதி ஆற்றெழுக்காய்ப் பொருள்பயந்து செவ் விதின் முடியுமாற்றைப் பொருட்பாகுபாட்டில் வரைந் த பொழிப்புரைக்கட் காண்க. ‘கலிமாக்கள்’ என்பதற்குச் சிறுர் என்று பொருஞ்சைத்தற்கு அதிகார வியைபு இடந்தராமையோடு அற்சொற்றெடுரும் இடந்தருவதின்றும் ; என்னை ? சிறுமகார்க்குக் கருந் தொழில், வலிய, செருக்கிய முதலான் அடைமொழி கள் ஏலாமையானும், மாக்கள்என்னுஞ்சொல் அப் பொருட்ராமையானு மென்பது. மற்றுக் கிடந்தவாறே வைத்துக் ‘கலிமாக்கள்’ செம்படவர்னனப் பொருஞ்சைப்பின், ‘இகன்மொய்ம்பினேர்’ என்பதும் அவரை பேசுதித்துநின்று கூறியதுகூறலாமெனின் ; அற் றன்று, செம்படவர் மேற்சொன்னவாறு ‘கையினுங் கலத்தினும் மெய்யுறத் தின்டிப்’ போர் இயற்றியும் அதனும் தம் வலியடங்காமையின் ‘மாறுபட்டதிற

இடையராய்க்' கவண்கல் வீசுவாராயினரென்று உரை கூறக் கிடத்தலால் அது கூறியதுகூற லாகாதென்க.

வறள் அடம்பு-வறண்டமணவிற் படர்ந்த அடப் பங்கொடி ; இக்கொடி கடற்கரை மணவிற் படருமென்பது நெப்தற்கலி (கா) யுள்ளும், பதிற்றுப் பத்தினுள் ஞங் (நா, ருக) கூறப்படுதலின் இது 'வறள்' என்னும் அடைபடுத்துவந்தது.

(எரு-என) 'உறை' என்பது மண்ணுற்சவர் போற் சூழவணைந்து ஓரடிக்குமேல் உயரமாக்கிச் சள் ஜோயில் வைத்துச் சுட்டெடுப்பது. நிலத்தை அகழ்ந்து இவ்வாறுசமைத்த உறைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிச்செய்வது 'உறைக்கிணறு' என்றுசொல்லப் படும். மேழுகத்தகர்-துருவாட்டின் ஆண் ; இதனை 'ஏழகம்' என்றும் வழங்குப ; இவ்விருசொல்லுங் துருவாட்டின் ஏற்றுக்குப் பெயராதல் தீவாகரத்துங்காண்க. சிவல்-கெளதாரிப்பறவை. புறச்சேரி-இழி தொழிலாளரான செம்படவர் நகர்க்குப் புறத்தேயிருக்கும் ஊர் ; இது குப்பத்தை அடுத்துள்ளதாகும்.

(எஅ-காநு) கிடுகுநிரைத்து எஃகு ஊன்றி-கேட கத்தை வரிசையாவைத்து வேலை ஊன்றினன்க. நடுகல்லின் அரண்-நட்டகல்லையே இடமாய்க்கொண்டு நின்றவீரன் என்க. இவ்வாறன்றி, இறந்துபட்டவீரனுக்கு அறிகுறியாக அல்லது நினைவுக்குறியாக நிறுத்திய கல்லையுடைய காவலிடம் என்று பொருளைத்தலுமொன்று. நடுகல் நின்ற இவ்வரணத்தைத் தூண்டிற்கோல் சார்த்திய செம்படவர் குடிசைவீட்டுக்கு ஆசிரியர் உருத்திரங் கண்ணான் வெளிப்படையாக உவமை கூறுதலையும் அறியாது, நச்சினார்க்கினிபர்

இவ்வடிகளைப் பிரித்தெடுத்துக்கொண்டுபோய் எகவது அடியிலுள்ள ‘புறக்கொடாஅது’ என்பதனேடு இயைத்து ஒருபோலியுரை கூறினார். அங்குனங் கூறுதற்கு ஓரியைபின்மையானும், ஆசிரியர் கருத்துக்கு மாறும் உவமமின்றிப் பிறழ்தலானும் அவருரைபொருந்தாதென மறுக்க.

‘நெடுஞ்துண்டிலிற்காழ்’ என்றமையான் அதனேடு இனமான மீன்இடும்புட்டிலும் ஈண்டுக்கொள்ளப்படும். கேடகம் மீனிடும் புட்டிலுக்கும், வேல்துண்டிற்கோலுக்கும் உவமமகளாம்.

சினைச்சுறவின் கோடுநட்டு மனைச்சேர்த்திய வல்லணங்கினால்-கருக்கொண்ட சுறையின் கொம்பைநட்டு அதனையே இருக்குமிடபாகச் சேர்த்த வலியகடற் றெய்வத்தின் பொருட்டு. மனை-இருக்குமிடம்; இச்சொல் இப்பொருள்படுமாகவும், நச்சினார்க்கினியர் இதனைக் கொண்ண வேறுபிரித்துப்போய் அந-வது வரியிலுள்ள ‘மணன்முன்றில்’ என்பதனேடு கூட்டினார். “நெய்தனிலத்தில் நுளையர்க்கு வலைவளந்தப்பின் அம்மகளிர் கிளையுடன் குழிஇச் சுறவுக்கோடு நாட்டிப் பரவுக்கடன்கொடுத்தவின் ஆண்டு வருணன் வெளிப்படும்” என்பது பொருளாதிகாரத்தில்நச்சினார்க்கினியருரைத்தவுரை.

மடிதல்-தந்தொழில் செய்யாது சோம்புதல். காவிரித்துறைக்கு உவமமையாய் நேரேசென்றியைவதாகிய ‘பெறற் கருந்தொல்சிர்த் துறக்கம்’ என்னும் அடியை ககக-வது அடியிலுள்ள ‘நெடுங்கால்மாடம்’ என்பதனேடு இயைத்து இப்பெடுகின்றார் நச்சினார்க்கினியர். கவலையின்றிப் பல்பயன் நுகர்ந்து பரதவர் தம்

விளக்க உரைக்குறிப்புகள்.

கக்ரு

மகளிரோடும் இனிது விளையாட்டயர்கின்ற காவிரி துறையைத், தேவர் அரம்பபமாதரோடும் விளையாடுகின்ற துறக்கத்திற்கு உவமை கூறுதலே நிரம்பவும் பொருத்த முடைத்தாம் என்க.

(கங்கூ-கக்ரு) துணை - கணவன். மது - காமத் தேன். கொடுங்குமில் - முன்வளைந்த கட்டுமரம், அல்லது மீன்படகு, தோணி எனவும் ஆம். குரூஉச்சஸ்டாங்குஞ்சிறந்த விளக்கு. கண்ணடைஇய - கண் அடைத்த, அதாவது கண்டுயின்ற.

(கக்கூ-கக்ரு) எக்கர் - காவிரியாற் றுநீர் கொண்டு வந்து திரட்டிய இடுமணல். இவ்வெக்கர்மணவிலே கடையாமத்தில் துயில்கொண்டு கிடப்பார் சுங்கங்கொள்ளுங் காவலாளர் என்பது நேரே பொருள்படுவதாகவும், இதனைவிட்டு நச்சினார்க்கினியர் அதனைப் பரதவர்மேலேற்றி அவர் அம்மணன்மேற் கண்டுயின்று கிடப்பரென வுரைகூறி, மற்றை நாளில் அப்பரதவர் ‘வெறியாடு மகளிரோடு’ கூடி விழாவெடுப்பரென கருடு-வது வரியோடு கொண்டுபோய்க் கூட்டி முடித்திடுகின்றார். இப்பாட்டுச் செல்லுநெறியை ஒரு சிறிது நோக்குவார்க்கும் இவருடை பொருந்தாமை நன்குதெளியப்படும். சுங்கங்கொள்வோர் தங்கடமை வழாது இரவிலுஞ் சாவடியிலிருந்தவாறே காவலாய் எக்கர்மணவிற் றுயில்கொள்வரெனக் கிடந்தவாறு வைத்துரைத்தலே பொருட்சிறப்புடைத்தாமன்றிப், பரதவர் உறங்கினாரென வாளாது கூறல் சிறவாதென்க,

வேலாழி - கடல், ஈண்டு ஆகுபெயராற் கடற்கரை. இனிவேலா ஆழி எனப்பிரித்துக் கரையுங் கட

லுமென உரைத்தலுமொன்று ; இவ்வாறு கொள்ளின் ‘தாழை வேலாழிவியன்றெருவில்’ என்பதற்குத் ‘தாழைவளர்ந்தகரையினையும் கடல்ருகே நின்ற அகன்ற தெருவினையுமுடைய’ என்று பொருஞ்சுரைக்க ; வேலா ஆழி என்பவற்றில் ஆழி என்பதன் முதல் தொக்கு வேலாழி என்றவை புணர்ந்தன. உல்கு-சங்கம் ; “ உறுபொருஞ்சு உல்குபொருஞ்சு ” என்னுங் திருக்குறளிலும் இஃது இப்பொருட்டாதல் காண்க.

(கட்டு-கசக) வலியுடை வல்அணங்கின் நோன் புலி-வலியுடைமையால் வலிதேவருத்து மியல்பினதான வலியுடுலியினடையாளம் ; ‘புலி’ உவமவாகுபெயர். பண்டம் பொதிமுடை-பண்டங்கள் பொதிந்தழுட்டை. வருடை-ஒருவகைமான். ஏழகம் : மேழகம் என்பன ஆட்டுக்கிடாய். என்னும் ஒருபொருளை யுணர்த்துவனவாம்.

(கசடு-கடுஅ) குறுங்தொடை-அனுகினபடி.கள். படிக்கால்-ஏணி. பல்தகைப்பு-வீட்டின் பலபகுதிகள் : கட்டுகள். வளி நுழையும்வாய் - தென்றற்காற்றுப் புதும் சாளரம். நுண்தாது உறைக்கும்-நுண்ணிய மகரங்தப் பொடியைச் சொரியும் ; “ புன்னை நுண்டாதுறைத்தரு நெய்தல் ” என்னும் ஐங்குறுதாற்றிறபோல. துடுப்பு - கணு. ஆவணம்-கடைத்தெரு.

(கருகூ-கஅந) மையறுசிறப்பிற் மெய்வஞ்சேர்த்திய மலர் அணிவாயிற் பலர் தொழுகொடி-குற்றமற்ற சிறப்பினையுடைய தெய்வத்தை ஏற்றுவித்து மலர்களணிந்த கோயில் வாயிலிலே பலருங் தொழுதுசெல்லாங் கோழிக்கொடி என்க. நின்றவாதே சென்று

இயெந்து இங்னனம்பொருட்டருவதாகிய ‘மையறுசிறப் பிற்றெய்வும்’ என்னுஞ் சொற்றெட்டரைப்பிரித்தெடுத் துப்போய், முருகனுக்கும் ஏனைத்தெய்வங்களுக்கும் எடுத்த விழா அரூத் ஆவணம் என்றுகூட்டி நச்சினார்க்கினியர் இடர்ப்படுகின்றார். கருகை-வது வரிமுதல் கொடிச்சிறப்புக் கூறப்படுகுந்த ஆசிரியர் மற்றைக் கொடிகளைக் கூறுதற்குமுன் தெய்வத்தன்மையுடைய கோழிக்கொடியை முதலிற் கூறக்கருதி முருகப்பிரான் கோவில்வாயிலிற் கட்டப்பட்டிருக்குமதனைக் கூறிய நுனுக்கமறியாது நச்சினார்க்கினியர் தாம் ஒருபொருள் கூறுவான் புகுந்து இழுக்கினார்.

கூழ்-உணவுப்பொருள். மஞ்சிகை-பேழை. பண்ணியம்-பலபண்டம். பாகு உகுத்தபசுமெழுக்கிற்காழ்-பாகாகக்காய்ச்சிவார்த்த பசிய மெழுக்கைப் பூசிய கோல். கிடுகு-சட்டம்; இச்சொல் முன்னாருகால் கேட கம் என்னும் பொருளில் வந்தவாறுகான்க. ‘பாகு உகுத்த’ என்பதற்கு இப்பொருள் காணமாட்டாத நச்சினார்க்கினியர் இதனை ‘மஞ்சிகை’ என்பதனேடு சேர்த்துப் ‘பாக்கு வெற்றிலை சொரிந்தமஞ்சிகை’ என்று பொருள் கூறினார். அவ்வாறியைத்தற்குச் செய்யுளிடந்தராமையின் யாங்கூறியதே பொருளென வறிக; சிறுர் ஏறுமைப்பொருட்டுக் கோல்களில் மெழுக்குத் தடவி நாட்டுதல் உண்டு. இனி ‘மெழுக்கு’ என்பதற்குச் ‘சாணத்தால் மெழுகுதல்’ என்றுரை கூறினாருமார்; அது பொருந்தாமைங்குக் கூறிய வாற்றூற் காண்க. ‘கரும்பின் ஒண்டுப்போல மேலுண் றியதுகிற் கொடியும்’ என்க.

‘துவன்று இருக்கைத் தூங்குநாவாய்’ என்மாற்

கூடு

பட்டினப்பாலை ஆராய்ச்சியிரை.

றிக் கூட்டி ‘நிறைந்த இருப்பினையுடைய அசையும் மரக்கலன்கள்’ என்க.

நறவுநொடை- கள்விற் றல். பதாகை (வட்சொல்)-
பெருங்கொடி.

(காநக-க்காந) காலின்வந்த கருங்கறிமுடை-வண்டியிற் கொண்டுவந்த கரிய மிளகுபொதி. கால்-உருள் ; அஃது இங்கே உருளையுடைய வண்டியை உணர்த் திற்று ; இச்சொல் இப்பொருட்டாதல் “கால்பார் கோத்து” என்னும் புறப்பாட்டிற் காண்க. “ஒருங்கு தொக்கன்ன வுடைப்பெரும் பண்டங், கலத்திலுங் காலினுங் தருவனரீட்ட ” * என்பழி அடியார்க்கு நல்லார் உரைகூறியவாறே ‘வழியிற் கொண்டுவந்த’ என்றுரைப்பினுமாம். இப்பொருள் கூறவறியாத நச்சினர்க் கினியர் ‘நீரிற் காலில்வந்த’ என் இரண்டிடத்துக் கூட்டிக் ‘கடலிலே காற்றுண்வந்த’ வெண்பொருந்தாவரை வரைந்தார். குடமலை-குடகுமலை ; அல்லது மேற்கண வாய்மலை ; காவிரிப்பும் பட்டினத்திற்கு மேற்கிலுள்ள ததுவாகவின், ஈண்டதனைக் கூறுதலே பொருத்தமாம் ; பொதியம் தெற்கேயுள்ளதாகவின் அதனைக் கூறுதல் பொருந்தாது. ஈழம்-இலங்கை.

(க்காந-உகல்) துறைமுகத்து நீரில் உலாவும் மீனும் கரையிற் றிரியும் யாடு முதலான விலங்குகளும் நீரிலும் நிலத்திலும் இடரின்றி உறங்கிச் செம்படவர் குடிசை முற்றத்தினும் ஊன்விற்றற் றெழுமிலையுடையார் குடிசையிலும் தாவிப்பாய்ந்துங் திரண்டும் நிற்கும் என்க. இங்கனம் நெறிப்படப் பொருளுறையாது நச்சினர்க்கினியர் ‘புரவி முடை மணிபொன் முதலியன நீரி

* சிலப்பதிகாரம், மனையறம் படுத்தகாதை.

நும் நிலத்தினும் இனிதுதங்கி வளம் மயங்கிய மறுகு' என்றிடர்ப்பட் டியைக்கின்றார். 'துஞ்சி' என்னுஞ் சொல்லுக்கு 'உறங்கி' என்னுஞ் செம்பொருளும் அதற்கேற்ற மீன், மாழுதலிய உயிருடைப் பொருள் களும் உளவாகவும், அவற்றைவிடுத்து அச்சொல்லுக்குத் தங்கினன ஆக்கப்பொருள்கொண்டு அவ்வாறு இயைத்தது தீம்பாலுணவிருப்ப அதனை உவர்த் தொதுக்கி அறிவுமயக்குங் கள்ளஞ்சபார் திறனே டொப்பதாயிற்றென்க.

மேலும், உகள-வது வரியிற் பலவேறு மொழி வழங்கும் பலதேயமாக்களுங் காவிரிப்பூம்பட்டினத் தில் வந்துறைவரெனக் கூறிய பகுதியை ஆண்டு நின்றும் பிரித்தெடுத்து வந்து அவர் உறையும் மறுகு என்னண்டிதனேடு வரன்முறையின்றி முடிக்கின்றார் நச்சினர்க்கினியர்.

கிளைகலி த்து-கொல்வாரின்மையின் தம் சுற்றம் பல்கி.

பண்ணியம்-தின்பண்டம். நுகம்-குறுக்குக்கட்டை. பகல்-அதன் நடுவில் தைத்த ஆணி. கொண்டிமிகுந்தபொருள்.

(உகந-உகஶ.) 'புலம்பெயர் மாக்கள் பல்லாய மொடுபதி பழகிக் கலந்தினிதுறையும்' எனக் கூட்டுக. பல் ஆயமொடு பதி பழகி-பல தொகுதியாகக் காவிரிப் பட்டினத்திலுறையும் நன்மக்களோடும் ஒருமித்தும் பழகி. வேறு வேறு உயர்ந்தமுதுவாய் ஒக்கல்-வேறு வேறுசச்சிறந்த அறிவுவாய்த்த சுற்றத்தாரையுடைய நன்மக்கள். வேறு வேறு அறிவுசிறத்தலாவது பல திறப்பட்ட நூல்களிற்பயின்று முதிர்ந்த அறிவு வாய்த்

தல். பலதிறப் பட்டஅறிவுடைய நன்மக்களைல்லாரும் திருவிழா நடைபெறும் ஓரிடத்திற்சென்று கூடுதல் போலப்பலதிறப்பட்ட மொழிகள்வழங்கும் பலதேயத் தாரும் இந்கரத்திற் குழுமுவர் என்க. ‘வேறு வேறு யாங்த’ என்னும் அடைமொழித் தொடரை நச்சினார்க் கிணியர் புலம்பெயர் மாக்களோடு கூட்டுகின்றார்; அங்கு நன்முரையுரைத்தல் வேண்டாக்குறலேயாமென்க.

(உ20-உங்க) பின்னிஅகம் - சிறைக்களாம். பிடி காழ் முற்றி-தன்பெருமைத்தன்மை வைரம்ஏறி முதிர் தலால். காப்புஏறி-மதிலைஏறி. வாள்கழித்து-மதிற்புறத் திருந்த வாட்படைவீரரை ஒட்டி. தூறு இவர்துறுகல்கு-உஞ்செடிபடர்ந்த நெருங்கிய பொறைக்கல், அல்லது சிறுகுன்று, “வேங்கைமாத்தகட்டொள்வீதாயதுறுகல்” என்றார் புறத்திலும். ‘உழினூ’ சிறுபூளை எனப் படுமென்று திவாகரத்துட் சொல்லப்படுதலின், அத ஞேடி-னமான பெரும்பூளையுஞ் சூடினுளென்று ஆசிரியர் கூறிய கருத்தறிபாது, நச்சினார்க்கிணியர், இச் சொல்லை உசகு-ஆம் அடிபிலுள்ள ‘மயங்கி’ என்பத ஞெடு கூட்டியுரை கூறுகின்றார். ‘பொய்கை, செருந்தி நீரற்று’ நீடி எனக் கூட்டுக.

(உசகு-உசுடி) அறுகோட்டு இரலை - அறுப்பறுப்பான கொம்புள்ள கலைமான். மாண்பினை-பெட்டை மான்.

(உசகு-உருகு) கொண்டிமகளிர்-சிறையாகப் பிடித் துக்கொள்ளப்பட்ட மகளிர். ‘கொண்டி’ முன்னே ‘மிகுபொருள்’ என்னும் பொருளில் வந்தது காண்க. கந்து-தெய்வம் உறையுந்தறி: சிவலிங்கம். பொதியில், அம்பலம் என்பன கோயிலென்று பொருளுணர்த்தும்.

(உடும-உசு) ‘அறுகை’ என்பதில் ஜிசாரியை ; அறுகம்புல், “அறுகையு நெருஞ்சிய மடர்ந்து” என்றார் மணிமேகலையினும். அழல்வாய் ஓரி அஞ்சவரக் கதிர்ப்பவும்-அழன்ற வாரினை யுடைய முதுநரிகள் பிறர்க்கு அஞ்சதல் உண்டாக ஒங்கி ஊளையிடவும் என்க. கூகையில் ஓர் இனம் ஆந்தை எனவும் பிறிதோர் இனம் கோட்டான் எனவும் வழங்கப்படும் என்பர் ; இங்கேகூகைஎன்பது ஆந்தை. ஆண்டலை-கோட்டான் போல்வதொருபறவை ; இதன்றலைஆண்மக்கள் தலை போலிருத்தவின் இப்பெயர் பெறுவதாயிற்றென்க, “புலவுண்பொருந்திய குராவின் குரலும், ஊண்டலை துற்றிய ஆண்டலைக்குரலும்” என்றார் மணிமேகலை யினும்.

(உசுக-உசுஅ.) கொடுங்கால் மாடம் - கால்கள் வளைத்து அழகாகக் கட்டப்பட்டமாடம். ‘கொடுங்கால்’ என்னும் இவ்வடைமொழியை நச்சினார்க்கினியர் பேய் மகள் என்பதனேடு வறிதே இயைக்கின்றார்.

‘விருந்து ஆனது உண்டு’ என்மாற்றுக ; ‘உண்டும்’ என்பதில் உம்மைதொகுத்தல்.

வறுங்கூடு - வறிதாய்ப்போன நெற்கூடு.

சாவிற்கு முற்குறியாகக் கூகை நடுப்பகவிற் குழ றுதலைப் “பேஞ்சைநாட்டு, நன்பகலுங் கூகைநகரும்” என்னும் புறப்போருள் வேண்பாவானும் உணர்க, வஞ்சிப்படலம், ச.

(உசுக-உக்கை) ஞாயில் - அம்பெய்வதற்கு மதின் மேற் சமைத்த ஒரு மதிலுறுப்பு ; இதனை அடியார்க்கு நல்லார் ‘குருவித்தலை’ என்பர் *

* சிலப்பதிகாரம், அடைக்கலக்காதை, உகள்-ஆம் வரி.

விசிபினிமுழுவு - இறுக்கக்ட்டின வார்க்கட்டை
யுடைய முரசு.

இனி இங்நனம் வகுத்துக்கொண்டு உரைகூறிய
பொருத்துவாய்களையெல்லாம் ஒருமுடிபாக்கி இப்பாட்
ஒன் வினைமுடிபுகாட்டுகின்றும். இதன்கட்போந்த இரு
பத்தேழு பொருத்துவாய்களையும் பொருட்பாகுபாட்
ஒற்காண்க. இங்கு முடிபுமாத்திரையே வரைகின்றும்.

நண்ணூர் காப்பு ஏறி வாள்கழி துத்தாயம் எய்தி
அங்நனம் எய்தியமையானும் மனம்மகிழானுய்ப்போர்
வேட்டுச் சமம்முருக்கித் தண்பணைகளை அழித்துச்
செறுவும் வாவியும் மயங்கவும் பொதியிலில் யாணை
உறையவும் மன்றத்து ஓரி கதுர்ப்பவும் ஆண்டலை
விளிப்பவும் பேய்மகள் துவன்றவும் செழுங்கர் வறுங்
கூட்டுள்ளிருந்து கூகை குழறவும் ஊர்கவின் அழியுப்
பெரும்பாழ்செய்தும் அமைதி பெறுநூய்த் தான் முன்
னியதுறை போகவிற் பல்லொளியர் ஒடுங்க அருவா
ளர் தொழில்கேட்ப வடவர்வாடக் குடவர் கூம்பத்
தென்னவன்திறல்கெடச் சிறிக் கண்ணூற்செயிர்த்து
நோக்கிப் பொதுவர் வழிபோன்ற இருங்கோவேள்
மருங்குசாபக் காடுகொன்று நாடாக்கிக் குளங்தொட்டு
வளம்பெருக்கி உறந்தை போக்கிக் குடிநிறீஇப் புழை
அமைத்துப் புதைநிறீஇப் பெயர்கொடுத்துப் புறக்
கொடாது வேந்தர் சூடிய கழறகாலினையும் புதல்வரும்
மகளிரும் திளைக்கும் மார்பினையும் பெருவலிமையினை
யும் உடைய திருமாவளவன் தெவ்வர்க்கு ஒக்கியலே
வினும் யாம்போதற்கு எழுந்த கானம் கொடியதாயிரா
நின்றது ; அவன் செங்கோலினும் என்காதலியின்
மென்றேள்கள் குளிர்ந்தனவா யிருக்கின்றன ; ஆக

வின், காவிரி பொன்கொழிக்கும் கழனியினையும், பாக்கத்தினையும், பூந்தண்டலையினையும், ஏரியினையும், அரண்மனை அட்டிலையும், சாலையினையும், காளிகோட்டத்தினையும், மன்றம் புறச்சேரி முதலியவற்றையுடையனவாய்த் துறக்கம் ஏப்க்கும் பெருந்துறையினையும், உல்கு செய்வோர் மடியாதிருக்கும் பண்டசாலை முன்றிலையும், விழவரூத ஆவணத்தினையும். செழுநகர் வரைப்பினையும், நனந்தலை மறுகினையும், வேளாளர் துவன்று இருக்கையினையும் உடையதாய்ப் பலமொழி வழங்கும் பலதேயத்தாரும் போந்துஉறையப்பெற்ற தாய் உள்ள காவிரிப்பூம்பட்டினத்தையே அவ்வேந்தர் பெருமான் பரிசிலாகத் தரப்பெறுவேணுயினும் கூந்தல் இழை முதலியவற்றையுடைய என் ஆருயிர்க் காதலி யைப்பிரிந்துவருதற்கு ஒருப்படமாட்டேன் கண்டாய் நெஞ்சமே! எனவினமுடிபுசெய்க.

பட்டினப்பாலைஆராய்ச்சியுரை
முற்றும்.



பட்டினப்பாலை

அருஞ்சொற்பொருள்.

அ.

அகவ-இசைக்க, கஞச	அரிமா-சிங்கஏறு, உகா.
அகழ்க்குவன்-கல்லுவன், உகக.	அருங்கடி-அரியகாவல், காங.
அங்கி (வடசொல்) -தி, ஞச.	அருங்கடிவரைப்பு-அரிய காவல் அமைந்த மதில், உகக.
அசை-கட்டிய, கனடி.	அருத்தி-நுகர்வித்து, உ. 100.
அசைஇ-இருந்து, உஞ்ச.	அருவாளர்-அருவாள நாட்டின் அரசர், உனடி.
அசைவு-இளைப்பு, கஉச.	அவிர்-விளங்கு, சுச.
அஞ்சவர-அச்சம உண்டாக, அவவன்-நண்டி, கறக.	அறம்-நல்வினை, சந; பிங்க லங்கத.
அட்டி-கொடுத்து, உங; விட்டு (பரிபாடல்); இட்டு (திருமுரு காற்றுப்படை); மிகவிட்டு (பெரும்பானுற்றுப்படை).	அறுகை-அறுகம்புல்; ஈற்றில் நின்ற ஜோரியை, உடுசு.
அட்டில்-அடுக்களை, சந, உகு. அடம்பு-அடப்பங்கொடி, சுடி; பாலிகை (பிங்கலங்கத)	அறு கோட்டு இரலை-அறுப்ப ருப்பான கொம்புள்ள கலை மான், உசரு
அணங்கு-தெய்வம், அன; வருத் துந் தன்மை, கஞச; வருத்தம், உகா.	அறை-பாசறை, உங்க.
அணை-தறி, நக.	ஆ
அதிர-முழங்க, கடுள.	ஆக்கம்-நுகர்ச்சிப் பொருள்கள், ககக.
அந்தி-மாலைப்பொழுது, உசன.	ஆங்கண்-அவ்விடம், அங்கண் என்பது நீண்டது, கு.
அமரர் (வடசொல்)- தேவர், காவலிடம், உகநி.	ஆண்டலை-குகை கோட்டான் இனத்தைச் சேர்ந்த ஒருபற வை; இதன் றலை ஆண்மக்கள் தலை போறவின் இப்பெயர் பெற்றது; இதனைக் கோழி என்பர்பிங்கலங்கதையுள்; உடுஅ.
அயர்-செய்யும், கொண்டாடும், உகநி.	ஆயம்-கட்டம், உகந; திவாகரம் உணர்த்தியது ஆகுபெயர், எக.

ஆரம்-சந்தனக்கட்டை, காசு.	அரசரண்ட வேளிர் மன்னரில்
ஆலை-கொட்டில், கருப்பஞ்சாற் றைக் காய்ச்சும் இடம், கூ.	ஒருவன், உசுடி; புறானூறு, உடக், உடை.
ஆவணம்-அங்காடித்தெரு கடிதி.	இளக்கும்-அசைக்கும், கனடி.
ஆவதி (வடசொல்) -வேள்வி, இவர்-ஏறிப் படர்ந்த, உஙச; நடு, உடை.	திவாகரம்.
ஆன்-பசமாடி, உடக்	இறவு-இருமீன், சூந.
ஆன-இடையருது, ஆனதுஎன் னும் வினையெச்சத் தீறுதொ	இறைவன்-அரசன், கடல். க
குத்தல், உசுடி.	ஈண்டி-திரண்டு, தொக்கு, கடு.
இ	ஈழம்-சிங்களம், இலங்கை, கசக.
இகல்-மாறுபாடு, எடு.	உ
இகுத்து-தொங்கவிட்டு, தாழுகள்-குதித்தல், தாண்டல், விட்டு, உடுகு.	கசக, உசுடி ; பிங்கலங்கை,
இடைகழி-ரேழி, கசச; “இடை கழி நின் றவென்னை” என்றார் உகிர்-நகம், கசா.	உகாசு ; பாய்தல், திவாகரம்.
இவக சிந்தாமணியினும், நகூகு உகுத்தல்-வார்த்தல், கசகச; சிந்து இணர்-குலை, பூங்கொத்து, காசு.	தல், திவாகரம்.
இயம்ப-ஒலிக்க, கடுன.	உணங்கு-உலருகின்ற, உடு, அடு.
இயல்-தன்மை, கசக.	உராவத்திரை-உலவும் அலை, காக;
இரலை-ஆண்மான், புல்வாய், உசுடி ; “இரலையுங் கலையும் புல்வாய்க் குரிய” தொல். மரபியல், சஹ,	இப்பொருட் டாதல், புறப் பொருள் வெண்பா மாலை பாடாண்படலம் “குடியவான் பிறை” என்னுஞ்செய்யுஞ்சை ய்ற காண்க.
இரியல்-விட்டுப்போதல், நுகூ;	உலாய்-உலாவி, உடங.
எசு. ‘நீங்கல்’ சிலப்பதிகாரம், உரு-வடிவ, ந.கூ; அடுகு, கசுடு.	உவவு முழுமதிலினங்கும்நாள் கூகு
அந்தி மாலைச் சிறப்புச்செய் உல்கு-சங்கம், கடநு.	உழிழை-உழிழை, உடநு ;
காதை, நில.	திவாகரம் பிங்கலங்கை ; இத
இரு-பெரிய, நுகூ, சூக.	
இருக்கை-இருப்பு, காச, உகடு.	
இருங்கோவெள்-துவரைநகரில்	
கச	

வெனக் ‘கொற்றுன்’ என்பர் புற ஏய்க்கும்-ஒக்கும், கங்கி நா ஊற்றுரைகாரர்.	ஏழுகம்-ஆட்டுக்கிடாய் கசக; இச் சொல் ‘மேழுகம்’ எனவும்வரும், பிங்கலங்தை, உசஅடு.
உறங்கை-உறையூர், உஅடு.	
உறழ்-வாது, மாறுபாடு, கஎக.	
உறை-மண்ணேல் வட்டமாய் ஏறு-ஏருது, சகூ.	
வளைந்துகிணற்றி னுள் அமைக்க ஏற்றை- ஆண்நாய், கசா.	
கப்படுவன, எகூ.	ஓ
உறைக்கும்-துளிக்கும், சொரி ஒக்கல்-சுற்றம், சுக, உகச.	
யும், கருட; உறை, துளி, திவா ஒருவேம்-நீங்கேம், பிறழமாடு கேடம், உகங்; திவாகரம்.	
ஊட்டும்-ஏற்பபண்ணும், இந் ஓல்க-சாய, உடுது.	
ஊழ்-முறை, உஉன் ஓள்ளரி-ஓளிபொருந்திய நெருப் புவெளிச்சம், ககக.	
ஊன்-தசை, கனள். ஓளியர்-ஓளிநாட்டார், உஞச.	
ஏ	ஓ.
எஃகு-வேல், எஅ.	ஒக்கிய- ஓச்சிய : செலுத்திய, உககை; எடுக்கப்பட்ட, புறநா ஊறு, சுகை; புறப்படவிட்ட, சிந்தாமணி, உகடுக.
எக்கர்-இடுமணல், ககள்.	
எடுப்பி-துரத்தி, ஓட்டி, உஙக.	ஒதம்-ஈரம், கூசு; பிங்கலங்தை, நஉடுது; அலை, கூசு; புறப் பொருள் வெண்பாமாலை “ஒத் தீர்ச்சேவி”
எய்தி-பெற்று, உஉன்.	
எயில்-மதில், உனஅ, உகக.	ஒம்பி-பாதுகாத்து, உஙக.
எயினர்-வேடர், உசுகூ.	ஒர்க்கும்-செவிதாழ்த்துக் கேட கும், உநுச; புறநா ஊறு, கருள.
எழில்-அழகு, உஙக.	ஒர்த்தும்-கேட்டும், ககங்.
எறிப்ப-ஒளிவீச, உகஉ; “எறித் தரு கதிர்தாங்கி” கவித்தொ கை, கூ.	ஒரி-முதுநரி, உநுள்; திவாகரம், பிங்கலங்தை.
எறுழ்-வலிமை, உகச.	
ஏ.	
ஏகி னும்-சென்று ஒம், உ.	ஒவும்-சித்திரம், சகூ.
எமாப்ட-மகிழு, கக்கு; “காமர் நெஞ்ச மேமாந்துவப்ப” என் ரூர் புறநா ஊற்றி னும்.	

க	கமழ்-மணக்கும், கூ.
கடி-அச்சம், இன; காவல், உலக, உங்க, உச்ச.	கமுகு-பாக்குமரம், கள.
கடிந்தும்-நீக்கியும், கக்க.	கராம்-முதலை, உசல்.
கடியரண்-காவலமைந்த அரண்,	கருந்தலை-பெரியதலை, உங்.
கடியரண்-காவலமைந்த அரண், உலக.	கருந்தொழில்-வலிய தொழில், சூ.
கண-தலைக்கடை, தலைவாசல், உசுக.	கலம்-படைக்கலம், எ.
கடைக் கங்குல்-கடை யாமம், கக்கு.	கலி-மனங்முச்சி : மனச்செருக் கு, நூ, சூ.
கண்ணி-இடம், உசல்.	கலித்த-செருக்கிய, செருக்கித் திரிந்த, உசல்
கண்ணுடைய-கண் அடைத்த : கண்ணுடைய-கண் அடைத்து, கக்கு; “தூ கண்துயின்ற, கக்கு.	கலித்து-தழைத்து, கக்கு; “தூ வற்கவித்த” புறானானாறு, உச.
கண்ணி-ஆடவர் முடிமேற்குடும் மாலை, கங்க.	கவான்-மலைப்பக்கம், பக்கமலை, கநா.
கணம் (வடசொல்) -தொகுதி, உஞ்க.	கவி-கவிந்த : வளைந்த, கருங் ; முடிய, கக்க.
கதிர்ச்செல்வன்-பகலவன் கஉல கதிர்ப்ப-ஊளை யிட, உஞ்க;	கவிய-‘இடிய’ நச்சினூர்க்கிணியர் பொருள், உடங்.
‘கதிப்ப’ எனப்பாடங்கொன்று தலுமாம், என்னை ? காரைக்கா வல்மையார் மூத்ததிருப்பதிகத் தில் “ஊமைக் கூடையும் ஓரி யும் உறமுறழ் கதிக்கும்” என்றாகவின்.	கவின்-அழகு, கா, உசுக.
கதுப்பு-மயிர், உஞ்க.	கழினி-வயல், அ.
கதுவும்-பற்றும், உனசு; கவரும், புறானானாறு, கா.	கழி-உப்பங்கழி, உடு.
கந்து-அருட்குறி : சிவலிங்கம், ‘தெய்வம் உறையுந்தறி’ என்பர் நச்சினூர்க்கிணியர், உசுக.	களாரி-சண்டை சமைந்த இடம், இகு ; திவாகரம், பிங்கலந்தை.
கா	கறி-மிளகு, காசு.
கா-சோலை, இங்.	

வரையொருவர் இன்றியமைகானல்-கடற்கரைச்சோலை, கச; யாராய்த் தமக்குட் பாராட்டும் திவாகரம், பிங்கலந்தை.

பேரன்பு, கங்கி; “காமத்துச் சிறந்ததுகாதலையுடைய காமம்; கிடக்கை-பரப்பு, ஏன்.

அஃதாவது மெய்யுற்றறியாதாகிடுகு-கேடகம், எஆ; “வார் ரிருவர் அன்பொத்துப் பான் மயிர்க்கிடுகு” என்பதற்கு ச்சி மைவகையால் தாமே மெய்யுற்றுப் புணரும் புணர்ச்சி” என் பர்பரிமேலழகியார், பரிபாடல், கூ-ஆம்பாடலுரை.

காந்தள்-கார்த்திகைப்பு, கநிக.

காப்பு-மதில், சக; சுங்கச்சாவடி, குடமலை-குடகுமலை, கஅஅ. கநங்; காவல், கஅச, புறங்குடவர்-குடங்கட்டார் : மேனுட ஊறு, கச.

காய்-எறிக்கும், கஉல; சீவகசிந்தா மணி, சங்க. குணகடல்-கிழுக்குக்கடல், கஅகு.

கார்-நீர் : பச்சை, கூ.

கால்-கால்கள், தூண்கள், ககக; குருளை-குட்டி, இச்சொல் புவி உருளை, உருளையுடையவண்டி பன்றி முயல் நாய் நரியென் யை உணர்த்திற்று, ககசு; னும் விலங்கின் பிள்ளைக்குப் ‘கால்’ உருளை என்னும் பெயராய்வரும், உலக.

பொருட்டாதல், “கால்பார்குருஉச்சடர்-நிறம்மிக்க விளக் கோத்து” என்னும் புறப்பாட்கம், ககல்.

டிரையுள்ளங் காண்க. இனிக் குவைஇ-குவித்து, கஎஅ.

‘கால்.’ வழியென்றுமாம். குழல்-புல்லாங்குழல், கருகூ.

காழ்-கோல், அல, கக்க; வயிரம், குழவி-கன்று, கச; பிள்ளை, உலை; திவாகரம். கக்கு.

காழுகம்-கடாரம் என்னும் ஊர், குழறல்-கூப்பிடல், உக்குஅ.

(பர்மா? Burma?), ககக. குழிகொன்று-குழியைத் தூர்த் கான்யாறு-காட்டியாறு, கக்க. தூ, உலங்.

கானம்-காடு, ஏ. குழிஇ-திரண்டு, கக்க, உக்குடு.

குழு-மகரக்குழு, உங்.

குறங்கு-தொடை, கசகு.

கு

கூடல்-யாறுகடலோடுகலக்குமி கொடுங் திண்ணை-சுற்றுத் திண்டம் : கழிமுகம், கா.

கூடு-ஷந்துதி, காடு, உசுள்.

கூதாளம்-'வெண்டாளி' என்பார் நச்சினார்க்கினியர், அடு; வெண்டாளி ஒருசெடி ; பிங்கலங்கை

தொகையிற் சேர்க்கப்பட்டி கொடுமேழி-வளைந்த கலப்பை, யிலுங் திவாகரத்திலும் இது

கொடிவகையிற் சேர்க்கப்பட்டி கொடுவாரி-வளைந்த வரிகளை ருக்கின்றது.

கூப்பி-குவித்து, கடுச.

கூம்ப-குன்ற, உஎசு ; 'ஒடுங்க' பிங்கலங்கை

கூம்பு-பாய்மாம், கன்டு.

கூழ்-பல்வகை உணவு, கசங் ; திவாகரம்.

கூளி-பேய்க்குப் பொதுப்பெய ரான இச்சொல் இங்கே ஆண் பேயை உணர்த்துகின்றது,

உஞ்க.

கெ

கெழு-பொருந்தின, உசு, கசு. கரம்.

கெழுமி-பொருந்தி, சன.

கே

கேணி-கிணறு, இக் ; திவாகரம்.

கேள்வி-நூற்கல்வி, கசுகு ; திவா கரம்.

கொ.

கொடுங் கால்-வளைந்த சுற்று, கோள்-குலை, கசு ; “ செழுங்

உங் ; வளைந்தகால்கள் (Arches தலைவளைந்த தூண்கள், உசுக. கொடுந்தாள்-வளைந்தகால், கசு.) தொண்டி திண்ணை-சுற்றுத் திண்ணை, கசாட.

கொடுந்துமில்-முன்வளைந்தகட்டு மரம், ககு ; ‘துமில்’ தொணி என்பர் திவாகரத்தில்.

கொடுமேழி-வளைந்த கலப்பை, உங்கு.

கொடுவாரி-வளைந்த வரிகளை யுடைய புலி, உங்க.

கொண்டி-கொள்ளப்பட்ட மிகு பொருள், உகு ; கொண்டி மகளிர்-சிறையாகக் கொண்டு வந்த பெண்கள், உசுசு.

கொண்மூ-மேகம், கநு.

கொழிக்கும்-தெள்ளித் தொகுக் கும், எ ; திவாகரம்.

கொள்ளை-விலை, உக். கோ.

கோட்டம்-கரை, கோயில், உசு.

கோடியர்-கூத்தர், உஞ்ச ; திவா

கோடு-கொம்பு, அசு.

கோதை-மகளிர் அணியும்மாலை,

ககர் ; சூ-ஆம்பரிபாடல் பரிமே லழகியா ருறையிலுங் காண்க.

கோதையர்-மாலையணிந்த மகளிர், அடு.

கோள்வாழை ” புறநானூறு, கசுஅ.

கோள்மீன்-கிரகம், கசு.

ச

சமம்-போர், உஙசு ; போர்க்களம், இனியது நாற்பது, கசு

சாம்பும்-வாடும், கல ; “கிண்ணராசாம்பினுரே” சீவகசிந்தாமணி, எஙசு.

சாய-குறைய, உஅர்

சாயல்-மென்மை, கஞி ; தொல்காப்பியம், உரிச்சொல்லியல், உஙசு.

சாற்றி-சொல்லி, உக.

சாறு-திருவிழா, உகஞி.
கி

சிமையம்-மலை யுச்சி : குவடு, கந்தி.

சிவல்-கெளதாரி, என ; பகண்டையுமாம் ; திவாகரம்.

சினத்த-கோபத்தினை யுடைய, கலங்.

சி

சீறி-மிகச்சினங்து, உஎன ; திவாகரம்.

ச

சடர்-ஒளி, உக.

சறவு-சுறுமீன், அசு.

சு

சுடு-சுடப்பட்ட தசை, கந் ;

“ குறமுயற் கொழுஞ்சுடு ” என்புழியும் இப்பொருட்டாதல் காண்க, புறநானூறு, நசு.

செ

செயிர்த்து-சினங்து, உஅங் ; ‘குற்றத்தெண்ணிப்பார்த்து’ என்றுரைப்பினுமாம்; இச்சொற்குஇருபொருளுமுண்மை, “செயிரே குற்றமுஞ் சினவலுமாகும் ” என்னுங் திவாகரகுத்திரத்தாலுணர்க.

செரு-சண்டை : போர், எங்.

செருந்தி-கோரைப்புல், உசாங் ; வாட்கோரையுமாம், திவாகரம், பிங்கலந்தை.

செல்லா-கெடாத, கஅசு.

செவ்வேள்- முருகப் பிரான், கஞிச.

செந்றோர்-பகைவர், உஙசு ; பிங்கலந்தை.

செறி-நெருங்கின, கஞிச.

செறு-வயல், கக, உசஶ. சே.

சே-சிவந்த, கசுசு.

சேக்கும்-தங்கும், இஅ, உசகு.

ஞ
ஞமலி-நாய், கசஂ

ஞா
ஞாயில்-அம்பெய்தற்கு மறைவாய் மதில்மேல் அமைக்கப்படுவது, உஅஅ ; இதனை “ மீன்

புத்தன்னவருவனாயில் ” என் பர் ஜீயூர் மூலங்கிழார், புறநா னாறு, உக ; “ ஏவறை ” என் பர் புறப்பொருள் வெண்பாமா ஜெயுரைகாரர், உழினை, ரூ ; தாது-பூந்தாது : மகரந்தம், கருட. “ குருவித்தலை ” என்பர் அடி யார்க்குநல்லார், சிலப்பதிகாரம், அடைக்கலக்காதை, உகன-ஆம் வரி பெய்மழைத்துளியென்பர் பிங் கலந்தையில். தா.

தகர்-யாட்டுக்கடா, என, கசக. தகை-உள்ளடக்கின, ரூக ; ‘கட் ப்பப்பட்ட’ என்று உரைப்பினு மாம், “ ஒங்குநிலைவாயிற் றாங் குபு தகைத்த ” என்பத னுரை தூப்பு தகைத்து விற் காண்க, பரிபாடல், உர. தூம்ந்த-வளர்ந்து நின்ற, அச. தாழை-தாழஞ்செடி, அச. தாள்-அடி, கீழ், அச ; முயற்சி எனினுமாம், உஎச. தானை-படை, உகக. தி

தட-பெரிய, நடக ; “ தடவுங்கய வும் நளியும்பெருமை ” தொல் காப்பியம், உரியியல், உச. தினை-‘திண்ணை’ என்பதுநடவே தொக்கது, உகந. திரிதரு-திரியும், கூன.

தடிந்து-அறுத்து, கனசு ; பிங்க தனிபுரிநாம்பு-முறுக்குதல் செய் லந்தை, உகசுடு. தாரம்பு, உருச ; “ திரித்து முறுக்கின நரம்பு ” என்று உரைப்பினுமாம்; மணிமேகலை யினும் ‘திரிபுரிவார்ச்சடை’ என் ரூர், கசஅ-ஆம்பக்கம். திரு-திருமகள், சக.

தலைமயங்கிய- ஒருங்கு கலந்த, ககந. திருங்கிலைஇய-வீரத் திரு நிலை பெற்ற, உகக. தலை-மிக, உங்க ; தொல்காப்பி திரை-அலை, கனங. யம், உரியியல், ந. திலோப்ப-தழுவ : புணர, உகசு ; தளி-நீர்த்துளி, ந ; ‘தளி’ தலைப் “ இளஅனங்கன் னினாரையைத்

தினோத்தவின்” என்பழியும் இப்புடப்பு-கணு, கருசு.

பொருட்டாதல்காண்கசீவகசிந்துனை-கணவன், கங்கு.

தாமணி,நாமகளிலம்பகம், இந்துப்பு-வலிமை, உகாசு.

திறல்-வலிமை, நகு, உள்ள. துய்த்தும்-நகர்ந்தும், ககசு.

தி

துயில்-உறக்கம், கரு.

தீந்தொடை-இனியயாடி இசைதுவன் று-நிறைறந்த, நெருங்கிய, உகிசு; தொடை-யாடி நரம்பு, புறநானூறு, எங்; இங்கேநரப் பிசையை உணர்த்திற்று.

தீம்புகார்-காட்சிக் கினிய காவி துறக்கம்-வானுலகு, கங்கு
ரிப்பும்பட்டினம், களந.

து

துறகல்-பொறைறக்கல், சிறுகுன் று, உங்கு; “புலவசேர் துறகல்” என்றார்ஜிங்குறநூற்றில், உகா.

துகள்- நுண்பொடி, சங்.

துகிர்-பவளம், கசாசு, கஅகு.

துகில்-வெள் லாடை, காங்; ‘வெண்பட்டு’ என்பர் சீவகசிந்தாமணி உரையில், உகுகுகு.

துகிற்கொடி-வெள்ளிய துணியாற் செய்த கொடி, கசாசு; ‘துகிற்கொடி’வெண்மை செம்மை இரண்டற்கும் பொது வென்பர் சீவகசிந்தாமணியுரையில், உசு.

துச்சில்-ஒதுக்கிடம், இஅ; “துச்சிலி-ருந்துதுயர்கூரா” என்பது தூ-தூய, ககள்.

சிலிருந்துதுயர்கூரா” என்பது இனிதூநாற்பது, சங்.

துஞ்சி-உறங்கி, ககநு.

துஞ்சும்-தங்கும், சக; “அறந் துஞ்சுஞ்செங்கோலையே” புறநானூறு, உங்.

துழி-உடுக்கை, பாலைப்பறைஉக்கு

தூ

தூ-தூய, ககள். தூஉய்-தூவி, உடுல்; “மலைவான் கொள்கென உயர் பலி தூஉய்” புறநானூறு, கசங்.. தூங்கு-அசையும், களசு.

தூசு-கூறை, கசாசு.

தூதுணம்புறவு-தூதுஉண் அம்புறவு எனப்பிரித்துச் ‘சிறுகல் ஐத்தின்னும் அழகிய புரை’ எனப்பொருள்கைக்க; “தூதுணம்புறவெனத் துதைந்தநின் னெழினலம்” என்றார் கவியினும், இகு.

தூற-சிறசெடி, உநச.

தெ

தெவ்வர்-பகைவர், உக்கு; “தெவ்
வுப்பகையாகும்” தொல். உரி.

நி.

தெறுவு-சுடுதல், கா; “தெறுக
திர்க்கனவி” என்பது புறநா
னாறு, சந.

தெண்ணவன்- பாண்டியன்,
உனள.

தே

தேளம்-நாடு, தேயம், உக்கு.

தேம்ப-வாட, ச.

தேறுநீர்-தெளிந்தநீர், கள.

தொ

தொக்காங்கு-கூடினாற் போல, நன்பகல்-உச்சிப்பகல், உக்கு;
உக்கு.

தொட்டு-அகழ்ந்து, தோண்டி,
உஅச.

தொடி-கடகம், கஞ்ச,

தொடுதோல்-செருப்பு, உக்கு.

தொடை-படி, கசல.

தொல்சீர்-பழையசிறப்பு, கஂச.

தொல்லிசை- தொல் இசை,

அடிப்பட்டுகழி, கலக.

தொலைத்த-அழித்த, உடக.

ந

நகர்-வீடு, உட, ‘மாளிகை’ என்பர் நாவாய்-மரக்கலம், களச.

புறப்பொருள் வெண்பாமாலை

உரைகாரர், பொதுவியற் பட
லம், கஂ ; கோட்டம்: கோயில், எஅ.

கஞ்சு

ஞெ, “முக்கட் செல்வர் நகர்வ
லஞ்செயற்கே” என்றார்புறநா
னாற்றி னும், சு.

நசை-விருப்பம், உடஞு.

நடுகல்-இறந்துபட்ட மறவலை
நினைவு கூர்தற்கு நட்டகல்,
எகு; இங்ஙனங் கண்ணடுதலைப்
“பரலுடைமருங்கின்” என்
னும் புறப்பாட்டிற்காண்க.

நடுவு-நடுநிலைமை, உடஞ.

நண்ணேர்-பகைவர், உடஞு.

நந்தா-அவியாத, உசன.

நயங்தும்-விரும்பியும், ககந.

நறவு-கள், காய்.

நறு-நல்ல, நிடு.

நன்பகல்-உச்சிப்பகல், உக்கு;
புறப்பொருள் வெண்பாமாலை

உரை, வஞ்சிப்படலம், ச.

நனந்தலை-அகன்ற இடும், ககந;
தொல்காப்பியம், உரி யியல்,
எஅ.

நனி-மிகுதி, காக; தொல்காப்
பியம், உரியியல், ந.

நா

நாடி-ஆராய்ந்து, உடக.

நாண்மீன்-நட்சத்திரம், சுஅ.

நாப்பண்-நடு, அக, ககச.

நிகரத்து-வரிசையாக வைத்து
நிகரத்து-வரிசையாக வைத்து

நி

ககச

பட்டினப்பாலை

- நிலைஇய-நிலைபெறற்குக் காரண ஆணி, 20கு.
மான, சட.
- நிறீஇ- நிலைபெறச் செய்து படப்பை-தோட்டம், நட ; பின் உசுகு.
- ந
- நுகம்- வண்டிமாட்டுகளின் பிட
ரிற்றங்குங் குறுக்குக் கட்டை,
இதனை ‘நுகத்தடி’ என வழங்
குப, 20கு.
- நுதல்-நெற்றி, 2க.
- நெ
- நெய்தல்-குவளைப்படு, கக.
நெருஞ்சி-ஒரு முட் பூண்டு,
2ஞ்சு.
- நே
- நேரிழை-ஏற்றாணிகலம், 22 ;
பரிபாடலுரை, கக.
- நொ
- நொடை-விலை, கஅா.
- நோன்-வலிய, 2ஞ்சு.
- ப
- பஃறகைப்பு-‘பல் தகைப்பு’ பல பம்பி-அடர்ந்தெழுங்து, 2ஞ்சு ;
பகுதிகள்; பலகட்டுகள், கசட.
பஃறி-படகு, நா ; ‘தோணி’
என்பர் திவாகரர்.
- பகடு-பெருமை, ‘பகட்டெருத்
து’ பெரிய எருது, நிட, கசந ;
பேரெருது, 20க.
பகர்ந்து-வெளியாகச் சொல்லி,
உகக.
- பகல்-நுகத்தின் நடுவிற் றைத்தபரி-செலவு, செல்லுதல், கஅநி ;
- பசும்பதம்-பசியசோறு, 20ங.
படப்பை-தோட்டம், நட ; பின் கலந்தை, 20க.
- படிக்கால்-வணி, கசட ; “வாலு
லக மேறுதற்குச் செம்பொன்,
இருளில் படிக்கால்” என்றார்
சீவகசிந்தாமணியிலும், 2ஞ்சு.
பண்ணியம்-பண்டம், 20ங ;
“ குரங்கருங்து பண்ணியம் ”
என்னும் பரிபாடலுரையிற்பரி
மேலழகர் இப்பொருளே கூறு
தல் காண்க, கச.
பணிபு-தாழ்ந்து, 2ஞ்சு.
பணியம்-பண்டம், ‘பண்ணியம்’
பணியம் எனநடுவேதோக்கது,
கசுச.
- பணை-குதிரைப்பங்கி, இலாயம்,
நக ; மருதநிலம், 2ஞ்சு.
- பதாகை (வடசொல்)- பெருங்
கொடி, கஞ்ச.
- பரதவர்-செம்படவர், நுளையர்,
கா ; “ கடலோடுமின்த பனித்
துறைப்பரதவ ” என்றார் பதிற்
றுப் பத்தினும், சஅ.

அருஞ்சோற்பொருள்.

கக்ஞ

“ நிமிர்பரியமா ” என்புழியும் பினை-மானினத்திற் பெண், இப்பொருள் காண்க, புறநா உசடி; தொல். மரபியல், இள. அனாற்றுரை, கச.

பருவம்-பொழுது, குசு ; வட பிளிறு-முழங்கும், உங்க.

சொல்.

பரேர்-‘பருள்’ பெரிய அழகு, பிறங்கு-விளங்கும், உஞ்சு ; உயர்ந்த, “ பிறங்குநிலை மாடத் துறங்கதயோனே ”, - புறநா உக்க.

பலி-தேவருணவு, கசுஞ் ; வட அறு, சுக்க.

சொல்.

பள்ளி-தவத்தோர் இருப்பிடம், பீடு-பெருமைத்தன்மை, உடூ.

குங் ; இப்பொருட்டாதல்புறப் புகர்-நிறம்:பச்சென் றநிறம், ஏசு;

பொருள் வெண்பாமாலை யுரை திவாகரம்.

யிலுங் காண்க, வஞ்சிப் பட புணரி-கடல், கள.

லம், கூ.

பறழ்-பன்றிக்குட்டி, எஞ்; “ குட்டி யும் பறழுங்கூற்றவண்வரை புதவம்-துறகு, உசங் ; ஒரு யார் ” என்னுங் தொல்காப்பிய வகைப்புல் என்பர் பிங்கலங்கை யுள்.

மரபியற் குத்திரத்தால்பன்றிக் குட்டியும் பறழ் எனப்படுதற் புதவு-வாயில், களகூ;

குரித்தாதல் காண்க. “ பூரித்துப் புதவங்தோறும் ” என்றார்சிவக சிந்தாமணியினும், உஞ்சங்.

பா

பாகு-குழம்பு, கசுக்க.

பாசிழழு-‘பசுமைஇழை’ பசிய புரவி-குதிரை, உச.

அணிகலன், கசள்.

பிடி-பெண்யானை, உடசு.

பிணை-பொரிந்த வடிவு : சருசு புலவு-புலால், புலால் நாற்றம்,

சரை, அக.

பிணை-கட்டு, வார்க்கட்டு உக்க.

பிணைக்கும்-கட்டும், உக.

பிணையகம்-சிறைக்களம், உடூ.

புலிப் பொறித்து- புலியினுரு வை இலச்சினையாக இட்டு, கங்கு.

பழுக்கு-பழுக்கின இறைச்சி, என்றானுற்றினும், உகட.

சிறப்புளை என இருவகைத்து, இங்கிது ‘பெரும்பூளை’ யினைக் குறிக்கின்றது, உடனு.

பெ

புழை-சிறுவாயில், கசச, உஅன; பெண்ணை-பனை, கஅ, அக.

பே

புறக்கொடாது-முதுகு காட்டாது, அதாவது பின்னிடையாது, ஏக, உகர.

பேணுது-எண்ணைது, கருதாது, கக்கு; திவாகரம் பேணி-போற்றி, வழிபட்டு 100.

புறம்போக்கு-வெளியே போகபேம்-அச்சம், உடுடு; தொல்விட்டு. கநு.

காப்பியம், உரியியல், சக.

புறவு-புறம்பு, நந.

பொ

புன்றலை-சிவந்த மயிரினையுடையதலை, புல்-புற்கென்ற நிறம்,

பொதிமுடை-பொதிந்து வைக் கப்பட்ட மூட்டை, கநல.

பழுப்புநிறம், கல; “தில்லையன்ன புல்வென் சடையோன்” என்னும் புறானுற்றொவர்-

பொதியர், உஅக. பொதியில்-அம்பலம், உசகு;

மாலைதலைவரின்” என்னும் புறப்பொருள் வெண்பாமாலை, கைக்கிளைப்படலம், ந-ஆஞ்செய்யுரையிலும் இப்பொ

திவாகரம், பிங்கலங்கைத் தோயர், உஅக.

மாலைதலைவரின்” என்னும் பொருத-உரிஞ்சிய, உகசு;

“கறுத்தொருத செவ்வாயான்” என்பழியும் இப்பொருட்டாதல்

காண்க, புறானுறு, ச.

காண்க, பொருத-உரிஞ்சிய, உகசு;

பொன்னிறம் புகர்நிறம் இரண் பொறி-அடையாளம், சா; மெய்

ஷற்கும் பெயராமென்பர் திவாகரர்.

வாய் கண் மூக்குச் செவி என்னும் ஜம்பொறி, கங.

பொறித்து-அடையாளமாக அல்லது இலச்சினையாக இட்டு,

பொறி தோப்பு, சோலை, நந.

பூதம்(எடசொல்)-குறள், இன. கநு.

பூளை-மெல்லியபஞ்சினைத்தரும் பொன்ற-அழிய, மாய, உஅக;

ஒருசெடி, இது பெரும்பூளை திவாகரம்.

போ,

போகுஇடைகழி-பெரிய இடை
கழி, கசச் ; “போகிதழி” என்
பதற்கு ‘நீண்டஇமை’ எனப்
பொருள் உரைப்பர் புறப்பொ
ருள் வெண்பாமாலையுரைகாரர்,
கைக்கிளைப் படலம், ஈ.

போங்கை-பனை, எச்.

போர்க்கதவு-வாய் பொருங்கினா

மதன்-யானைமதம், உஙஅ.

கதவுகள், சா.

மதி-திங்கள், ஈடு; மதித்தறிதல்,
கஈ, இப்பொருளில் ‘மதி’

ம

மகிழ்ந்தும்-உண்டும், காஅ; இஃப்

வடசொல்.

திப்பொருட்டாதல் “வாங்க
மைப்பழுநியதேறன்மகிழ்ந்து”

மது-தேன், காமத்தேன், காஅ,
வடசொல்.

என்னும் புறங்களுற்றுரையிற் மரபு-முறைமை, காநு; “ஈண்டு
காண்க, கஉக. ‘மகிழ்’ தேற செலன் மரபின்” என்னும்புற
வென்றும் பொருள் படுமாக நானுற்றுரைகாண்க, உநு.

வின், இப்பெயரிற் பிறந்தமருங்கு-பக்கம், உள்; கிளைஞர்,
'மகிழ்ந்து' என்னும் விலை உஅப்.

‘தேறல்உண்டு’ என்னும்பொரு மருப்பு-கொம்பு, உஉக.

ளில் வரும். ‘மகிழ்’ தேறலை மலர்தலை-அகன்றஇடம், சுகு.

உணர்த்துதல் “மழையென மலி-மிகுந்த, காஅ.

மருஞும் மகிழ்செய்மாடத்து” மலைந்தும்-சூடியும், அஅ.

என்னும் பொருங ராற்றுப் மலையவும்-சூடிக் கொள்ளவும்,
படையடியினுங் காண்க. ககா.

மஞ்சிகை-பேழை, கஈங்; திவா மறம்-வீரம், உளக்.

கரம். மஞ்சிகை வடசொற்போ மறுகு-தெரு, ககந்.

லும்.

மன்-நிலைபேறு, உஙஅ.

மட்டு-கள், காஅ.

மன்றம்-பொது இடம், சுகு,

மடம்-அறியாமை, கள்ளம் அறி

யாமை, உக்.

ககஅ

பட்டினப்பாலை

மா

மா-கருமை, இசு ; உசக ;

விலங்கு, யாடு, ககச ; குதிரை கலங் ; பெருமை, உஙள.

மாசு-அழுக்கு, உப்பு, கால்.

மாட்டிய- கொளுத்திய, உசன ;

“இரும்புவிவேட்டுவன் பொறி யறிந்து மாட்டிய” என்றார் புறத்தினும், கக.

மாந்தி-குடித்து, அக.

மாயிதழ்-கரியஇதழ், உசக.

மாரி-மாரிக்காலம், மழையெனி னும்ஆம், கலா.

மால்-பெருமை, மால்வரை-

பெரியமலை, ககச.

மாண்பினை-பெண்மான், உசநி.

மி

மிசை-மேல், களநி.

மிழற்றும்-நிரம்பாமென் சொற் சொல்லும், உசுச ; “தானேன் றுமிழற்றும்” எனவும் (கசுஉசு

“வருத்தம்மிழற்றி” எனவும் (உங்கை) சீவகசிந்தாமணியிற் போந்தமைகாண்க ; “ “நிழற்

றலுமிழற்றலு நிரம்பாமென் சொல்” என்றார் திவாகரத் துள்ளும்.

மு

முக்கால்-மூன்று உநி.

முகிழ்-முகைத்த,

உருள்கள்,

முகிழ்த்த,

தாமரைமுகை எனினும் ஆம், உக்கை.

முட்டா-இடையூறுப்பாத, பிற மூத, உசை ; “நல்லறம், முட்டுடைத்தாகதிடைதவிர்ந்துவீழ் தவின்” என்றார் பழமொழியினும், உசுசு ; குறையாத, உசக ; இப்பொருட்டாதல் “முட்டின் ரெஞ்சுவர் உடையபொழுதின் கண்” என்பழியுங்காண்க, பழமொழி, கஙச.

முதல்-அடி, கிழங்கு, கக.

முதுவாய்-அறிவு வாய்த்தல், உகச, உநிந.

முரசு-பறைப்பொது, கஞின ; திவாகரம்.

முரண்-மாறுபட்ட, நள ; “கடு முரண்முதலைய” என்னும்புறநானாற்றுரையினும் இப்பொருள்காண்க, நள ; முரண்களரிசண்டையிடும் இடம், இக.

முரல்-ஒலிக்க, கஞிசு ; “முழவு பினைமுரல்” என்னும் பரிபாடலுரையையுங்காண்க, எ.

முருக்கி-கெடுத்து, தோல்வி பெறச்செய்து, உங்க ; “தோள் வலிமுருக்கி” என்னும் புறநானாற்றுரையையுங்காண்க, கஅ.

முருகு-மணம், நள.

முழவு-தண் னுமை, மத்தளம், கஞின.

அருஞ்சோற்போருள்.

ககக

முற்றிழை-தொழில்	முற்றுப்	யா
பெற்ற அணிகலம், உக்கு.	யாணர்-புதுவருவாய், நட ;	
முன்றில்-முற்றம், அட, கசக,	தொல்காப்பியம், உரியியல்அங்	
களன்.	யாழ்-ஓர் இசைக் கருவி, இது	
முன்னிய-நினைத்த, உங்க.	பேரியாழ், சகோடயாழ், மருத	
முனை-பகைவரிடம், உங்க ;	யாழ், செங்கோட்டியாழ் என	
‘வேற்றுப்புலம்’ புறப்பொருள்	நால்வகைப்படும், கஞ்சு ; திவா	
வெண்பாமாலையுரை, வெட்சிப்	கரம்.	
படலம், கள.		வ
முனைஇ-வெறுத்து, குநி ; “அளை வசை-குற்றம், க ; திவாகரம்.		
யகமுனைஇ”புறநானூறு, நில ; வடமலை-வடக்கேயுள்ள மலை,		
“முனைவழுனிவாகும்” தொல்	இமயம் மேருமுதலியன கஅன்.	
காப்பியம், உரியியல், கங்.	வடவர்-வட நாட்டி ஹள்ளவர்,	
மு	ஆரியவரசர், உங்கு.	
முடை-பொதி, முட்டை, கசகு ; முட்டையை முடையென்பது	வடிமணி-வடித்தமணி, உநட ;	
பாண்டிநாட்டுவழக்கு.	‘தெனிந்தமணி’ என்பர் புறப்	
முதூர்-பழையங்கு, உக்கு.	பொருள் வெண்பாமாலை யுரை	
மெ	காரர், பொதுவியற்படலம், கச.	
மெழுக்கு-மெழுகு, கசகு.	வடு-குற்றம், உங்கு ; பிங்கலங்தை ;	
மே	தவறு, பரிபாடலுரை, உ.	
மேழுகம்- யாடு, என ; திவாகரம்.	வதியும்- தங்கும், கஞ்சு ; திவாகரம்.	
மேனி-நிறம், கசஅ ; திவாகரம்.	வம்பலர்-புதிதுவங்தோர், உசகு ;	
மை	‘வம்பு’ புதுமைப் பொருட்டா	
மை-குற்றம், கஞ்சு ; திவாகரம்.	தல் திவாகரத்துட்காண்க.	
மைந்தர்-ஆண்மக்கள் (திவாகரம்)	வயங்கு-விளங்கும், உக்கு.	
இளைஞர்(பிங்கலங்தை), கங்க.	வயவர்-வீரர், உநட.	
மொ	வரி-நிறம், உஅ ; பிங்கலங்தை ;	
மொய்ம்பு-வலிமை, எட, உங்கு.	வரிமணல்-கரிய நிறத்தினையு	
மோ	டையமணல், அதாவது : கடல்	
மோடு-வயிறு, கச ; பிங்கலங்தை.	நீர் அரித்த கரியமணல், கங்.	
	வருடை-வருடைமான், கந்கு ;	

குறுங்தொகையுள் “செவ்வ ககர் ; பிங்கலந்தை.
ரைச் செச்சை வருடைமான் வாரிருங்கூங்தல்-வார் இருங்கூங்
மறி” எனவருதல் காண்க, தல்ஃநீண்டகரியகூங்தல், உகக;
கஅன ; திவாகரர் “வருடைசா தொல்காப்பியம், உரியியல், கக.
பம் வரையாடாகும்” என்பர். வால்-வெண்மை, ககஅ, ககஞு.
வரை-மூங்கில், கநஅ ; மலை, வாவி-குளம், உசச.

தங்க.

வரைப்பு-எல்லை, கஶஞ ; புறநா வாள்கழி த்து-வாட்படை வீரரை
லூட்டி, உசச.

ஊற்றுரை, ஒ ; மதில், உசகு ; வி

திவாகரம். விசிபிணி-வலித்துக் கட்டிய,
வலனேர்பு-‘வலன்வர்பு’ வலமாக உகந ; “மாசறவிசித்தவார்புற
எழுங்து, சூள. வள்பின்” என்னும்புறநா ஊற்
வழி-வழிவந்தார், மரபினர், கால்,
உசக ; பிங்கலந்தை.

வலனவன்-சோழன், கரிகாற்சோ விசம்பு-வானம், நச.

விடக்கு-இறைச்சி, கனசு ; திவா
கரம்.

வளி-காற்று, தென் றற்காற்று, வியல்-அகலம், கடுஅ ; தொல்
கடுக, உனடு. தாப்பியம், உரியியல், சுசு.

வறன்-வறண்ட, நீரற்ற, சுஞு ; வியன்-அகலம், அ ; ‘வியல்’
வறன் அடம்பு-வறண்டமணலி திரிந்தது ; தொல். உரியியல்,
லேபடர்ந்த அடப்பங்கொடி,
சுஞு.

விராய-கலந்த, கூடிய, சுஅ,
வறுங்கூடு-வறி தாய்ப் போன விரைஇ-கலந்து, கலவாநிற்ப,
காக.

வாக்கிய-வடித்து ஒழுக்கிய, சச ; விலக்கும்-தடைசெய்யும், உஞு.

வாக்கவுக்க தேக்கட்டேறல்” விலங்கு-எதிர் இருந்து தடுக்கும்,
புறநா ஊறு, ககஞு.

வாய்-சாளரம், கஞச ; மெய்ம் “விலங்குபகைகடிந்தகலங்காச்
மை, உஞஅ ; திவாகரம்.

வாரி-வருவாய், விளைபொருள், விழவு-திருநாள், கடுஅ.

விழா-திருவிழா, உடுடு.
வினிப்ப-குவ, அழைக்க, உடுஇ;
திவாகரம்.

காரர், பாடாண்படலம், சக.
வேலன்-முருகபுசை பண்ணை
மவன், வெறியாட்டாளன்.

வீ

வீழ்-விழுது, அச; “சிதலை வேட்கும்-ஓமஞ்செய்யும், வேள்
தினப்பட்ட வாலமரத்தை, விசெய்யும், நிச.
மதலையாய் மற்றதன்வீழுன் றி வேட்டு-விரும்பி, உஙச.
யாங்கு” நாலடியார், தாளாண்
மை, எ.

வே
வேட்கும்-ஓமஞ்செய்யும், வேள்
தினப்பட்ட வாலமரத்தை, விசெய்யும், நிச.
வேட்டு-விரும்பி, உஙச.
வேட்டம்-மீன்பிடித்தல், குட.
வேலாழி-கடல், ஆகுபெயராற்
கடற்கரையை உணர்த்திற்று,
சகக; ‘வேலாழி’ கடலை
உணர்த்துதல் “வில்லார் விழ
வினும் வேலாழி சூழுலகின்”
என்னுஞ்சினைமாலை நூற்றைம்
பது, சூடு-ஆம் செய்யுனரை
யிற் காணக. வடமொழியுள்
‘வேலா’ என்னுஞ்சொற் கடற்
கரையை உணர்த்தும்; இனி
இதனை வேலா ஆழி எனப்
பிரித்துக் கரையுங்கடலுமென
வரைப்பினும் ஆம்.

வெறி-வெறியாட்டு, வேலன்
ஆடல், அணங்கு ஆட்டு, குடுகு;
திவாகரம், பிங்கலங்கைத். ‘வெறி’
வள்ளிக் கூத்துதன்பர் புறப்
பொருள் வெண்பாமாலை யுரை

வே
வேட்கும்-ஓமஞ்செய்யும், வேள்
தினப்பட்ட வாலமரத்தை, விசெய்யும், நிச.
வேட்டு-விரும்பி, உஙச.
வேட்டம்-மீன்பிடித்தல், குட.
வேலாழி-கடல், ஆகுபெயராற்
கடற்கரையை உணர்த்திற்று,
சகக; ‘வேலாழி’ கடலை
உணர்த்துதல் “வில்லார் விழ
வினும் வேலாழி சூழுலகின்”
என்னுஞ்சினைமாலை நூற்றைம்
பது, சூடு-ஆம் செய்யுனரை
யிற் காணக. வடமொழியுள்
‘வேலா’ என்னுஞ்சொற் கடற்
கரையை உணர்த்தும்; இனி
இதனை வேலா ஆழி எனப்
பிரித்துக் கரையுங்கடலுமென
வரைப்பினும் ஆம்.